



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 11A]

CHENNAI, WEDNESDAY, MARCH 15, 2023
Panguni 1, Subakiruthu, Thiruvalluvar Aandu-2054

Part VI—Section 1 (Supplement)

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CAUVERY - VAIGAI- GUNDAR LINK CANAL SCHEME, PUDUKKOTTAI DISTRICT

FORM VI

[See Rule 16]

DECLARATION

[UNDER SECTION 19(2) OF THE RIGHT TO FAIR COMPENSATION AND TRANSPARENCY IN LAND ACQUISITION,
REHABILITATION AND RESETTLEMENT ACT, 2013]

(Rc. No. 35/2022/A2/CVG)

No. VI(1)/205/2023.

Whereas, it appears to the Government that a total of 19.33.47 Hectares of land is required in **Singathakurichi** Village in Kulathur Taluk in Pudukkottai district for a public purpose, namely, in Cauvery-Vaigai-Gundar Link Canal Scheme, Pudukkottai.

Now, therefore, a declaration is made hereby that a piece of land measuring **19.33.47** Hectares is under acquisition for the above said project in **Singathakurichi** Village in Kulathur Taluk in Pudukkottai district whose detailed description is as follows:

S. No.	Survey No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadar Name	Boundaries				Trees		Structures	
										Variety	Numbers	Type	Number
1	2	3	4	5	6	7				8	9	10	11
						North	South	East	West				
1	110/8	Ryot	DRY	0.00.72	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srengam Srenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	110/5,6,7	296, 297	110/7, Mathur Village	111	0	0	0	0
2	112/1	Ryot	DRY	0.89.34	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srengam Srenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	113	111/3	112/2	122	Neem	2	0	0
3	121/1	Ryot	DRY	0.00.84	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srengam Srenganathaswami 2. Sthaapana parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	116	125	121/2	120	0	0	0	0

S. No.	Survey No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadar Name	Boundaries				Trees		Structures	
										Variety	Numbers	Type	Number
1	2	3	4	5	6	7				8	9	10	11
						North	South	East	West				
4	121/2	Ryot	DRY	0.07.39	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	116	122, 125	113	121/1	0	0	0	0
5	125/1	Ryot	DRY	1.69.60	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	121	125/2	122	126	Neem	1	0	0
6	127/2	Ryot	Others	0.61.60	5-S. Rajammal, W/o. Sekar	141	127/5	127/4, 127/6	140	0	0	0	0
7	127/4	Ryot	Others	0.63.20	6-SS. Muthukannu, W/o. Palaniyandi	141	127/6	126	127/2	Velvel tree	7	0	0
8	137/1	Ryot	DRY	0.52.04	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	155	136	137/2	156	Neem	1	0	0
										Tamarind	1		

S. No.	Survey No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadar Name	Boundaries				Trees		Structures	
										Variety	Numbers	Type	Number
1	2	3	4	5	6	7				8	9	10	11
						North	South	East	West				
9	137/2	Ryot	DRY	0.07.91	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2.Sthaapana Parambarai Nambakar Gopaldass 3.Dwaragadass Kudumba Sthaapanam	154, 155	136	138	136 137/1	0	0	Round Well	1
10	138/1	Ryot	DRY	0.17.15	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	154	137, 138/8	138/2,3,4,7	154, 155, 137	0	0	0	0
11	138/2	Ryot	DRY	0.10.00	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	154	138/3	139	138/1	0	0	0	0

S. No.	Survey No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadar Name	Boundaries				Trees		Structures	
										Variety	Numbers	Type	Number
1	2	3	4	5	6	7				8	9	10	11
						North	South	East	West				
12	139/1	Ryot	DRY	0.51.82	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	142	139/2,3,4	140	154	0	0	0	0
13	139/2	Ryot	DRY	0.09.00	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2.Sthaapana Parambarai Nambakar Gopaldass 3.Dwaragadass Kudumba Sthaapanam	139/1	139/6	139/3,4,5	154	Coconut Tree	5	0	0
14	139/3	Ryot	DRY	0.02.50	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	139/1	139/4	139/1	139/2	0	0	0	0

S. No.	Survey No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadar Name	Boundaries				Trees		Structures	
										Variety	Numbers	Type	Number
1	2	3	4	5	6	7				8	9	10	11
						North	South	East	West				
15	139/4	Ryot	DRY	0.08.00	2-1. Aganda Deepa Annathana Sthaapana parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	139/1,3	139/5	140	139/2	0	0	0	0
16	139/5	Ryot	DRY	0.08.00	2-1. Aganda Deepa Annathana Sthaapana parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2.Sthaapana parambarai Nambakar Gopaldass 3.Dwaragadass Kudumba Sthaapanam	139/4	139/6	140	139/2	Coconut Tree	1	0	0
17	139/6	Ryot	DRY	0.20.43	2-1. Aganda Deepa Annathana Sthaapana parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	139/2,5, 154	139/7	140	154	Coconut Tree	13	Cement pipe Line	
										Guava tree	1		
18	139/7	Ryot	DRY	0.07.30	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaraga.dass Kudumba Sthaapanam	139/6	139/8	140	138	Coconut tree	4	0	0
										Mango tree	3		
										Sapota tree	1		

S. No.	Survey No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadar Name	Boundaries				Trees		Structures	
										Variety	Numbers	Type	Number
1	2	3	4	5	6	7				8	9	10	11
						North	South	East	West				
19	140/1	Ryot	DRY	0.97.80	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	142, 141	130, 140/2	127, 128	139	0	0	0	0
20	152/2	Ryot	DRY	0.06.86	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	152/1	155	152/3	150	0	0	0	0
21	152/3	Ryot	DRY	0.38.00	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	152/1	155	152/4	152/2	0	0	0	0

S. No.	Survey No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadar Name	Boundaries				Trees		Structures	
										Variety	Numbers	Type	Number
1	2	3	4	5	6	7				8	9	10	11
						North	South	East	West				
22	152/4	Ryot	DRY	0.59.70	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	152/1,5	155	153	152/3	0	0	0	0
23	153/2	Ryot	DRY	0.69.00	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	153/1	154	153/3	152	0	0	0	0
24	153/3	Ryot	DRY	0.49.89	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	153/1	154	154	153/2	0	0	0	0
25	158/1	Ryot	DRY	0.53.12	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	159	158/2, 3,4, 157	156	200, 201	Palm tree	4	0	0
										Tamarind tree	4		

S. No.	Survey No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadar Name	Boundaries				Trees		Structures	
										Variety	Numbers	Type	Number
1	2	3	4	5	6	7				8	9	10	11
						North	South	East	West				
26	159/1	Ryot	DRY	0.43.04	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	160	158	159/2	199	Palm tree	5	0	0
										Neem tree	5		
27	159/2	Ryot	DRY	1.17.90	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	160	159/3	156	159/1	Palm tree	5	0	0
28	194/3	Ryot	DRY	0.64.00	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	194/2	204	196	194/2	0	0	0	0

S. No.	Survey No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadar Name	Boundaries				Trees		Structures	
										Variety	Numbers	Type	Number
1	2	3	4	5	6	7				8	9	10	11
						North	South	East	West				
29	199/3	Ryot	DRY	0.08.70	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	199/2	198, 200	199/4,5	198	Palm tree	7	0	0
30	199/4	Ryot	DRY	0.26.51	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	199/5	200	159, 199/5	199/3, 200	0	0	0	0
31	199/5	Ryot	DRY (Manavari)	0.28.70	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	182	199/4	159, 182	199/ 1,2,3,4	0	0	0	0

S. No.	Survey No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadar Name	Boundaries				Trees		Structures	
										Variety	Numbers	Type	Number
1	2	3	4	5	6	7				8	9	10	11
						North	South	East	West				
32	200/1	Ryot	DRY	0.05.00	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	199	200/2	200/2	198	0	0	0	0
33	200/2	Ryot	DRY	0.20.00	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	200/1, 199	201	200/3	198, 200/1	0	0	0	0
34	200/3	Ryot	DRY	0.12.21	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	199	201	199, 200/4,5	200/2	Palm tree (Big)	2	0	0
										Palm tree (Small)	2		
										Neem	2		

S. No.	Survey No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadar Name	Boundaries				Trees		Structures	
										Variety	Numbers	Type	Number
1	2	3	4	5	6	7				8	9	10	11
						North	South	East	West				
35	200/4	Ryot	DRY	0.26.00	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srengam Srenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	199	200/5,6	200/6	200/3	0	0	0	0
36	200/5	Ryot	DRY	0.06.35	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srengam Srenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	200/4	201	200/6	200/3	0	0	0	0
37	200/6	Ryot	DRY	0.38.35	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srengam Srenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	199, 200/4	201, 158	158	200/4,5	Neem	3	0	0
										Drum stick	1		

S. No.	Survey No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadar Name	Boundaries				Trees		Structures	
										Variety	Numbers	Type	Number
1	2	3	4	5	6	7				8	9	10	11
						North	South	East	West				
38	203/1	Ryot	DRY	0.06.00	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	196	203/9, 10, 204	203/2, 203/3, 203/6	204	Coconut tree	4	0	0
									Neem tree	4			
									Drum stick	1			
39	203/2	Ryot	DRY	0.08.30	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	196/3	203/3	203/4	203/1	Coconut tree	13	0	0
									palm tree	1			
									Neem tree	3			
40	196/2	Ryot	DRY	1.11.44	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srirengam Srirenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	196/4	196/3	197	194	0	0	0	0

S. No.	Survey No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadar Name	Boundaries				Trees		Structures	
										Variety	Numbers	Type	Number
1	2	3	4	5	6	7				8	9	10	11
						North	South	East	West				
41	197/5	Ryot	DRY	0.54.20	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	197/4	197/6	198	196	0	0	0	0
42	197/6	Ryot	DRY	0.35.20	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	197/5	202, 203	198	203	0	0	0	0
43	198/7	Ryot	DRY	0.12.24	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	198/6	198/9	199	197	Palm tree	2	0	0

S. No.	Survey No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadar Name	Boundaries				Trees		Structures	
										Variety	Numbers	Type	Number
1	2	3	4	5	6	7				8	9	10	11
						North	South	East	West				
44	198/8	Ryot	DRY	0.16.00	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	198/9	202	198/9	197	Neem tree	1	0	0
45	198/9	Ryot	DRY	1.08.00	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	198/7, 199	198/8, 201, 202	200	197, 198/8	Palm tree	9	0	0
										Neem tree	2		
46	203/4	Ryot	DRY	0.03.83	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Sriengam Srienganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	196, 197	203/6	197, 203/5	203/2,3	Coconut tree	7	0	0

S. No.	Survey No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadar Name	Boundaries				Trees		Structures	
										Variety	Numbers	Type	Number
1	2	3	4	5	6	7				8	9	10	11
						North	South	East	West				
47	204/1	Ryot	DRY	0.20.78	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srengam Srenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	194, 196	204/2,3	203	204/4	Neem tree	1	0	0
										palm tree	1		
48	297	Ryot	DRY	1.35.31	2-1. Aganda Deepa Annathana Sthaapana Parambarai Nambagar Kaappalar Srengam Srenganathaswami 2. Sthaapana Parambarai Nambakar Gopaldass 3. Dwaragadass Kudumba Sthaapanam	110	298	Mathur Village	296	0	0	0	0
49	298/10	Ryot	Others	0.01.20	55. Fathima W/o Devaraj-1 Ramkumar S/o Devaraj-2 Stephenraj S/o Devaraj-3	296	298/9	298/11	298/4,5	0	0	0	0
50	298/11	Ryot	Others	0.22.00	56. Periyasamy S/o. Manickam-1 Muthupandi S/o. Manickam-2 Kumar S/o. Manickam-3 Sathya D/o. Manickam-4 Nathiya D/o. Manickam-5	297	298/12	298/15	298/10	0	0	0	0

S. No.	Survey No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadar Name	Boundaries				Trees		Structures	
										Variety	Numbers	Type	Number
1	2	3	4	5	6	7				8	9	10	11
						North	South	East	West				
51	298/15	Ryot	Others	0.41.00	15. M.Muthukannu W/o. Maruthai	297	298/14	Mathur Village	298/11	0	0	0	0
Total				19.33.47									

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). No families likely to be resettled due to land acquisition.

Survey Numbers of Lands to be acquired 51 and others in **Singathakurichi Village, Kulathur Taluk, Pudukkottai District** Area 19.33.47 Hectares. Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, or not needed.

A plan of the land may be inspected in the office of the Special District Revenue Officer, (LA) (Cauvery-Vaigai-Gundar Link Canal Scheme) Pudukkottai, Special Tahsildar (LA), Unit-1 (Cauvery-Vaigai-Gundar Link Canal Scheme) Keeranur and Executive Engineer, Water Resource Department (Cauvery-Vaigai-Gundar Link Canal Scheme) Special Division, Pudukkottai on any working day.

A Summary of the Rehabilitation and Resettlement Scheme is ended.

I. REHABILITATION AND RESETTLEMENT SCHEME:

(RFCTLARR Rules 2017 of 15 sub section (2))

a)	List of families likely to be displaced	Survey Number	No. of families	Head of the family and address
			NIL	
b)	List of infrastructure existing in the affected area	Survey Number	Certiculars	Number
		156	Singathakurichi to Aavoor - Viralimalai Road	1
		156	Cauvery water pipeline	1
		111/1	Singathakurichi to Vanganpatti Road & Singathakurichi to Rasipuram Road	2
		296	Singathakurichi to Mandayur Road	1

c)	List of Land Holdings in the affected area	S.No. 156, 111/1, 296			
d)	List of trades/ business in the affected area	Sl.No.	Survey Number	Carticulars	Land Owner Name
Nil					
e)	List of families belonging to disadvantage groups such as SC/ST/ members thereof and handicapped persons who belongs to the affected families	Lands of 3 Scheduled caste families are to be acquired. Livelihood of these families is not affected.			
f)	List of landless agricultural labourers in the affected areas whose livelihood was primarily dependent on the acquired land	Nil			

II.REHABILITATION AND RESETTLEMENT ENTITLEMENTS:

[RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3)]

Sl. No.	Elements of Rehabilitation and Resettlement Entitlements	Entitlement/Provision	Rehabilitation and Resettlement Suggestions	Rehabilitation and Resettlement Compensation No. of families
1.	Provision of housing units in case of displacement	1) If a house is lost in rural areas, a constructed house shall be provided as per the Indira AwasYojana specifications. If a house is lost in urban areas, a constructed house shall be provided.	Not applicable, since so no families are affected.	Nil
2.	Land for Land	In the case of irrigation project, as far as possible and in lieu of compensation to be paid for land acquired, a minimum of one acre of land in the command area of the project for which the land is acquired and in case of land owner belonging to the Scheduled Castes or the Scheduled Tribes will be provided land equivalent to land acquired or two and a one-half acres, whichever is lower.	Not applicable, Since affected families owning agriculture land and land owners are not belonging to Scheduled Castes or the Scheduled Tribes .	Nil
3.	Offer for Developed Land	In case the land is acquired for urbanisation purposes, twenty per cent, of the developed land will be reserved and offered to land owning project affected families, in proportion to the area of their land acquired.	Not applicable. Since the land is not acquired for urbanization purpose,	Nil
4.	Choice of Annuity or Employment	providing jobs where to the affected families where jobs are created through the project/ one time payment of five lakhs rupees per affected family/ annuity policies that shall pay not less than two thousand rupees per month per family for twenty years.	Since no land owner primarily depend on the land for his living is affected due to Land acquisition, this entitlement is not provided to anyone	Nil

Sl. No.	Elements of Rehabilitation and Resettlement Entitlements	Entitlement/Provision	Rehabilitation and Resettlement Suggestions	Rehabilitation and Resettlement Compensation No. of families
5.	Subsistence grant for displaced families for a period of one year	Each affected family which is displaced from the land acquired shall be given a monthly subsistence allowance equivalent to three thousand rupees per month for a period of one year from the date of award.	Not applicable, since so no families are affected.	Nil
6.	Transportation cost for displaced families	Each affected family which is displaced shall get a one-time financial assistance of fifty thousand rupees as transportation cost for shifting of the family, building materials, belongings and cattle.	Not applicable, since so no families are affected.	Nil
7.	Cattle shed/ petty shops cost	Each affected family having cattle / petty shop shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees for construction of cattle shed or petty shop as the case may be.	Not applicable, since so no families are affected.	Nil
8.	One-time grant to artisan, small traders and certain others	Each affected family of an artisan, small trader or self-employed person or an affected family which owned nonagricultural land or commercial, industrial or institutional structure in the affected area, and which has been involuntarily displaced shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees	Artisan, Small traders or Self employed person not affected in this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
9.	Fishing rights	In cases of irrigation or hydel projects, the affected families may be allowed fishing rights in the reservoirs, in such manner as may be prescribed by the appropriate Government.	There is no scope to fishing in this project. Hence, it is not applicable.	Nil
10.	One-time Resettlement Allowance	Each affected family shall be given a onetime "Resettlement Allowance" of fifty thousand rupees only.	Not applicable, since so no families are affected.	Nil
11.	Stamp duty and registration fee	(1) The stamp duty and other fees payable for registration of the land or house allotted to the affected families shall be borne by the Requiring Body. (2) it shall be free from all encumbrances (3) it may be in the joint names of wife and husband of the affected family.	Not applicable, since so no families are affected.	Nil

III. PERSONS ELIGIBLE FOR REHABILITATION AND RESETTLEMENT COMPENSATION:

<i>Survey No.</i>	<i>Land Acquisition extent (In Ha)</i>	<i>Land Owner Name</i>	<i>Rehabilitation and Resettlement Elements</i>	<i>Rehabilitation and Resettlement Entitlement (per family)</i>
NIL				

CATTLE SHED / PETTY SHOP AFFECTED DUE TO LAND ACQUISITION:

<i>Survey No.</i>	<i>Land Acquisition extent (In Ha)</i>	<i>Land Owner Name</i>	<i>Rehabilitation and Resettlement Elements</i>	<i>Rehabilitation and Resettlement Entitlement</i>
Nil				

IV. INFRASTRUCTURE FACILITIES WILL BE AFFECTED DUE TO LAND ACQUISITION:

SF No.	Details	Requisition Department
156	New bridge has to be provided by the Water Resources Dept. in Singathakurichi to Aavor - Viralimalai Road where canal cross during execution of project work	Water Resources Department
156	New Cauvery Drinking Water pipeline will be affected due to this land acquisition and it shall be restored by Water Resources Department.	Water Resources Department
111/1	New bridge has to be provided by the Water Resources Dept. in Singathakurichi to Vanganpatti Road and Singathakurichi to Rasipuram where canal cross during execution of project work	Water Resources Department
296	New bridge has to be provided by the Water Resources Dept. in Singathakurichi to Mandaiyur Road where canal cross during execution of project work	Water Resources Department
193, 205	Cauvery Vaigai Gundaru Link canal crosses through river flowing in Singathakurichi village. So, Canal to be constructed by Water Resources Department without affecting the water flow passage	Water Resources Department
125/2, 126, 136, 141, 142, 154, 155, 204/4	Cauvery Vaigai Gundaru Link canal crosses through Channel flowing in Singathakurichi village. So, Canal to be constructed by Water Resources Department without affecting the water flow passage.	Water Resources Department

V. Rehabilitation and Resettlement compensation Details :

<i>Sl. No</i>	<i>Beneficiaries Name</i>	<i>Amount for House Construction</i>	<i>Transport Expenses Rs.</i>	<i>Rehabilitation Subsidy Rs. (3000 x 12 M)</i>	<i>Resettlement Amount Rs.</i>	<i>Affected Cattle Shed Amount</i>	<i>Total</i>
Nil							

The above rehabilitation and resettlement scheme was approved by Commissioner Rehabilitation and resettlement / Commissioner of Land Administration.

காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் புதுக்கோட்டை மாவட்டம்

படிவம்-VI

(16 ஆம் விதியைக் காண்க)

விளம்புகை

(நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டம் 2013 பிரிவு 19(2)ன் படி)

(ந.க. 35/2022/அ2/கா.வை.கு)

பொதுத்தேவைக்காக, அதாவது காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் உள்ள சிங்கத்தாக்குறிச்சி கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 19.33.47 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் உள்ள சிங்கத்தாக்குறிச்சி கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 19.33.47 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
1	110/8	ரயத்து	புன்செய்	0.00.72	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	110/5, 6,7	296, 297	110/7, மாத்தூர் கிராமம்	111	0	0	0	0
2	112/1	ரயத்து	புன்செய்	0.89.34	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	113	111/3	112/2	122	வேம்பு	2	0	0

வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
3	121/1	ரயத்து	புன்செய்	0.00.84	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	116	125	121/2	120	0	0	0	0
4	121/2	ரயத்து	புன்செய்	0.07.39	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	116	122, 125	113	121/1	0	0	0	0
5	125/1	ரயத்து	புன்செய்	1.69.60	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	121	125/2	122	126	வேம்பு	1	0	0
6	127/2	ரயத்து	மற்றவை	0.61.60	5 - சேகர் மனைவி சே. ராஜம்மாள்	141	127/5	127/4, 127/6	140	0	0	0	0
7	127/4	ரயத்து	மற்றவை	0.63.20	6 - பழனியாண்டி மனைவி ப. முத்துக்கண்ணு	141	127/6	126	127/2	வெல் வேல்	7	0	0

வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
8	137/1	ரயத்து	புன்செய்	0.52.04	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	155	136	137/2	156	வேம்பு புளி	1 1	0	0
9	137/2	ரயத்து	புன்செய்	0.07.91	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	154, 155	136	138	136, 137/1	0	0	வட்டக் கிணறு	1
10	138/1	ரயத்து	புன்செய்	0.17.15	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	154	137, 138/8	138/2,3, 4,7	154, 155, 137	0	0	0	0
11	138/2	ரயத்து	புன்செய்	0.10.00	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	154	138/3	139	138/1	0	0	0	0

வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
12	139/1	ரயத்து	புன்செய்	0.51.82	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	142	139/2,3,4	140	154	0	0	0	0
13	139/2	ரயத்து	புன்செய்	0.09.00	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	139/1	139/6	139/3,4,5	154	ஸ்தாபன	5	0	0
14	139/3	ரயத்து	புன்செய்	0.02.50	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	139/1	139/4	139/1	139/2	0	0	0	0
15	139/4	ரயத்து	புன்செய்	0.08.00	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	139/1,3	139/5	140	139/2	0	0	0	0

வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
16	139/5	ரயத்து	புன்செய்	0.08.00	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	139/4	139/6	140	139/2	தென்னை	1	0	0
17	139/6	ரயத்து	புன்செய்	0.20.43	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	139/2,5 154	139/7	140	154	தென்னை	13	சிமெண்ட் டைப் லைன்	
										கொய்யா	1		
18	139/7	ரயத்து	புன்செய்	0.07.30	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	139/6	139/8	140	138 மா	தென்னை	4	0	0
											3		
										சப்போட்டா	1		
19	140/1	ரயத்து	புன்செய்	0.97.80	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	142, 141	130, 140/2	127, 128	139	0	0	0	0

வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
20	152/2	ரயத்து	புன்செய்	0.06.86	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	152/1	155	152/3	150	0	0	0	0
21	152/3	ரயத்து	புன்செய்	0.38.00	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	152/1	155	152/4	152/2	0	0	0	0
22	152/4	ரயத்து	புன்செய்	0.59.70	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	152/1, 5	155	153	152/3	0	0	0	0
23	153/2	ரயத்து	புன்செய்	0.69.00	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	153/1	154	153/3	152	0	0	0	0

வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
24	153/3	ரயத்து	புன்செய்	0.49.89	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	153/1	154	154	153/2	0	0	0	0
25	158/1	ரயத்து	புன்செய்	0.53.12	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	159	158/2,3,4,157	156	200, 201	பனை	4	0	0
										புளி	4		
26	159/1	ரயத்து	புன்செய்	0.43.04	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	160	158	159/2	199	பனை	5	0	0
										வேம்பு	5		
27	159/2	ரயத்து	புன்செய்	1.17.90	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	160	159/3	156	159/1	பனை	5	0	0

வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
28	194/3	ரயத்து	புன்செய்	0.64.00	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	194/2	204	196	194/2	0	0	0	0
29	199/3	ரயத்து	புன்செய்	0.08.70	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	199/2	198, 200	199/4,5	198	பனை	7	0	0
30	199/4	ரயத்து	புன்செய்	0.26.51	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	199/5	200	159, 199/5	199/3, 200	0	0	0	0
31	199/5	ரயத்து	புன்செய் (மானாவாரி)	0.28.70	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	182	199/4	159, 182	199/1,2, 3,4	0	0	0	0

வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டா தாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
32	200/1	ரயத்து	புன்செய்	0.05.00	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	199	200/2	200/2	198	0	0	0	0
33	200/2	ரயத்து	புன்செய்	0.20.00	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	200/1, 199	201	200/3	198, 200/1	0	0	0	0
34	200/3	ரயத்து	புன்செய்	0.12.21	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	199	201	199, 200/4,5	200/2	பனை பெரியது	2	0	0
										பனை சிறியது	2		
										வேம்பு	2		
35	200/4	ரயத்து	புன்செய்	0.26.00	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	199	200/ 5,6	200/6	200/3	0	0	0	0

வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
36	200/5	ரயத்து	புன்செய்	0.06.35	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	200/4	201	200/6	200/3	0	0	0	0
37	200/6	ரயத்து	புன்செய்	0.38.35	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	199, 200/4	201, 158	158	200/4,5	வேம்பு	3	0	0
										முருங்கை	1		
38	203/1	ரயத்து	புன்செய்	0.06.00	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	196	203/ 9,10, 204	203/2, 203/3, 203/6	204	தென்னை	4	0	0
										வேம்பு	4		
										முருங்கை	1		
39	203/2	ரயத்து	புன்செய்	0.08.30	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	196/3	203/3	203/4	203/1	தென்னை	13	0	0
										பனை	1		
										வேம்பு	3		

வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
40	196/2	ரயத்து	புன்செய்	1.11.44	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	196/4	196/3	197	194	0	0	0	0
41	197/5	ரயத்து	புன்செய்	0.54.20	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	197/4	197/6	198	196	0	0	0	0
42	197/6	ரயத்து	புன்செய்	0.35.20	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	197/5	202, 203	198	203	0	0	0	0
43	198/7	ரயத்து	புன்செய்	0.12.24	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	198/6	198/9	199	197	பனை	2	0	0

வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
44	198/8	ரயத்து	புன்செய்	0.16.00	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	198/9	202	198/9	197	வேம்பு	1	0	0
45	198/9	ரயத்து	புன்செய்	1.08.00	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	198/7, 199	198/8, 201, 202	200	197, 198/8	பனை வேம்பு	9 2	0	0
46	203/4	ரயத்து	புன்செய்	0.03.83	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	196, 197	203/6	197, 203/5	203/2,3	தென்னை	7	0	0
47	204/1	ரயத்து	புன்செய்	0.20.78	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	194, 196	204/2,3	203	204/4	வேம்பு பனை	1 1	0	0

வ. எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
48	297	ரயத்து	புன்செய்	1.35.31	2-1. அகண்ட தீப அன்னதான ஸ்தாபன பரம்பரை நம்பகர் காப்பாளர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி, 2. ஸ்தாபன பரம்பரை நம்பகர் கோபால்தாஸ் 3. துவாரகதாஸ் குடும்ப ஸ்தாபனம்	110	298	மாத்தூர் கிராமம்	296	0	0	0	0
49	298/10	ரயத்து	மற்றவை	0.01.20	55 தேவராஜ் மனைவி பாத்திமார்-1 தேவராஜ் மகன் ராம்குமார்-2 தேவராஜ் மகன் ஸ்பென்ராஜ்-3	296	298/9	298/11	298/4,5	0	0	0	0
50	298/11	ரயத்து	மற்றவை	0.22.00	56- மாணிக்கம் மகன் பொரியசாமி-1 மாணிக்கம் மகன் முத்துப்பாண்டி-2 மாணிக்கம் மகன் குமாஃ3 மாணிக்கம் மகன் சத்யா-4 மாணிக்கம் மகன் நதியா-5	297	298/12	298/15	298/10	0	0	0	0
51	298/15	ரயத்து	மற்றவை	0.41.00	15 - மருதை மனைவி ம.முத்துக்கண்ணு	297	298/14	மாத்தூர் கிராமம்	298/11	0	0	0	0
மொத்தம்				19.33.47									

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சாரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்றமைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுபுரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் உள்ள சிங்கத்தாக்குறிச்சி கிராமத்தின் பரப்பளவு 19.33.47 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக்கூடிய சுரங்கங்கள் (ஆ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் தனி மாவட்ட வருவாய் அலுவலர்; (நி.எ) (காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம்) புதுக்கோட்டை அலுவலகத்தில், தனி வட்டாட்சியர் (நிஎ) (காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம்) அலகு-1 அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர் நீர்வளத்துறை, காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்ட சிறப்புத் திட்டக் கோட்டம், புதுக்கோட்டை அலுவலகத்தில்; திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டத்தினுடைய சுருக்கக் குறிப்பு கீழ்க்கண்டவாறு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

I. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் செயல்திட்ட வரைவு:

(RFCTLARR Act 2013 u/s 16(2) and Rules 15(2))

a)	இடமாற்றம் செய்யப்பட உள்ள குடும்பங்களின் பட்டியல்	புல எண்	வசிக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை	குடும்பத் தலைவர் பெயர் மற்றும் முகவரி
--ஏதுமில்லை--				
b)	பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளின் பட்டியல்	புல எண்	உட்கட்டமைப்பு விபரம்	எண்ணிக்கை
		புல எண். 156	சிங்கத்தாக்குறிச்சி முதல் ஆவூர் - விராலிமலை வரையிலான சாலை	1
		புல எண்.156	காவிரி குடிநீர் குழாய்	1
		புல எண்.111/1	சிங்கத்தாக்குறிச்சி முதல் வங்காரன் பட்டி சாலை, சிங்கத்தாக்குறிச்சி முதல் ராசிபுரம் சாலை	2
		புல எண்.296	சிங்கத்தாக்குறிச்சி முதல் மண்டையூர் சாலை	1
c)	பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் நிலப்பகுதிகளின் பட்டியல்	புல எண்கள் 156, 111/1, 296		
d)	பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள வணிக/வியாபார விபரங்களின் பட்டியல்	வ.எண்.	புல எண்.	விபரம் நில உரிமைதாரர்
----- எவருமில்லை -----				

e)	பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினர் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபர்கள் போன்ற சாதகமற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல்.	3 ஆதிதிராவிடர் குடும்பங்களின் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்நில எடுப்பினால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படவில்லை.
f)	கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தைத் தமது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பட்டியல்.	----- எவருமில்லை -----

II. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு உரிமைகளின் கூறுகள்:

(RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3))

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
1)	வெளியேற்றப்படும் போது தொகுப்பு வீடுகள் வழங்குதல்	ஊரகப்பகுதியில் ஒரு வீட்டை இழந்திருக்கின்ற போது, IAY வீடு வழங்குதல். நகர்பகுதியில் ஒரு வீட்டை இழந்தால், கட்டப்பட்ட வீட்டை வழங்குதல்.	இந்நிலமெடுப்பினால் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய மற்றும் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய குடும்பங்கள் ஏதுமில்லை.	இல்லை
2)	நிலத்துக்கு நிலம்	நீர்மின் திட்டம் எனில், இயன்றவரை விவசாய நிலத்தை இழந்திருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்குதல் வேண்டும். அட்டவணை சாதி / பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இணையான நிலம் அல்லது இரண்டரை ஏக்கர் நிலம் (எது குறைவோ) கொடுக்க வேண்டும்.	இந்நேரவில் நில உரிமைதாரர்கள் வேறு நிலங்களுக்கு உரிமைதாரர்களாக இருப்பதாலும், மேலும் நில உரிமைதாரர்கள் அட்டவணை சாதி / பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இல்லாததாலும், இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
3)	மேம்படுத்தப்பட்ட நிலத்திற்கு விருப்பறிவிப்பு	நிலம் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கும் பொழுது, வளர்ச்சி மேம்பாட்டுக்கு 20% நிலத்தை ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.	இந்நேரவில், நிலங்கள் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்படவில்லை. எனவே, இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
4)	ஆண்டுப்பணம் / ஆண்டுத்தொகை	இத்திட்டத்தின் மூலம் வேலை உருவாக்கப்பட்டால், குடும்பத்தில் ஒருவருக்காவது வேலை கொடுப்பது/ ஒரே முறை வழங்கும் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) / ஆண்டுத் தொகை வழங்குதல்.	இத்திட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்துவதால் வாழ்வாதாரங்களை இழந்த நில உரிமையாளர்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வாழ்வாதாரத்திற்காக முதன்மையாக சார்ந்திருந்தவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை.	இல்லை

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
5)	வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மான்யம்	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஓராண்டு காலத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000/-க்கு இணையான வாழ்வாதார மான்யம் வழங்க வேண்டும்.	இந்நிலைப்பினால் நிலஉரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்லவேண்டியதில்லை	இல்லை
6)	வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கான போக்குவரத்து செலவுகள்	வெளியேற்றப்படும் குடும்பத்தினருக்கு போக்குவரத்து செலவாக ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கப்படுதல் வேண்டும்.	இந்நிலைப்பினால் நிலஉரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்லவேண்டியதில்லை	இல்லை
7)	கால்நடைகொட்டில் / பெட்டிக்கடைகள் செலவு	பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கால்நடை கொட்டில்/ பெட்டிக் கடை கட்டிக் கொள்வதற்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- நிதி உதவியை ஒரே தடவையில் பெறுவர்.	நிலமெடுப்பு பகுதிகளில், கால்நடை கொட்டில்/ பெட்டிக் கடைகள் ஏதுமில்லை.	இல்லை
8)	கைவினைஞர் / சிறுவியாபாரிகள் ஒரேதடவையில் கொடுக்கப்படுவது	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கைவினைஞர் குடும்பம் / சிறு வியாபாரி / சுயமாக வேலை செய்யும் நபர் நிலம் கையகப்படுத்தப்பட்டால், குறைந்த பட்சம் ரூ.25,000/- நிதி உதவியாக ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேரவில் நில உரிமையாளர்களில் கைவினைஞர் / சிறுவியாபாரி எவருமில்லை. இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
9)	மீன்பிடி உரிமை	நீர்ப்பாசனத்திட்டம்/நீர்மின் திட்டத்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அணைக்கட்டுகளில் மீன் பிடிப்பதற்கு உரிமை அளித்தல்.	இத்திட்டத்தின் கீழ் நீர்தேக்கங்கள் ஏதும் இப்பகுதியில் இல்லை என்பதால் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
10)	ஒரே தடவையில் கொடுக்கப்படும் மீள்குடியமர்வு படித்தொகை	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மீள்குடியமர்வு படித்தொகையாக ஒரே தடவையில் ரூ.50,000/- கொடுத்தல் வேண்டும்.	இந்நிலைப்பினால் நிலஉரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்லவேண்டியதில்லை	இல்லை
11)	முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம்	பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் நிலம்/வீடு பதிவு செய்யப்படும்தொழுது, அதற்கான முத்திரைத் தீர்வை மற்றும் இதர கட்டணங்களை தேவை குழு செலுத்துதல் வேண்டும்.	இந்நிலைப்பினால் நிலஉரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை. எனவே பதிவு கட்டணம் மற்றும் முத்திரைக் கட்டணம் கேட்புத்துறையால் செலுத்தப்பட வேண்டியதில்லை.	இல்லை

III. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெறத் தகுதியானவர் பட்டியல்.

புல எண்	நிலஎடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வுக்கான பரிந்துரைகள்
--ஏதுமில்லை--				

நிலஎடுப்பால் பாதிக்கப்படும் மாட்டுக்கொட்டகை / பெட்டிக்கடை

புல எண்	நிலஎடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்
--- ஏதுமில்லை---				

IV. பாதிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்.

புல எண்	விபரம்	தொடர்புடைய கேட்புத்துறை
புல எண். 156	சிங்கத்தாக்குறிச்சி முதல் ஆலூர்-விராலிமலை வரையிலான சாலையின் குறுக்கே காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ளது. எனவே நீர்வளத்துறையின் மூலமாக மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.	நீர்வளத்துறை
புல எண். 156	சிங்கத்தாக்குறிச்சி கிராமத்திற்கு செல்லக்கூடிய காவிரி குடிநீர் குழாய் இந்நிலமெடுப்பினால் பாதிக்கப்படுவதால் மாற்றி அமைக்க வேண்டும்.	நீர்வளத்துறை
புல எண் 111/1	சிங்கத்தாக்குறிச்சி முதல் வங்காரன்பட்டி மற்றும் சிங்கத்தாக்குறிச்சி முதல் ராசிபுரம் வரையிலான சாலைகளின் குறுக்கே காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ளது. எனவே நீர்வளத்துறையின் மூலமாக மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.	நீர்வளத்துறை
புல எண் 296	சிங்கத்தாக்குறிச்சி முதல் மண்டையூர் வரையிலான சாலையின் குறுக்கே காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ளது. எனவே நீர்வளத்துறையின் மூலமாக மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.	நீர்வளத்துறை
புல எண் 193, 205	சிங்கத்தாக்குறிச்சி கிராமத்தில் செல்லக்கூடிய ஆற்றின் குறுக்கே காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ளது. எனவே ஆற்றின் வழியே ஏற்கனவே உள்ள நீர் செல்லும் போக்கு மாறாத வகையில் கால்வாய் பணிக்கான அமைப்புகள் நீர்வளத்துறையின் மூலமாக அமைக்கப்பட வேண்டும்.	நீர்வளத்துறை
புல எண்கள் 125/2, 126, 136, 141, 142, 154, 155, 204/4	சிங்கத்தாக்குறிச்சி கிராமத்தில் செல்லக்கூடிய வாரியின் குறுக்கே காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ளது. எனவே வாரியின் வழியே ஏற்கனவே உள்ள நீர் செல்லும் போக்கு மாறாத வகையில் கால்வாய் பணிக்கான அமைப்புகள் நீர்வளத்துறையின் மூலமாக அமைக்கப்பட வேண்டும்.	நீர்வளத்துறை

V. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு விபரம்.

வ. எண்	பயனாளியின் பெயர்	வீடு கட்டிக் கொள்ள வழங்கப்படும் தொகை ரூ.	போக்குவரத்து செலவு ரூ.	வாழ்வாதார மான்யம் ரூ.3000 x 12 மாதம் =	மீள் குடியமர்வு தொகை ரூ.	நில எடுப்பால் மாட்டுக் கொட்டகை பாதிப்பு ரூ.	மொத்தம் ரூ.
--ஏதுமில்லை--							

மேற்கண்ட மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு செயல்திட்டம் ஆணையர் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு / நில நிர்வாக ஆணையரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

(RC.No. 46/2022/A2/CVG)

No. VI(1)/206/2023.

Whereas, it appears to the Government that a total of 4.06.73 hectares of land is required in Maruthur Village in Kulathur Taluk in Pudukkottai District for a public purpose, namely in Cauvery – Vaigai - Gundar Link Canal Project, Pudukkottai.

Now, therefore , a declaration is made hereby that a piece of land measuring 4.06.73 hectares is under acquisition for the above said project in the Maruthur Village in Kulathur Taluk in Pudukkottai District whose detailed description is as follows:

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	plinth of area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	20/5B	Ryot	Dry	0 .82 .00	206, 1. Meenatchi, W/o. Maasanpandithar 2. Sakthivel S/o. Maasanpandithar **	Valiayapatti Village, 20/3B	20/6, 20/8, 20/9B	Valiayam- patti Village	20/3B, 20/5A	Neem - 2		-	
2	20/6	Ryot	Dry	0 .31 .48	149, Josep S/o. Sebasthiyar	20/5B	20/7	Valiayam- patti Village	20/8	Neem - 4		-	
3	20/7	Ryot	Dry	0. 29 .00	149, Josep S/o. Sebasthiyar	20/6	20/13	Valiayam- patti Village	20/8	-		-	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	plinth of area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
4	20/13	Ryot	Dry	0.59.30	304, Maruthiah S/o. Late Rengasamy Nayakkar	20/7	84/1B	20/14	20/11, 20/12	-	-		
5	82/1A2	Ryot	Dry	0.25.50	331, Duraisamy S/o. Pitchaipillai	84/4C	82/1A1, 82/1B, 82/1C	85/2	27	Coconut Tree -10, Mango Tree -3, Sapota Tree - 1, Cashew Tree -2, Jack Fruit -1, Citron -1 Tamarind Tree -2, Etti Tree-1, pomegranate-1, Lemon Tree-1, Guava-1, Gooseberry-1,	Borewell with Electric Connection -1, Asbestos Shed - 1 pipeline		
6	84/1B	Ryot	Dry	0.65.35	589,Ramachandran, S/o. Venkatachalam **	20/13	84/4B	20/14	84/1A2	Jack Fruit -1, palm Tree -1, Neem Tree -2, Banyan Tree -1, Coconut Tree -5, Teak -14, Mango Tree (B) -1, Mango Tree(S) -1, portia Tree -1, Orange Tree -1, Lemon Tree (S) -1, Guava Tree (S) -1	Round Well with Electric Connection - 1		

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	plinth of area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
7	84/4B	Ryot	Dry	0.67.60	445, Balkannu S/o. pitchaihpillai	84/1B	84/4C	20/14	84/1A2, 84/4A	-		Borewell-1 pipeline	
8	84/4C	Ryot	Dry	0.46.50	601, Sundar, S/o. pazhanisamy-1, Sathiyatharaj, S/o. pazhanisamy-2	84/4B	82/1A2	85/2	84/2B, 84/2C, 84/3	-		-	
Total				4.06.73									

Note ** The Land was acquired through Private Negotiation and Document registered to requisition Department (Water resource Department)

This declaration is made after hearing of persons interested and due enquiry as provided under Section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013)

No families likely to be resettled due to land acquisition for whom rehabilitation and resettlement compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013)

Survey Numbers of Lands to be acquired, 20/5B and others in Village Maruthur, Taluk Kulathur, District pudukkottai , Area 04.06.73 (in hectares) Mines of coal , iron –stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition Officer/ Special District Revenue Officer, Cauvery Vaigai Gundar Link Canal Project, Pudukkottai, / Special Special Tahsildar (L.A), Unit-2, Cauvery – Vaigai – Gundar Link Canal project, Keeranur and Executive Engineer, Water Resources Department, Special Division, Pudukkottai on any working day.

A Summary of the Rehabilitation and Resettlement Scheme is appended

I. Rehabilitation and Resettlement Scheme:

(U/s 16(2) of RFCTLARRAct 2013 and 15(2) of Rules 2017)

a)	List of families likely to be displaced	Survey Number	No. of families	Head of the family and address
		-Nil -		
b)	List of infrastructure existing in the affected area	Survey Number	Particulars	Number
		-Nil-		

c)	List of Land Holdings in the affected area	-Nil-			
d)	List of trades/ business in the affected area	Sl.No.	Survey Number	particulars	Land Owner Name
Nil					
e)	List of families belonging to disadvantage groups such as SC/ST/ members there of and handicapped persons who belongs to the affected families	Lands of Scheduled caste family is not affected			
f)	List of landless agricultural labourers in the affected areas whose livelihood was primarily dependent on the acquired land	Nil			

Rehabilitation and Resettlement entitlements:

Sl. No.	Elements of Rehabilitation and Resettlement Entitlements	Entitlement / Provision	Rehabilitation and Resettlement Suggestions	Rehabilitation and Resettlement Compensation No.of families
1.	provision of housing units in case of displacement	1) If a house is lost in rural areas, a constructed house shall be provided as per the Indira AwasYojana specifications. If a house is lost in urban areas, a constructed house shall be provided.	There is no family in land acquisition area	Nil
2.	Land for Land	In the case of irrigation project, as far as possible and in lieu of compensation to be paid for land acquired, a minimum of one acre of land in the command area of the project for which the land is acquired and in case of land owner belonging to the Scheduled Castes or the Scheduled Tribes will be provided land equivalent to land acquired or two and a one-half acres, whichever is lower.	Not applicable, Since affected families owning agriculture land and land owners are not belonging to Scheduled Castes or the Scheduled Tribes	Nil
3.	Offer for Developed Land	In case the land is acquired for urbanisation purposes, twenty per cent, of the developed land will be reserved and offered to land owning project affected families, in proportion to the area of their land acquired.	Not applicable. Since the land is not acquired for urbanization purpose,	Nil
4.	Choice of Annuity or Employment	providing jobs where to the affected families where jobs are created through the project/ one time payment of five lakhs rupees per affected family/ annuity policies that shall pay not less than two thousand rupees per month per family for twenty years.	Since no land owner primarily depend on the land for his living is affected due to Land acquisition, this entitlement is not provided to anyone	Nil
5.	Subsistence grant for displaced families for a period of one year	Each affected family which is displaced from the land acquired shall be given a monthly subsistence allowance equivalent to three thousand rupees per month for a period of one year from the date of award.	None of the land owner's houses were completely covered by the land acquisition. Hence his family does not have to move to an alternate location.	Nil

<i>Sl. No.</i>	<i>Elements of Rehabilitation and Resettlement Entitlements</i>	<i>Entitlement / Provision</i>	<i>Rehabilitation and Resettlement Suggestions</i>	<i>Rehabilitation and Resettlement Compensation No.of families</i>
6.	Transportation cost for displaced families	Each affected family which is displaced shall get a one-time financial assistance of fifty thousand rupees as transportation cost for shifting of the family, building materials, belongings and cattle.	None of the land owner's houses were completely covered by the land acquisition.	Nil
7.	Cattle shed/ petty shops cost	Each affected family having cattle/petty shop shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees for construction of cattle shed or petty shop as the case may be.	There is no Cattle shed/ petty shop in the land acquisition area.	Nil
8.	One-time grant to artisan, small traders and certain others	Each affected family of an artisan, small trader or self-employed person or an affected family which owned non agricultural land or commercial, industrial or institutional structure in the affected area, and which has been involuntarily displaced shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees	Artisan, Small traders or Self employed person not affected in this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
9.	Fishing rights	In cases of irrigation or hydel projects, the affected families may be allowed fishing rights in the reservoirs, in such manner as may be prescribed by the appropriate Government.	There is no scope to fishing in this project. Hence, it is not applicable.	Nil
10.	One-time Resettlement Allowance	Each affected family shall be given a onetime "Resettlement Allowance" of fifty thousand rupees only.	None of the land owner's houses were completely covered by the land acquisition. Hence his family does not have to move to an alternate location.	Nil
11.	Stamp duty and registration fee	(1) The stamp duty and other fees payable for registration of the land or house allotted to the affected families shall be borne by the Requiring Body. (2) it shall be free from all encumbrances (3) it may be in the joint names of wife and husband of the affected family.	None of the land owner's houses were completely covered by the land acquisition. Hence concerned department does not have to pay Registration fee and stamp fee.	Nil

Persons eligible for Rehabilitation and Resettlement Compensation:

<i>Survey No.</i>	<i>Land Acquisition extent (In Ha)</i>	<i>Land Owner Name</i>	<i>Rehabilitation and Resettlement Elements</i>	<i>Rehabilitation and Resettlement Entitlement (Per family)</i>
Nil				

Cattle shed / petty shop affected due to Land Acquisition:

Survey No.	Land Acquisition extent (In Ha)	Land Owner Name	Rehabilitation and Resettlement Elements	Rehabilitation and Resettlement Entitlement (per family)
Nil				

Infrastructure facilities will be affected due to Land acquisition:

Survey No.	Details	Related Deftartment
Nil		

The Above Rehabilitation and Resettlement Scheme was approved by Commissioner, Rehabilitation and Resettlement/ Commissioner of land administration.

(ந.க. 46/2022/அ2/கா.வை.கு)

பொதுத் தேவைக்காக, அதாவது காவேரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 04.06.73 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் மருதூர் கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 04.06.73 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒருபகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்		
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)		
1	20/5B	ரயத்து	புன்செய்	0 .82. 00	206, 1.மாசான் பண்டிதர் மனைவி மீனாட்சி 2.மாசான் பண்டிதர் மகன் சக்திவேல் **	வாலியம் பட்டி கிராமம், 20/3B	20/6, 20/8, 20/9B	வாலியம்பட்டி கிராமம்	20/3B, 20/5A	வேம்பு-2				-
2	20/6	ரயத்து	புன்செய்	0. 31 .48	149, செபஸ்தியார் மகன் சோசப்பு	20/5B	20/7	வாலியம்பட்டி கிராமம்	20/8	வேம்பு - 4				-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
3	20/7	ரயத்து	புன்செய்	0 .29 .00	149, செபஸ்தியார் மகன் சோசப்பு	20/6	20/13	வாலியம்பட்டி கிராமம்	20/8	-	-		
4	20/13	ரயத்து	புன்செய்	0 .59 .30	304, லேட் ரெங்கசாமி நாயக்கர் மகன் மருதையா	20/7	84/1B	20/14	20/11, 20/12	-	-		
5	82/1A2	ரயத்து	புன்செய்	0. 25 .50	331, பிச்சைபிள்ளை மகன் துரைச்சாமி	84/4C	82/1A1, 82/1B, 82/1C	85/2	27	தென்னை மரம்-10, மாமரம் -3, சப்போட்டா மரம்-1, முந்திரி மரம்- 2, பலா மரம்- 1, நார்த்தங்காய் மரம் -1, புளியமரம் -2 ஈட்டி மரம்-1, மாதுளைமரம்-1, எலுமிச்சை மரம்-1, கொய்யா மரம்-1, நெல்லி மரம்-1	மின் இணைப்புடன் கூடிய ஆழ்க்குழாய் கிணறு -1, ஆஸ்பெஸ்டாஸ் ஷெட் -1 பைப்பலைன்		
6	84/1B	ரயத்து	புன்செய்	0 .65. 35	589, வெங்கடாசலம் மகன் ராமச்சந்திரன் **	20/13	84/4B	20/14	84/1A2	பலா மரம்-1, பனை மரம்-1, வேம்பு மரம்-2, ஆலமரம் -1, தென்னை மரம்- 5, தேக்கு மரம்- 14, மாமரம்(பெ) -1, மாமரம்(சி) -1, பூவரசு மரம்- 1, ஆரஞ்சு மரம் -1, எலுமிச்சைமரம் (சி) -1, கொய்யாமரம் (சி) -1	மின் இணைப்புடன் கூடிய வட்டக்கிணறு -1		

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
7	84/4B	ரயத்து	புன்செய்	0.67.60	445, பிச்சையாபிள்ளை மகன் பாலக்கண்ணு	84/1B	84/4C	20/14	84/1A2, 84/4A	-		ஆழ்குழாய் கிணறு-1	பைப்லைன்
8	84/4C	ரயத்து	புன்செய்	0.46.50	601, பழனிச்சாமி மகன் சுந்தர்-1, பழனிச்சாமி மகன் சத்தியதராஜ்-2	84/4B	82/1A2	85/2	84/2B, 84/2C, 84/3	-		-	-
		மொத்தம்		4.06.73									

குறிப்பு** தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் நிலம் கையகம் செய்யப்பட்டு கேட்புத்துறை பெயரில் (நீர்வளத்துறை) பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15-ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபாரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்கள் ஏதும் இல்லை. இவர்களுக்கான மறுகுடியமர்வுப் பகுதியானது கண்டறியப்பட்டுள்ளது. அவை தொடர்பான விவரங்கள் பின்வருமாறு:-

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளத்தூர் வட்டம் மருதூர் கிராமத்தின் பரப்பளவு 4.06.73 ஹெக்டேரில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக்கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

இத்திட்டத்திற்கான நிலதிட்ட அறிக்கையை யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலர்தனி மாவட்ட வருவாய் அலுவலர் காவேரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம், புதுக்கோட்டை அலுவலகத்திலும், தனிவட்டாட்சியர் (நி.எ), அலகு-2 காவேரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம், கீரனூர் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, சிறப்பு திட்டக் கோட்டம், காவேரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம், புதுக்கோட்டை அலுவலகத்தில் பார்வையிடலாம்.

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டத்தினுடைய சுருக்கக் குறிப்பு கீழ்க்கண்டவாறு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

I. மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்துதல் செயல் திட்டம்:

(மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு விதிகள் 2017-ல் விதி 15(2)-ன் படியான பாதிப்பு விபரங்கள்)

I. மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்துதல் செயல்திட்ட வரைவு:

(U/s 16(2) of RFCTLARRAct 2013 and 15(2) of Rules 2017)

a)	இடமாற்றம் செய்யப்பட உள்ள குடும்பங்களின் பட்டியல்	புல எண்	வசிக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை	குடும்பத் தலைவர் பெயர் மற்றும் முகவரி
----- எவருமில்லை -----				
b)	பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளின் பட்டியல்	புல எண்	விபரம்	எண்ணிக்கை
----- ஏதுமில்லை -----				
c)	பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் நிலப்பகுதிகளின் பட்டியல்	புல எண்	விபரம்	எண்ணிக்கை
----- ஏதுமில்லை -----				
d)	பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள வணிக / வியாபார விபரங்களின் பட்டியல்	வ.எண்.	புல எண்.	விபரம் நில உரிமைதாரர்
----- எவருமில்லை -----				
e)	பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினர் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபர்கள் போன்ற சாதகமற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல்.	பட்டியலினத்தவர் குடும்பங்களின் நிலம் ஏதும் கையகப்படுத்தப்படவில்லை.		
f)	கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தைத் தமது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பட்டியல்.	----- எவருமில்லை -----		

II. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு உரிமைகளின் கூறுகள்:

(RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3))

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
1)	வெளியேற்றப்படும்போது தொகுப்பு வீடுகள் வழங்குதல்	ஊரகப்பகுதியில் ஒரு வீட்டை இழந்திருக்கின்ற போது, IAY வீடு வழங்குதல். நகர் பகுதியில் ஒரு வீட்டை இழந்தால், கட்டப்பட்ட வீட்டை வழங்குதல்.	இந்நிலமெடுப்பினால் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய மற்றும் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய குடும்பங்கள் ஏதுமில்லை.	இல்லை
2)	நிலத்துக்கு நிலம்	நீர்மின் திட்டம் எனில், இயன்றவரை விவசாய நிலத்தை இழந்திருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்குதல் வேண்டும். அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இணையான நிலம் அல்லது இரண்டரை ஏக்கர் நிலம் (எது குறைவோ) கொடுக்க வேண்டும்.	இந்நேரவில் நில உரிமைதாரர்கள் வேறு நிலங்களுக்கு உரிமைதாரர்களாக இருப்பதாலும், மேலும் நில உரிமைதாரர்கள் அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இல்லாததாலும், இவ்வகையானமறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
3)	மேம்படுத்தப்பட்ட நிலத்திற்கு விருப்பறிவிப்பு	நிலம்நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கும் பொழுது, வளர்ச்சி மேம்பாட்டுக்கு 20%நிலத்தை ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.	இந்நேரவில் நிலங்கள் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்படவில்லை. எனவே, இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
4)	ஆண்டுப்பணம் / ஆண்டுத்தொகை	இத்திட்டத்தின் மூலம் வேலை உருவாக்கப்பட்டால், குடும்பத்தில் ஒருவருக்காவது வேலை கொடுப்பது/ஒரே முறை வழங்கும் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) / ஆண்டுத் தொகை வழங்குதல்.	இத்திட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்துவதால் வாழ்வாதாரங்களை இழந்த நில உரிமையாளர்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வாழ்வாதாரத்திற்காக முதன்மையாக சார்ந்திருந்தவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை.	இல்லை
5)	வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மான்யம்	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஓராண்டு காலத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000/-க்கு இணையான வாழ்வாதார மான்யம் வழங்க வேண்டும்.	இந்நில எடுப்பினால் நில உரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டியதில்லை	இல்லை
6)	வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கான போக்குவரத்து செலவுகள்	வெளியேற்றப்படும் குடும்பத்தினருக்கு போக்குவரத்து செலவாக ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கப்படுதல் வேண்டும்.	இந்நில எடுப்பினால் நில உரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டியதில்லை	இல்லை

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
7)	கால்நடை கொட்டில் / பெட்டிக்கடைகள் செலவு	பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கால்நடை கொட்டில்/பெட்டிக் கடை கட்டிக் கொள்வதற்கு குறைந்த பட்சம் ரூ.25,000/- நிதி உதவியை ஒரே தடவையில் பெறுவர்.	நிலமெடுப்பு பகுதிகளில், கால்நடை கொட்டில்/ பெட்டிக் கடைகள் ஏதுமில்லை.	இல்லை
8)	கைவினைஞர் / சிறுவியாபாரிகள் ஒரே தடவையில் கொடுக்கப்படுவது	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கைவினைஞர் குடும்பம்/சிறு வியாபாரி /சுயமாக வேலை செய்யும் நபர் நிலம் கையகப்படுத்தப்பட்டால், குறைந்த பட்சம் ரூ.25,000/- நிதி உதவியாக ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேர்வில் நில உரிமையாளர்களில் கைவினைஞர் / சிறுவியாபாரிஎவருமில்லை. இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
9)	மீள்பிடிஉரிமை	நீர்ப்பாசனத்திட்டம்/நீர்மின் திட்டத்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அணைக்கட்டுகளில் மீள் பிடிப்பதற்கு உரிமை அளித்தல்.	இத்திட்டத்தின் கீழ்நீர்தேக்கங்கள் ஏதும் இப்பகுதியில் இல்லை என்பதால் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
10)	ஒரே தடவையில் கொடுக்கப்படும் மீள்குடியமர்வு படித்தொகை	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மீள்குடியமர்வு படித்தொகையாக ஒரே தடவையில் ரூ.50,000/- கொடுத்தல் வேண்டும்.	இந்நில எடுப்பினால் நில உரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்லவேண்டியதில்லை	இல்லை
11)	முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம்	பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் நிலம்/வீடு பதிவு செய்யப்படும்பொழுது, அதற்கான முத்திரை தீர்வை மற்றும் இதர கட்டணங்களை தேவை குழு செலுத்துதல் வேண்டும்.	இந்நில எடுப்பினால் நில உரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை. எனவே பதிவுக்கட்டணம்மற்றும்முத்திரை கட்டணம் கேட்புத் துறையால் செலுத்தப்பட வேண்டியதில்லை.	இல்லை

III. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் பட்டியல்.

புல எண்	நிலஎடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்
-----எவருமில்லை-----				

நில எடுப்பால் பாதிக்கப்படும் மாட்டுக்கொட்டகை / பெட்டிக்கடை

புல எண்	நிலஎடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்
-----எவருமில்லை-----				

IV - பாதிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்.

புல எண்	விபரம்	தொடர்புடைய கேட்புத்துறை
-----ஏதுமில்லை-----		

V – மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு விவரம்.

வ. எண்.	பயனாளியின் பெயர்	வீடு கட்டிக் கொள்ள வழங்கப்படும் தொகை ரூ.	போக்குவரத்து செலவு ரூ.	வாழ்வாதார மான்யம் ரூ.3000 x 12 மாதம் =	மீள் குடியமர்வு தொகை ரூ.	நில எடுப்பால் மாட்டுக் கொட்டகை பாதிப்பு ரூ.	மொத்தம் ரூ.
-----எவருமில்லை-----							

மேற்கண்ட மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு செயல்திட்டம் ஆணையர் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு நில நிர்வாகஆணையரால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

(RC.No. 121/2022/A2/CVG)

No. VI(1)/207/2023.

Whereas , it appears to the Government that a total of 12.30.71 hectares of land is required in Poongudi Village in Kulathur Taluk in Pudukkottai District for a public purpose, namely in Cauvery – Vaigai -- Gundar Link Canal Scheme, Pudukkottai.

Now, therefore , a declaration is made hereby that a piece of land measuring 12.30.71 hectares is under acquisition for the above said project in the Poongudi Village in Kulathur Taluk in Pudukkottai District whose detailed description is as follows:

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	66/1	Ryot	Wet	0.73.00	899. Selvaraj S/o. Ramachandran	327	366/2, 366/3, 366/4, 366/5	66/6, 66/7	327	Neem Tree-3 Teak -1		Pipe line	
2	66/6	Ryot	Wet	0.24.50	901. Rajkumar S/o. Ramachandran	Puthampur Village	66/7	Puthampur Village	66/1	Teak -1		--	
3	93/1B	Ryot	Dry	0.02.00	1005. 1.Muthukkaruppan S/o Nallaiah Devar 2.Marimuthu S/o Nallaiah Devar	92	93/2	93/1C1	93/1A	Neem Tree--1		--	
4	93/1C1	Ryot	Dry	0.26.50	863. Sathyamoorthi S/o Chinnaiiah	92	93/2	93/1C2	93/1B	-		--	
5	93/1C2	Ryot	Dry	0.09.50	641. 1.Murugaiah S/o Chidambara Devar 2.Muthaiah S/o Chidambara Devar 3.Ramaiah S/o Chidambara Devar 4. Chinnaiiah S/o Chidambara Devar 5.Kasi S/o Chidambara Devar	92	93/2	65	93/1C1	-		--	
6	93/2	Ryot	Dry	0.63.00	550. 1.Karuppan S/o Meyyan 2.Mutthan S/o Meyyan	93/1A, 93/1B, 93/1C1, 93/1C2	93/3B, 94	65	92	Vela Tree - 66 Palm Tree -18 Neem Tree -14		--	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
7	93/3A	Ryot	Dry	0.66.50	892. Bashkaran S/o Ramachandra Devar	93/3B, 92	96 103	95	106 91	Ecualyptus tree-1150, Neem tree-7, Tamarind tree-1 Teak-5 Vela Tree-3		Hand pump Bore-1	
8	93/3B	Ryot	Dry	0.06.00	866. 1.Abdul Rahuman S/o Sulthan Ahammed 2.Mohammed Kani S/o Shiek Mohammed	93/2	93/3A	94	93/3A	-		--	
9	94	Ryot	Dry	0.15.50	860. 1.Abdul Rahuman S/o Sulthan Ahammed 2.Mohammed Kani S/o Shiek Mohammed	93	95	65	93	Teak - 2 Neem tree - 1		--	
10	95/1	Ryot	Dry	0.04.50	860. 1.Abdul Rahuman S/o Sulthan Ahammed 2.Mohammed Kani S/o Shiek Mohammed	94	95/2A	95/2A	93	Vaagai tree-1, Neem tree-1		--	
11	96/1A	Ryot	Dry	0.19.00	895. Renuga Devi W/o Bashkaran	93	96/2, 103	96/1B	93	Ecualypus Saplinngs -500		--	
12	96/1B	Ryot	Dry	0.03.50	866. 1.Abdul Rahuman S/o Sulthan Ahammed 2.Mohammed Kani S/o Shiek Mohammed	93	96/2	95	96/1A	Vela Tree - 4		--	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
13	103/1C	Ryot	Dry	0.13.50	718. Rajeshwari W/o Kumaravelu	93	103/8, 103/7, 103/2A	103/1D	103/1B	Vela Tree-2 Eucalyptus Saplings -15, Ayilal Tree-1, Neem tree -2		--	
14	103/1D	Ryot	Dry	0.12.00	718. Rajeshwari W/o Kumaravelu	93, 96	103/2A, 103/2B	101	103/1C	Eucalyptus Saplings -23 Vela Tree-2, Neem Tree-1		--	
15	103/2A	Ryot	Dry	0.02.50	266. Natesan S/o pinnanathan	103/1C, 103/1D	103/3A	103/2B, 103/3B	103/7	Neem Tree -1, Ayilal Tree-1		--	
16	103/2B	Ryot	Dry	0.00.50	8. Azhagan S/o Rengan	103/1D	103/3B	101	103/2A	palm Tree-1		--	
17	103/3A	Ryot	Dry	0.01.50	266. Natesan S/o pinnanathan	103/2A	103/4	103/3B	103/6	Neem tree -1 Vela Tree -1		--	
18	103/4	Ryot	Dry	0.01.00	152. Kumaran S/o Vaithi	103/3A, 103/3B	101	101	103/5			--	
19	103/5	Ryot	Dry	0.04.50	338. Maruthaiah S/o Karuppan	103/6	101	103/4	103/11, 103/12	Vela Tree -10		--	
20	103/6	Ryot	Dry	0.03.00	894. Chinnaththal W/o Krishnan	103/7	103/5	103/3A	103/8, 103/11	Vela Tree -8		--	
21	103/7	Ryot	Dry	0.03.00	153. 1.Jeevanantham S/o Kumaran 2.Vaithiyalingam S/o Kumaran	103/1C	103/6	103/2A	103/8	Vela Tree -4		--	
22	103/8	Ryot	Dry	0.02.00	152. Kumaran S/o Vaithi	103/1B, 103/1C	103/10, 103/11	103/6, 103/7	103/9	Vela Tree -6 Neem Saplings -1		--	
23	103/10	Ryot	Dry	0.01.00	153. 1.Jeevanantham S/o Kumaran 2.Vaithiyalingam S/o Kumaran	103/9, 103/8	103/12, 103/13	103/11	106	Neem tree -1 Vela Tree-9 Ayilal Tree -1		--	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
24	103/11	Ryot	Dry	0.05.00	8. Azhagan S/o Rengan	103/8	103/12	103/5, 103/6	103/10	Vela Tree -13 Neem Saplings -1	--		
25	103/12	Ryot	Dry	0.05.50	266. Natesan S/o Pinnanathan	103/10, 103/11	103/15A	103/5, 101	103/13	Neem tree -1, Vela Tree - 35	--		
26	103/13	Ryot	Dry	0.01.50	894. Chinnatthal W/o Krishnan	103/10	103/14, 103/15A	103/12	106	Vela Tree -5	--		
27	103/14	Ryot	Dry	0.09.50	152. Kumaran S/o Vaithi	103/13	103/16	103/15A, 103/15B	106 104	Vela Tree - 4 Neem tree -2	--		
28	103/15A	Ryot	Dry	0.08.00	219. Subbaiah S/o Muthan	103/12, 103/13	103/15B	101	103/14	Vela Tree -35, Neem Saplings -2	--		
29	103/15B	Ryot	Dry	0.07.00	219. Subbaiah S/o Muthan	103/15A	103/16	101	103/14	Neem tree -1, Vela Tree -11	--		
30	103/16	Ryot	Dry	0.15.50	79. Kanthan S/o Rengan	103/14, 103/15B	103/17, 101	101	104	Vela Tree -7			
31	103/17	Ryot	Dry	0.03.50	384. 1.Sivakumar S/o Muralitharan 2.Senthilkumar S/o Muralitharan 3.Ramachandran S/o Muraliratharan	103/16	103/18	101	103/18, 104	Vela Tree -3	--		
32	103/18	Ryot	Dry	0.04.00	898. 1.Ulagan S/o Chinnakkannu 2. Ragubathi S/o Chinnakkannu	103/17, 101, 104	103/19, 103/20	101	104	Neem Sapings -1	--		
33	104/4	Ryot	Dry	0.14.50	152. Kumaran S/o Vaithi	104/5, 106, 104/7, 104/6	110, 104/8, 104/9	104/6, 104/8, 104/9, 103	104/5, 104/3, 105	Vela Tree -32	--		

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
34	104/6	Ryot	Dry	0.01.50	82. 1.Ramaiah S/o Kandaiah 2.Kalyanasundaram S/o Kandaiah 3.Kumaravelu S/o Kandaiah	106	104/4	104/7	104/4	Vela Tree -5		--	
35	104/7	Ryot	Dry	0.13.50	538. 1.Govindan S/o Ponnann 2.Arumugam S/o Ponnann	106, 103	104/4, 103	103	104/6	Eucalyptus Saplings -120 Neem Tree -2,		--	
36	104/8	Ryot	Dry	0.13.00	538. 1.Govindan S/o ponnann 2.Arumugam S/o ponnann	104/4	104/9	103	104/4, 104/9			--	
37	104/9	Ryot	Dry	0.21.00	82. 1.Ramaiah S/o Kandaiah 2.Kalyanasundaram S/o Kandaiah 3.Kumaravelu S/o Kandaiah	104/4, 104/8	110, 111, 102	103	104/4, 110	Neem Saplings -2 Tamarind Tree -2		--	
38	112/1A	Ryot	Dry	0.01.50	536. Kannappa Devar F/o Murugaiah	110	112/1B	110	110			--	
39	112/1B	Ryot	Dry	0.63.00	536. Kannappa Devar F/o Murugaiah	112/1A, 110	112/2, 112/5A1, 112/5A2, 112/5B	112/5C, 111	110,113	Tamarind tree -2, Eucalyptus Saplings -27, Vela Tree -9, Neem Saplings -2,		--	
40	112/3	Ryot	Dry	0.13.50	669. Palaniyandi S/o Kumaran	112/5A1	112/4	112/4	112/2	Neem Tree -1		--	
41	112/4	Ryot	Dry	0.03.50	945. Murugaiah S/o Periyasamy	112/5A1, 112/5A2, 112/3	122	112/5B	112/2, 112/3, 122	-		Pipe line	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
42	112/5A1	Ryot	Dry	0.18.00	975. Murugaiah S/o Periyasamy	112/1B	112/3, 112/4	112/5A2	112/2	-		Pipe line	
43	112/5A2	Ryot	Dry	0.00.50	984. Chinnaiah S/o Subban	112/1B	112/4	112/5B	112/5A1	-		--	
44	113	Ryot	Dry	0.02.00	39. Rajendran S/o Ramana-than	110	112	112	114	-		--	
45	117/7	Ryot	Dry	0.12.50	858. Meenambal W/o Murugaiah	117/8	118	117/9	117/6	Neem tree-1, Vaagai tree -1, Punga tree-1		Pipe line	
46	117/8	Ryot	Dry (Ma)	0.02.00	858. Meenambal W/o Murugaiah	117/4	117/7	117/9	117/5, 117/6	-		--	
47	117/10	Ryot	Dry	0.18.50	68. Kandhan S/o Silamban	117/4	117/9, 119	119	117/9, 117/4	Neem tree-1		Hut shed -1 Borewell-1	
48	118/1	Ryot	Dry	0.02.00	1179. Kalaiselvi W/o Subramaniya	117	189	118/2, 118/3	189	palm tree -2 Neem tree-1 Tamarind tree -1		--	
49	118/2	Ryot	Dry	0.04.50	512. Veludevar S/oPalaniyandi	117	118/3	118/5, 118/4A	118/1,	-		--	
50	118/3	Ryot	Dry	0.13.00	76. Karuppan S/o Rengan	118/2	189	118/4A	118/1, 189	-		--	
51	118/4A	Ryot	Dry	0.14.00	245. Rengasamy S/o Ulagan	118/5, 118/6	118/9, 189	118/4B, 118/4C	118/2, 118/3	Coconut tree -4 Lime Saplings -1		--	
52	118/4B	Ryot	Dry	0.00.50	393. Muthukkumar S/o MuthaiahDevar	118/6	118/4C	118/8A	118/4A	-		--	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
53	118/5	Ryot	Dry	0.10.00	76. Karuppan S/o Rengan	117	118/4A	118/6	118/2	Palm tree -3 (Small)		--	
54	118/6	Ryot	Dry	0.11.00	76. Karuppan S/o Rengan	117	118/4A, 118/4B, 118/8A	118/7A	118/5	Palm tree - 5 (Small)		--	
55	118/7A	Ryot	Dry	0.04.00	858. Meenambal W/o Murugaiah	117	118/8A	118/7B	118/6	-		--	
56	119/3	Ryot	Dry	0.01.50	465. Rengan S/o Meyyappan	112	119/4	112	119/1, 119/2	-		Pipe Line	
57	119/4	Ryot	Dry	0.05.00	416. Karuppaiah	119/3	119/6, 119/7	112	119/2, 119/5	-		Pipe Line	
58	119/6	Ryot	Dry	0.01.50	419. Ramaiah S/o Meyyan	119/4	119/8A	119/7	119/5	-		--	
59	119/7	Ryot	Dry	0.06.00	419. Ramaiah S/o Meyyan	119/4	119/8A	112	119/6	Neem Saplings -2		Pipe Line	
60	119/8A	Ryot	Dry	0.45.00	964. Murugaiah S/o Periyasamy	119/5, 119/6, 119/7	119/8B	122	117	Coconut Ssaplings -3 Neem tree- -3, Vaagai tree-1,		Pipe Line	
61	119/8B	Ryot	Dry	0.05.50	944. Murugaiah S/o Periyasamy	119/8A	119/10, 119/11, 119/12	122	117, 119/9A	Palm tree-2 Neem tree -2		Hut shed -1	
62	119/9A	Ryot	Dry	0.05.50	411.Meyyan S/o Chinnaiiah	117	119/9C	119/8B, 119/10	119/9B	Neem tree-2 Vaagai tree-1 Neem Saplings -1		--	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
63	119/9B	Ryot	Dry	0.00.13	601. 1.Mamundi S/o Chinnaiah 2.Meyyan S/o Chinnaiah 3.Chinnammal W/o Chinnadurai	117	120	119/9A, 119/9D, 119/9C	117, 118	-		--	
64	164	Ryot	Dry	0.74.00	768. Rengaraj S/o Karuppaiah	165	Vellanur Village	163	166	Ecualyptus Saplings -50 Vela tree -1		--	
65	166/4A	Ryot	Dry	0.01.00	791. Balasubramaniyan S/o Shanmugam	166/3	166/4B	164	182	Coconut tree -2 Teak Saplings -3		--	
66	166/4B	Ryot	Dry	0.01.00	768. Rengaraj S/o Karuppaiah	166/4A	166/5	164	182	-		--	
67	166/5	Ryot	Dry	0.05.50	768. Rengaraj S/o Karuppaiah	166/4B	166/6	164	182	Ecualyptus Saplings -30		--	
68	166/6	Ryot	Dry	0.46.00	768. Rengaraj S/o Karuppaiah	166/5	166/7	164	182	Vela Tree - 2 Ecualyptus Saplings -150		--	
69	166/7	Ryot	Dry	0.33.00	773. Vijayalakshmi W/o Palaniyappan	166/6	166/8	164	182	Teak - 29 Uthiyam - 10 Ecualyptus Tree - 1 Vaagai Tree -1 Vela Tree -7		--	
70	176/1	Ryot	Dry	0.05.50	671. Karuppayee W/o Subbaiah	178	176/2	177	Vellanur Village	-		--	
71	176/2	Ryot	Dry	0.12.00	671. Karuppayee W/o Subbaiah	176/1	176/3	177	Vellanur Village	Neem tree- 5		pipe Line	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
72	176/3	Ryot	Dry	0.01.50	727. Palaniyappan S/o SubbaiahDevar	176/2	176/4A, 176/4B	177	Vellanur Village	Neem tree -2		Pipe Line	
73	179/5	Ryot	Dry	0.32.00	773. Vijayalakshmi W/o Palaniyappan	179/3A, 179/3B	178, 179/4A	182, 178	179/4A, 179/4B	Teak Saplings -31 Neem Saplings - 7 Vaagai tree -1 Ayilai tree 2		--	
74	185/3C	Ryot	Dry	0.04.50	411. Meyyan S/o Chinnaiah	185/3B	163	185/3D1	165	-	--		
75	185/3D1	Ryot	Dry	0.08.00	700. Mathi S/o Kaliyan	185/3E	163	185/3D2	185/3B, 185/3C	Vela tree-1		--	
76	185/3D2	Ryot	Dry	0.15.00	1152. Chinnaiah S/o Kaliyan	185/3F	163	185/3H	185/3D1	Palm tree -1		--	
77	185/3F	Ryot	Dry	0.04.50	411. Meyyan S/o Chinnaiah	191	185/3D2	185/3G	185/3E	Palm tree -4		--	
78	185/3G	Ryot	Dry	0.17.50	700 Mathi S/o.Kaliyan	191 187	185/3H, 185/3J, 185/3I	186	185/3F	Palm tree -1		--	
79	185/3H	Ryot	Dry	0.05.00	346 Mamunda S/o Chinniah	185/3G	163	185/3I	185/3D2	Vela tree -1		--	
80	185/3I	Ryot	Dry	0.01.50	411 Meyyan S/o Chinniah	185/3G, 185/3J	163, 185/3K	185/3J, 185/3K, 186	185/3H	-		--	
81	185/3J	Ryot	Dry	0.00.65	346 Mamunda S/o Chinniah	185/3G	185/3I	186	185/3I	-		--	
82	186/1A	Ryot	Dry	0.04.50	1177 Muthu W/o Karuppiyah	187	186/1D, 186/1E	186/1B	185	-		--	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
83	186/1B	Ryot	Dry	0.01.50	890 Palaniyappan S/o Mamundi	187	186/1C	186/2A	186/1A, 187	-		--	
84	187/1A2B	Ryot	Dry	0.09.50	700 Mathi S/o Kaliyan	187/1A2A	185	187/1C	191	-		--	
85	187/1B	Ryot	Dry	0.03.50	890 Palaniyappan S/o Mamundi	190	187/1C	187/2	187/1A1	Ecualyptus Saplings -3		--	
86	187/1C	Ryot	Dry	0.24.00	411 Meyyan S/o Chinniah	187/1B	186	187/2, 186	187/1A1, 187/1A2A, 187/1A2B	-		--	
87	187/2	Ryot	Dry	0.15.00	409 Mukkaiyah Devar S/o Krishna Devar	190	186	187/3	187/1B, 187/1C	Ecualyptus Saplings -200 Ayilai Tree -1		--	
88	187/3	Ryot	Dry	0.31.00	409 Mukkaiyah Devar S/o Krishna Devar	190, 189	186	187/4	187/2	Ecualyptus Saplings - 400		--	
89	187/4	Ryot	Dry	0.08.50	409 Mukkaiyah Devar S/o Krishna Devar	189	163	187/5A	187/3, 186	Ecualyptus Saplings -150		--	
90	189/2B	Ryot	Dry	0.05.50	855. Vidhya W/o Kumar	189/1C, 189/13	189/3	189/6A, 189/6B, 189/6D	189/2A	-		--	
91	189/3	Ryot	Dry	0.09.00	1078. Anbu S/o VeluDevar	189/2A, 189/2B	189/4	189/5A	190	-		Pipe Line	
92	189/4	Ryot	Dry	0.11.50	855. Vidhya W/o Kumar	189/3	187	189/5A, 187	190	Atthi tree-1 Vela tree -1		--	
93	189/5A	Ryot	Dry	0.14.50	1112. Anbu S/o Velu	189/6D	187	189/5B	189/2B, 189/3, 189/4	-		Pipe Line	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
94	189/5B	Ryot	Dry	0.01.50	1096. Chinnu S/o Velu	189/6C	187	189/7	189/5A	-		Pipe Line	
95	189/6A	Ryot	Dry	0.04.00	14. Adaikkala Devar S/o Chinnaiiah Devar	189/13	189/6B	189/6C	189/2B	Tamarind tree - 4 Neem tree -1		--	
96	189/6B	Ryot	Dry	0.05.00	395. Muthu Devar S/o Chinnaiiah	189/6A	189/6D	189/6C	189/2B	-		--	
97	189/6C	Ryot	Dry	0.14.50	1095. Chinnu S/o Velu	189/13	189/5B	189/11, 189/7	189/6A, 189/6B, 189/6D	Neem Saplings -1		Pipe Line	
98	189/6D	Ryot	Dry	0.05.00	36. Arumuga Devar S/o Chinnaiiah Devar	189/6B	189/5A	189/6C	189/2B	-		-	
99	189/11	Ryot	Dry	0.02.50	1078. Anbu S/o Velu Devar	189/13	189/7	189/13, 189/10	189/6C	-		Pipe Line	
100	189/12	Ryot	Dry	0.02.00	125. Konginippatti Karuppan	118	189/13	118	189/13	-		--	
101	190/7	Ryot	Dry	0.09.00	241. SundarrajDevar S/o Palanivel	190/6	187	189	190/3C	-		--	
102	327/40	Ryot	Dry	0.03.00	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathireshan S/o Ramachandran	327/39	66	Puthamp- pur Village	327/41	-		--	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
103	327/41	Ryot	Dry	0.03.50	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/39	66	327/40	327/42	-		--	
104	327/42	Ryot	Dry	0.01.50	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/39	66	327/41	327/43	-		--	
105	327/43	Ryot	Dry	0.00.50	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/39	66	327/42	327/39, 66	-		--	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
106	327/51	Ryot	Dry	0.00.11	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/50	327/52	66	327/39	Neem tree-1		--	
107	327/52	Ryot	Dry	0.00.32	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/51	327/53, 327/54, 327/55	66	327/39	-		--	
108	327/53	Ryot	Dry	0.03.30	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/52	327/61	66	327/54	-		--	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
109	327/59	Ryot	Dry	0.00.14	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/55	327/64	327/60	327/58	-		--	
110	327/60	Ryot	Dry	0.01.00	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/54	327/63	327/61	327/59	-		--	
111	327/61	Ryot	Dry	0.04.00	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/53	327/62	66	327/60	-		--	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
112	327/62	Ryot	Dry	0.01.00	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/61	327/73	327/74, 66	327/63	-		--	
113	327/63	Ryot	Dry	0.01.50	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/60	327/72	327/62	327/64	-		--	
114	327/64	Ryot	Dry	0.01.50	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/59	327/71	327/63	327/65	-		--	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
115	327/65	Ryot	Dry	0.00.16	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/58	327/70	327/64	327/66	-		--	
116	327/70	Ryot	Dry	0.02.00	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/65	65	327/71	327/69	-		--	
117	327/71	Ryot	Dry	0.02.50	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/64	65	327/72	327/70	-		--	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
118	327/72	Ryot	Dry	0.02.50	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/63	65	327/73	327/71	-		--	
119	327/73	Ryot	Dry	0.03.50	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/62, 327/74	65	327/74, 327/76	327/72	-		--	
120	327/74	Ryot	Dry	0.02.00	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	66	327/73, 327/76	327/75, 327/76	327/62, 327/73	-		--	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta No. Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
121	327/75	Ryot	Dry	0.01.50	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	66	327/76	66	327/74	-		--	
122	327/76	Ryot	Dry	0.00.40	42. 1.Rajkumar S/o Ramachandran 2.Selvaraj S/o Ramachandran 3.Bashkaran S/o Ramachandran 4.Kathiresan S/o Ramachandran	327/74, 327/75	65	66	327/73	-		--	
				12.30.71									

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section. 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). No families likely to be resettled due to land acquisition.

Survey Numbers of Lands to be acquired 122 and others in poongudi Village, Kulathur Taluk, pudukkottai District Area **12.30.71** Hectares. Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, or not needed.

A plan of the land may be inspected in the office of the Special District Revenue Officer (L.A) (Cauvery-Vaigai-Gundar Link Canal Scheme) pudukkottai, Special Tahsildar (L.A), Unit-3 (Cauvery-Vaigai-Gundar Link Canal Scheme) Pudukkottai and Executive Engineer, Water Resource Department, (Cauvery-Vaigai-Gundar Link Canal Scheme) Special Division, Pudukkottai on any working day.

A. Summary of the Rehabilitation and Resettlement Scheme is appended below:

I.Rehabilitation and Resettlement Scheme:

[U/s 16(2) of RFCTLARR Act 2013 and 15(2) of Rules 2017]

a)	List of families likely to be displaced	Survey Number	No. of families	Head of the family and address	
		-Nil -			
b)	List of infrastructure existing in the affected area	Survey Number	Detail	Count	
		92, 327/39	Thar Road	1	
		110, 111	Thar Road	1	
		112/2, 122/1	Mud Road	1	
		117/4, 117/9, 119/9B	Thar Road	1	
		189/13	Road	1	
		182, 178	Thar Road	1	
c)	List of Land Holdings in the affected area	92, 327/39, 110, 111, 112/2, 122/1, 117/4, 117/9, 119/9B, 189/13, 182, 178			
d)	List of trades/ business in the affected area	Sl.No.	Survey Number	Detail	Land Owner Name
		Nil			
e)	List of families belonging to disadvantage groups such as SC/ST/ members there of and handicapped persons who belongs to the affected families				37 Scheduled caste family lands are to be acquired but lively hood of those families is not affected
f)	List of landless agricultural labourers in the affected areas whose livelihood was primarily dependent on the acquired land				Nil

II.REHABILITATION AND RESETTLEMENT ENTITLEMENTS:

[I. RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3)]

Sl. No.	Elements of Rehabilitation and Resettlement Entitlements	Entitlement Provision	Rehabilitation and Resettlement Suggestions	Rehabilitation and Resettlement Compensation No. of families
1.	Provision of housing units in case of displacement	1) If a house is lost in rural areas, a constructed house shall be provided as per the Indira AwasYojana specifications. If a house is lost in urban areas, a constructed house shall be provided.	Not applicable, since so no families are affected.	Nil

<i>Sl. No.</i>	<i>Elements of Rehabilitation and Resettlement Entitlements</i>	<i>Entitlement Provision</i>	<i>Rehabilitation and Resettlement Suggestions</i>	<i>Rehabilitation and Resettlement Compensation No. of families</i>
2.	Land for Land	In the case of irrigation project, as far as possible and in lieu of compensation to be paid for land acquired, a minimum of one acre of land in the command area of the project for which the land is acquired and in case of land owner belonging to the Scheduled Castes or the Scheduled Tribes will be provided land equivalent to land acquired or two and a one-half acres, whichever is lower.	Not applicable, Since affected families owning agriculture land and land owners are not belonging to Scheduled Castes or the Scheduled Tribes	Nil
3.	Offer for Developed Land	In case the land is acquired for urbanisation purposes, twenty per cent, of the developed land will be reserved and offered to land owning project affected families, in proportion to the area of their land acquired.	Not applicable. Since the land is not acquired for urbanization purpose,	Nil
4.	Choice of Annuity or Employment	providing jobs where to the affected families where jobs are created through the project/ one time payment of five lakhs rupees per affected family/ annuity policies that shall pay not less than two thousand rupees per month per family for twenty years.	There is no jobs are created in this scheme since land owner primarily depend on the land for his living is affected due to Land acquisition, this entitlement is not provided to anyone	Nil
5.	Subsistence grant for displaced families for a period of one year	Each affected family which is displaced from the land acquired shall be given a monthly subsistence allowance equivalent to three thousand rupees per month for a period of one year from the date of award.	Not applicable, since No families are displaced.	Nil
6.	Transportation cost for displaced families	Each affected family which is displaced shall get a one-time financial assistance of fifty thousand rupees as transportation cost for shifting of the family, building materials, belongings and cattle.	Not applicable, since No families are displaced.	Nil
7.	Cattle shed/ petty shops cost	Each affected family having cattle / petty shop shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees for construction of cattle shed or petty shop as the case may be.	Cattle Shed, petty shop are not affected this land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
8.	One-time grant to artisan, small traders and certain others	Each affected family of an artisan, small trader or self-employed person or an affected family which owned nonagricultural land or commercial, industrial or institutional structure in the affected area, and which has been involuntarily displaced shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees	Artisan, Small traders or Self employed person not affected in this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil

<i>Sl. No.</i>	<i>Elements of Rehabilitation and Resettlement Entitlements</i>	<i>Entitlement Provision</i>	<i>Rehabilitation and Resettlement Suggestions</i>	<i>Rehabilitation and Resettlement Compensation No. of families</i>
9.	Fishing rights	In cases of irrigation or hydel projects, the affected families may be allowed fishing rights in the reservoirs, in such manner as may be prescribed by the appropriate Government.	There is no scope to fishing in this project. Hence, it is not applicable.	Nil
10.	One-time Resettlement Allowance	Each affected family shall be given a onetime "Resettlement Allowance" of fifty thousand rupees only.	Not applicable, since no families are displaced.	Nil
11.	Stamp duty and registration fee	(1) The stamp duty and other fees payable for registration of the land or house allotted to the affected families shall be borne by the Requiring Body. (2) it shall be free from all encumbrances (3) it may be in the joint names of wife and husband of the affected family.	Not applicable, since no families are displaced.	Nil

III. PERSONS ELIGIBLE FOR REHABILITATION AND RESETTLEMENT COMPENSATION:

<i>Survey No.</i>	<i>Land Acquisition extent (In Ha)</i>	<i>Land Owner Name</i>	<i>Rehabilitation and Resettlement Elements</i>	<i>Rehabilitation and Resettlement Entitlement (Per family)</i>
Nil				

CATTLE SHED / PETTY SHOP AFFECTED DUE TO LAND ACQUISITION:

<i>Survey No.</i>	<i>Land Acquisition extent (In Ha)</i>	<i>Land Owner Name</i>	<i>Rehabilitation and Resettlement Elements</i>	<i>Rehabilitation and Resettlement Entitlement</i>
Nil				

IV. INFRASTRUCTURE FACILITIES WILL BE AFFECTED DUE TO LAND ACQUISITION:

Kulathur Taluk, Poongudi Village

<i>Survey number</i>	<i>DETAILS</i>	<i>Requisition Department</i>
92, 327/39	New bridge has to be provided by the water resource Dept. in poongudi to Puthampur Thar Road where canal cross during execution of work Cauvery Vaigai Gundaru Link canal scheme.	Water Resources Department
110, 111	New bridge has to be provided by the water resource Dept. in poongudi to Vagavasal Thar Road where canal cross during execution of work Cauvery Vaigai Gundaru Link canal scheme.	Water Resources Department
112/2, 122/1	New bridge has to be provided by the water resource Dept. in poongudi farmers used mud Road where canal cross during execution of work Cauvery Vaigai Gundaru Link canal scheme.	Water Resources Department
117/4, 117/9, 119/9B	New bridge has to be provided by the water resource Dept. in poongudi to Idayapatti Thar Road where canal cross during execution of work Cauvery Vaigai Gundaru Link canal scheme.	Water Resources Department
189/13	New bridge has to be provided by the water resource Dept. in poongudi Villagers used cart track where canal cross during execution of work Cauvery Vaigai Gundaru Link canal scheme.	Water Resources Department
182, 178	New bridge has to be provided by the water resource Dept. in poongudi to Vadcheripatti Thar Road where canal cross during execution of work Cauvery Vaigai Gundaru Link canal scheme.	Water Resources Department

V. Rehabilitation and Resettlement Compensation Details :

<i>Sl.No</i>	<i>Beneficiaries Name</i>	<i>Amount for House Construction</i>	<i>Transport Expenses Rs.</i>	<i>Rehabilitation Subsidy Rs. (3000 x 12 M)</i>	<i>Resettlement Amount Rs.</i>	<i>Affected Cattle Shet Amount</i>	<i>Total</i>
Nil							

The above rehabilitation and resettlement scheme was approved by Commissioner Rehabilitation and resettlement / Commissioner of Land Administration.

(ந.க. 121/2022/அ2/கா.வை.கு)

பொதுத்தேவைக்காக, அதாவது காவேரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் உள்ள பூங்குடி கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 12.30.71 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் பூங்குடி கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 12.30.71 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு:

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(1)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	66/1	ரயத்து	நன்செய்	0.73.00	899. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ்	327	366/2, 366/3, 366/4, 366/5	66/6, 66/7	327	வேப்ப மரம்-3 தேக்கு-1	பைப் லைன்		
2	66/6	ரயத்து	நன்செய்	0.24.50	901. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார்	புத்தம்பூர் கிராமம்	66/7	புத்தம்பூர் கிராமம்	66/1	தேக்கு-1	--		
3	93/1B	ரயத்து	புன்செய்	0.02.00	1005. 1.நல்லையாதேவர் மகன் முத்துக்கருப்பன் 2.நல்லையாதேவர் மகன் மாரிமுத்து	92	93/2	93/1C1	93/1A	வேப்ப மரம்-1	--		
4	93/1C1	ரயத்து	புன்செய்	0.26.50	863 சின்னையா மகன் சத்தியமூர்த்தி	92	93/2	93/1C2	93/1B	-	--		
5	93/1C2	ரயத்து	புன்செய்	0.09.50	641 1. சிதம்பரத்தேவர் மகன் முருகையா 2.சிதம்பரத்தேவர் மகன் முத்தையா 3.சிதம்பரத்தேவர் மகன் ராமையா 4.சிதம்பரத்தேவர் மகன் சின்னையா 5.சிதம்பரத்தேவர் மகன் காசி	92	93/2	65	93/1C1	-	--		
6	93/2	ரயத்து	புன்செய்	0.63.00	550 1.மெய்யன் மகன் கருப்பன் 2.மெய்யன் மகன் முத்தன்	93/1A, 93/1B, 93/1C1, 93/1C2	93/3B, 94	65	92	வேலா மரம்-66 பனை மரம்-18 வேப்ப மரம்-14	--		

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(1)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
7	93/3A	ரயத்து	புன்செய்	0.66.50	892. ராமச்சந்திரதேவர் மகன் பாஸ்கரன்	93/3B, 92	96, 103	95	106, 91	யுகலிட்டஸ் மரம் -1150, வேப்ப மரம்-7, புளியமரம்-1 தேக்கு-5 வேலா மரம்-3	அடிப்படி போர்-1		
8	93/3B	ரயத்து	புன்செய்	0.06.00	866. 1.சுல்தான் அகமது மகன் அப்துல்ரஹ்மான் 2.ஷேக்முசுமது மகன் முசுமதுகனி	93/2	93/3A	94	93/3A	-	--		
9	94	ரயத்து	புன்செய்	0.15.50	860. 1.சுல்தான் அகமது மகன் அப்துல்ரஹ்மான் 2.ஷேக்முசுமது மகன் முசுமதுகனி	93	95	65	93	தேக்கு மரம்-2 வேப்ப மரம்-1	--		
10	95/1	ரயத்து	புன்செய்	0.04.50	860. 1.சுல்தான் அகமது மகன் அப்துல் ரஹ்மான் 2.ஷேக்முசுமது மகன் முசுமது கனி	94	95/2A	95/2A	93	வாகை மரம்-1, வேப்பமரம்-1	--		
11	96/1A	ரயத்து	புன்செய்	0.19.00	895. பாஸ்கரன் மனைவி ரேணுகாதேவி	93	96/2, 103	96/1B	93	யுகலிட்டஸ் கன்று-500	--		
12	96/1B	ரயத்து	புன்செய்	0.03.50	866. 1.சுல்தான் அகமது மகன் அப்துல்ரஹ்மான் 2.ஷேக்முசுமது மகன் முசுமதுகனி	93	96/2	95	96/1A	வேலா மரம்-4	--		
13	103/1C	ரயத்து	புன்செய்	0.13.50	718. குமாரவேலு மனைவி ராஜேஸ்வரி	93	103/8, 103/7, 103/2A	103/1D	103/1B	வேலா மரம்-2 யுகலிட்டஸ் கன்று-15, அயிலை மரம்-1, வேப்ப மரம்-2	--		

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(1)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
14	103/1D	ரயத்து	புன்செய்	0.12.00	718. குமாரவேலு மனைவி ராஜேஸ்வரி	93 96	103/2A, 103/2B	101	103/1C	யுகலிப்டஸ் கன்று-23 வேலா மரம்-2, வேப்ப மரம்-1		---	
15	103/2A	ரயத்து	புன்செய்	0.02.50	266. பின்னந்தன் மகன் நடேசன்	103/1C, 103/1D	103/3A	103/2B, 103/3B	103/7	வேப்பமரம்-1, அயிலை மரம்-1		---	
16	103/2B	ரயத்து	புன்செய்	0.00.50	8. ரொங்கன் மகன் அழகன்	103/1D	103/3B	101	103/2A	பனை மரம்-1		---	
17	103/3A	ரயத்து	புன்செய்	0.01.50	266. பின்னந்தன் மகன் நடேசன்	103/2A	103/4	103/3B	103/6	வேப்பமரம் -1 வேலாமரம்-1		---	
18	103/4	ரயத்து	புன்செய்	0.01.00	152. வைத்தி மகன் குமரன்	103/3A, 103/3B	101	101	103/5	-		---	
19	103/5	ரயத்து	புன்செய்	0.04.50	338. கருப்பன் மகன் மருதையா	103/6	101	103/4	103/11, 103/12	வேலா மரம்-10		---	
20	103/6	ரயத்து	புன்செய்	0.03.00	894. கிருஷ்ணன் மனைவி சின்னாத்தாள்	103/7	103/5	103/3A	103/8, 103/11	வேலா மரம்-8		---	
21	103/7	ரயத்து	புன்செய்	0.03.00	153 1.குமரன் மகன் ஜீவானந்தம் 2.குமரன் மகன் வைத்தியலிங்கம்	103/1C	103/6	103/2A	103/8	வேலா மரம்-4		---	
22	103/8	ரயத்து	புன்செய்	0.02.00	152. வைத்தி மகன் குமரன்	103/1B, 103/1C	103/10, 103/11	103/6, 103/7	103/9	வேலா மரம்-6 வேப்பங்கன்று-1		---	
23	103/10	ரயத்து	புன்செய்	0.01.00	153 1.குமரன் மகன் ஜீவானந்தம் 2.குமரன் மகன் வைத்தியலிங்கம்	103/9, 103/8	103/12, 103/13	103/11	106	வேப்ப மரம்-1 வேலா மரம்-9 அயிலை மரம்-1		---	
24	103/11	ரயத்து	புன்செய்	0.05.00	8. ரொங்கன் மகன் அழகன்	103/8	103/12	103/5, 103/6	103/10	வேலா மரம்-13 வேப்பங்கன்று-1		---	
25	103/12	ரயத்து	புன்செய்	0.05.50	266. பின்னந்தன் மகன் நடேசன்	103/10, 103/11	103/15A	103/5, 101	103/13	வேப்ப மரம்-1, வேலா மரம்-35		---	
26	103/13	ரயத்து	புன்செய்	0.01.50	894. கிருஷ்ணன் மனைவி சின்னாத்தாள்	103/10	103/14, 103/15A	103/12	106	வேலா மரம்-5		---	
27	103/14	ரயத்து	புன்செய்	0.09.50	152. வைத்தி மகன் குமரன்	103/13	103/16	103/15A, 103/15B	106 104	வேலா மரம்-4 வேப்ப மரம்-2		---	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(1)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
28	103/15A	ரயத்து	புன்செய்	0.08.00	219. முத்தன் மகன் சுப்பையா	103/12, 103/13	103/15B	101	103/14	வேலா மரம்-35, வேப்பங் கன்று-2		---	
29	103/15B	ரயத்து	புன்செய்	0.07.00	219. முத்தன் மகன் சுப்பையா	103/15A	103/16	101	103/14	வேப்ப மரம்-1, வேலா மரம்-11		---	
30	103/16	ரயத்து	புன்செய்	0.15.50	79. ரெங்கன் மகன் கந்தன்	103/14, 103/15B	103/17 101	101	104	வேலா மரம்-7			
31	103/17	ரயத்து	புன்செய்	0.03.50	384 1.முரளிதரன் மகன் சிவக்குமார் 2. முரளிதரன் மகன் செந்தில் குமார் 3. முரளிதரன் மகன் ராமச்சந்திரன்	103/16	103/18	101	103/18 104	வேலா மரம்-3		---	
32	103/18	ரயத்து	புன்செய்	0.04.00	898. 1.சின்னக்கன்னு மகன் உலகன் 2. சின்னக்கன்னு மகன் ரகுபதி	103/17, 101, 104	103/19, 103/20	101	104	வேப்பங்கன்று-1		---	
33	104/4	ரயத்து	புன்செய்	0.14.50	152. வைத்தி மகன் குமரன்	104/5, 106, 104/7, 104/6	110 104/8, 104/9	104/6, 103, 104/8, 104/9	104/5, 104/3, 105	வேலா மரம்-32		---	
34	104/6	ரயத்து	புன்செய்	0.01.50	82. 1.கந்தையா மகன் ராமையா 2. கந்தையா மகன் கல்யாணசுந்தரம் 3. கந்தையா மகன் குமாரவேலு	106	104/4	104/7	104/4	வேலா மரம்-5		---	
35	104/7	ரயத்து	புன்செய்	0.13.50	538. 1.பொன்னன் மகன் கோவிந்தன் 2. பொன்னன் மகன் ஆறுமுகம்	106, 103	104/4, 103	103	104/6	யுகலிட்டஸ் கன்று-120 வேப்ப மரம்-2		---	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(1)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
36	104/8	ரயத்து	புன்செய்	0.13.00	538. 1.பொன்னன் மகன் கோவிந்தன் 2. பொன்னன் மகன் ஆறுமுகம்	104/4	104/9	103	104/4, 104/9	--	--		
37	104/9	ரயத்து	புன்செய்	0.21.00	82. 1.கந்தையா மகன் ராமையா 2. கந்தையா மகன் கல்யாணசுந்தரம் 3. கந்தையா மகன் குமாரவேலு	104/4, 104/8	110, 111, 102	103	110, 104/4	வேப்பங்கன்று-2 புளிய மரம்-2	--		
38	112/1A	ரயத்து	புன்செய்	0.01.50	536. கண்ணப்பத்தேவர் தந்தை முருகையா	110	112/1B	110	110	--	--		
39	112/1B	ரயத்து	புன்செய்	0.63.00	536. கண்ணப்பத்தேவர் தந்தை முருகையா	112/1A 110	112/2, 112/5A1, 112/5A2, 112/5B	112/5C, 111	110,113	புளிய மரம்-2, யூகலிப்டஸ் கன்று-27, வேலா மரம்-9, வேப்பங்கன்று-2,	--		
40	112/3	ரயத்து	புன்செய்	0.13.50	669. குமரன் மகன் பழனிமாண்டி	112/5A1	112/4	112/4	112/2	வேப்ப மரம்-1	--		
41	112/4	ரயத்து	புன்செய்	0.03.50	945. பெரியசாமி மகன் முருகையா	112/5A1, 112/5A2, 112/3	122	112/5B	112/2, 112/3, 122	-	பைப் லைன்		
42	112/5A1	ரயத்து	புன்செய்	0.18.00	975. பெரியசாமி மகன் முருகையா	112/1B	112/3, 112/4	112/5A2	112/2	-	பைப் லைன்		
43	112/5A2	ரயத்து	புன்செய்	0.00.50	984. சுப்பன் மகன் சின்னையா	112/1B	112/4	112/5B	112/ 5A1	-	--		
44	113	ரயத்து	புன்செய்	0.02.00	39. ராமநாதன் மகன் ராஜேந்திரன்	110	112	112	114	-	--		
45	117/7	ரயத்து	புன்செய்	0.12.50	858. முருகையா மனைவி மீனாம்பாள்	117/8	118	117/9	117/6	வேப்ப மரம்-1, வாகை மரம்-1, புங்க மரம்-1	பைப் லைன்		

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)	(14)
46	117/8	ரயத்து	புன்செய் (மா)	0.02.00	858. முருகையா மனைவி மீனாம்பாள்	117/4	117/7	117/9	117/5, 117/6	-			--
47	117/10	ரயத்து	புன்செய்	0.18.50	68. சிலம்பன் மகன் கந்தன்	117/4	117/9, 119	119	117/9, 117/4	வேப்பமரம்-1		கூரை கொட்டகை-1	ஆழ்குழாய்க்கிணறு-1
48	118/1	ரயத்து	புன்செய்	0.02.00	1179. சுப்பிரமணியன் மனைவி கலைச்செல்வி	117	189	118/2, 118/3	189	பனை மரம்-2 வேப்ப மரம்-1 புளிய மரம்-1			--
49	118/2	ரயத்து	புன்செய்	0.04.50	512. பழனியாண்டி மகன் வேலுத்தேவர்	117	118/3	118/5, 118/4A	118/1	-			--
50	118/3	ரயத்து	புன்செய்	0.13.00	76. ரொங்கன் மகன் கருப்பன்	118/2	189	118/4A	118/1, 189	-			--
51	118/4A	ரயத்து	புன்செய்	0.14.00	245. உலகன் மகன் ரொங்கசாமி	118/5, 118/6	118/9, 189	118/4B, 118/4C	118/2, 118/3	தென்னை மரம்-4 எலுமிச்சை கன்று-1			--
52	118/4B	ரயத்து	புன்செய்	0.00.50	393. முத்தையாதேவர் மகன் முத்துக்குமார்	118/6	118/4C	118/8A	118/4A	-			--
53	118/5	ரயத்து	புன்செய்	0.10.00	76. ரொங்கன் மகன் கருப்பன்	117	118/4A	118/6	118/2	பனை மரம் சிறியது-3			--
54	118/6	ரயத்து	புன்செய்	0.11.00	76. ரொங்கன் மகன் கருப்பன்	117	118/4A, 118/4B, 118/8A	118/7A	118/5	பனை மரம் சிறியது-5			--
55	118/7A	ரயத்து	புன்செய்	0.04.00	858. முருகையா மனைவி மீனாம்பாள்	117	118/8A	118/7B	118/6	-			--
56	119/3	ரயத்து	புன்செய்	0.01.50	465. மெய்யப்பன் மகன் ரொங்கன்	112	119/4	112	119/1, 119/2	-			பைப் லைன்
57	119/4	ரயத்து	புன்செய்	0.05.00	416. கருப்பையா	119/3	119/6, 119/7	112	119/2, 119/5	-			பைப் லைன்
58	119/6	ரயத்து	புன்செய்	0.01.50	419. மெய்யன் மகன் ராமையா	119/4	119/8A	119/7	119/5	-			--
59	119/7	ரயத்து	புன்செய்	0.06.00	419. மெய்யன் மகன் ராமையா	119/4	119/8A	112	119/6	வேப்பங்கன்று-2			பைப் லைன்

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(1)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
60	119/8A	ரயத்து	புன்செய்	0.45.00	964. பெரியசாமி மகன் முருகையா	119/5, 119/6, 119/7	119/8B	122	117	தென்னங்கன்று-3 வேப்ப மரம்-3, வாகை மரம்-1,	பைப் லைன்		
61	119/8B	ரயத்து	புன்செய்	0.05.50	944. பெரியசாமி மகன் முருகையா	119/8A	119/10, 119/11, 119/12	122	117 119/9A	பனை மரம்-2 வேப்ப மரம்-2	கூரைக் கொட்டகை-1		
62	119/9A	ரயத்து	புன்செய்	0.05.50	411. சின்னையா மகன் மெய்யன்	117	119/9C	119/8B, 119/10	119/9B	வேப்ப மரம்-2, வாகை மரம்-1, வேப்பங்கன்று-1	--		
63	119/9B	ரயத்து	புன்செய்	0.00.13	601. 1. சின்னையா மகன் மாமுண்டி 2. சின்னையா மகன் மெய்யன் 3. சின்னதுரை மனைவி சின்னம்மாள்	117	120	119/9A, 119/9D, 119/9C	117, 118	--	--		
64	164	ரயத்து	புன்செய்	0.74.00	768. கருப்பையா மகன் ரெங்கராஜ்	165	வெள்ளூர் கிராமம்	163	166	யுகலிட்டஸ் கன்று-50 வேலா மரம்-1	--		
65	166/4A	ரயத்து	புன்செய்	0.01.00	791. சண்முகம் மகன் பாலசுப்பிரமணியன்	166/3	166/4B	164	182	தென்னை மரம்-2, தேக்கு கன்று-3	--		
66	166/4B	ரயத்து	புன்செய்	0.01.00	768. கருப்பையா மகன் ரெங்கராஜ்	166/4A	166/5	164	182	--	--		
67	166/5	ரயத்து	புன்செய்	0.05.50	768. கருப்பையா மகன் ரெங்கராஜ்	166/4B	166/6	164	182	யுகலிட்டஸ் கன்று-30	--		
68	166/6	ரயத்து	புன்செய்	0.46.00	768. கருப்பையா மகன் ரெங்கராஜ்	166/5	166/7	164	182	வேலாமரம்-2 யுகலிட்டஸ் கன்று-150	--		
69	166/7	ரயத்து	புன்செய்	0.33.00	773. பழனியப்பன் மனைவி விஜயலெட்சுமி	166/6	166/8	164	182	தேக்கு மரம்-29, உதிய மரம்-10, யுகலிட்டஸ்-1, வாகை மரம்-1, வேலா மரம்-7	--		

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(1)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
70	176/1	ரயத்து	புன்செய்	0.05.50	671. சுப்பையா மனைவி கருப்பாயி	178	176/2	177	வெள்ளூர் கிராமம்	-			--
71	176/2	ரயத்து	புன்செய்	0.12.00	671. சுப்பையா மனைவி கருப்பாயி	176/1	176/3	177	வெள்ளூர் கிராமம்	வேப்ப மரம்-5			பைப் லைன்
72	176/3	ரயத்து	புன்செய்	0.01.50	727. சுப்பையாத் தேவர் மகன் பழனியப்பன்	176/2	176/4A, 176/4B	177	வெள்ளூர் கிராமம்	வேப்ப மரம் -2			பைப் லைன்
73	179/5	ரயத்து	புன்செய்	0.32.00	773. பழனியப்பன் மனைவி விஜயலெட்சுமி	179/3A, 179/3B	178, 179/4A	182 178	179/4A, 179/4B	தேக்கு கன்று-31 வேப்பகன்று-7 வாகை மரம்-1 அயிலை மரம்-2			--
74	185/3C	ரயத்து	புன்செய்	0.04.50	411. சின்னையா மகன் மெய்யன்	185/3B	163	185/3D1	165	-			--
75	185/3D1	ரயத்து	புன்செய்	0.08.00	700. கலியன் மகன் மதி	185/3E	163	185/3D2	185/3B, 185/3C	வேலா மரம்-1			--
76	185/3D2	ரயத்து	புன்செய்	0.15.00	1152. கலியன் மகன் சின்னையா	185/3F	163	185/3H	185/3D1	பனை மரம்-1			--
77	185/3F	ரயத்து	புன்செய்	0.04.50	411. சின்னையா மகன் மெய்யன்	191	185/3D2	185/3G	185/3E	பனை மரம்-4			--
78	185/3G	ரயத்து	புன்செய்	0.17.50	700. கலியன் மகன் மதி	191, 187	185/3H, 185/3J, 185/3I	186	185/3F	பனை மரம்-1			--
79	185/3H	ரயத்து	புன்செய்	0.05.00	346. சின்னையா மகன் மாமுண்ட	185/3G	163	185/3I	185/3D2	வேலா மரம்-1			--
80	185/3I	ரயத்து	புன்செய்	0.01.50	411. சின்னையா மகன் மெய்யன்	185/3G, 185/3J	185/3K, 163	185/3J, 185/3K 186	185/3H	-			--
81	185/3J	ரயத்து	புன்செய்	0.00.65	346. சின்னையா மகன் மாமுண்ட	185/3G	185/3I	186	185/3I	-			--
82	186/1A	ரயத்து	புன்செய்	0.04.50	1177. கருப்பையா மனைவி முத்து	187	186/1D, 186/1E	186/1B	185	-			--
83	186/1B	ரயத்து	புன்செய்	0.01.50	890. மாமுண்டி மகன் பழனியப்பன்	187	186/1C	186/2A	186/1A, 187	-			--
84	187/1A2B	ரயத்து	புன்செய்	0.09.50	700. கலியன் மகன் மதி	187/1A2A	185	187/1C	191	-			--
85	187/1B	ரயத்து	புன்செய்	0.03.50	890. மாமுண்டி மகன் பழனியப்பன்	190	187/1C	187/2	187/1A1	யுகலிட்டஸ் கன்று-3			--

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(1)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
86	187/1C	ரயத்து	புன்செய்	0.24.00	411. சின்னையா மகன் மெய்யன்	187/1B	186	186, 187/2	187/1A1, 187/1A2A, 187/1A2B	-		--	
87	187/2	ரயத்து	புன்செய்	0.15.00	409. கிருஷ்ணத்தேவர் மகன் முக்கையாத்தேவர்	190	186	187/3	187/1B, 187/1C	யுகலிட்டஸ் கன்று-200, அயிலை மரம்-1		--	
88	187/3	ரயத்து	புன்செய்	0.31.00	409. கிருஷ்ணத்தேவர் மகன் முக்கையாத்தேவர்	190, 189	186	187/4	187/2	யுகலிட்டஸ் கன்று- 400		--	
89	187/4	ரயத்து	புன்செய்	0.08.50	409. கிருஷ்ணத்தேவர் மகன் முக்கையாத்தேவர்	189	163	187/5A	187/3 186	யுகலிட்டஸ் கன்று -150		--	
90	189/2B	ரயத்து	புன்செய்	0.05.50	855. குமார் மனைவி வித்யா	189/1C, 189/13	189/3	189/6A, 189/6B, 189/6D	189/2A	-		--	
91	189/3	ரயத்து	புன்செய்	0.09.00	1078. வேலுத்தேவர் மகன் அன்பு	189/2A, 189/2B	189/4	189/5A	190	-		பைப் லைன்	
92	189/4	ரயத்து	புன்செய்	0.11.50	855. குமார் மனைவி வித்யா	189/3	187	187, 189/5A	190	அத்தி மரம்-1 வேலா மரம்-1		--	
93	189/5A	ரயத்து	புன்செய்	0.14.50	1112. வேலு மகன் அன்பு	189/6D	187	189/5B	189/2B, 189/3, 189/4	-		பைப் லைன்	
94	189/5B	ரயத்து	புன்செய்	0.01.50	1096. வேலு மகன் சின்னு	189/6C	187	189/7	189/5A	-		பைப் லைன்	
95	189/6A	ரயத்து	புன்செய்	0.04.00	14. சின்னையாதேவர் மகன் அடைக்கலதேவர்	189/13	189/6B	189/6C	189/2B	புளிய மரம்-4 வேப்ப மரம்-1		--	
96	189/6B	ரயத்து	புன்செய்	0.05.00	395. சின்னையா மகன் முத்துதேவர்	189/6A	189/6D	189/6C	189/2B	-		--	
97	189/6C	ரயத்து	புன்செய்	0.14.50	1095. வேலு மகன் சின்னு	189/13	189/5B	189/11, 189/7	189/6A, 189/6B, 189/6D	வேப்பங் கன்று-1		பைப் லைன்	
98	189/6D	ரயத்து	புன்செய்	0.05.00	36. சின்னையாதேவர் மகன் ஆறுமுகதேவர்	189/6B	189/5A	189/6C	189/2B	-		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(1)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
99	189/11	ரயத்து	புன்செய்	0.02.50	1078. வேலுத்தேவர் மகன் அன்பு	189/13	189/7	189/13, 189/10	189/6C	-		பைப் லைன்	
100	189/12	ரயத்து	புன்செய்	0.02.00	125. கொங்கினிப்பட்டிகுருப்பன்	118	189/13	118	189/13	-		--	
101	190/7	ரயத்து	புன்செய்	0.09.00	241. பழனிவேல் மகன் சுந்தர்ராஜ் தேவர்	190/6	187	189	190/3C	-		--	
102	327/40	ரயத்து	புன்செய்	0.03.00	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/39	66	புத்தம்பூர் கிராமம்	327/41	-		--	
103	327/41	ரயத்து	புன்செய்	0.03.50	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/39	66	327/40	327/42	-		--	
104	327/42	ரயத்து	புன்செய்	0.01.50	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/39	66	327/41	327/43	-		--	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(1)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
105	327/43	ரயத்து	புன்செய்	0.00,50	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/39	66	327/42	327/39, 66	-		-	
106	327/51	ரயத்து	புன்செய்	0.00,11	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/50	327/52	66	327/39	வேப்ப மரம்-1		-	
107	327/52	ரயத்து	புன்செய்	0.00,32	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/51	327/53, 327/54, 327/55	66	327/39	-		-	
108	327/53	ரயத்து	புன்செய்	0,03,30	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/52	327/61	66	327/54	-		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(1)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
109	327/59	ரயத்து	புன்செய்	0.00.14	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/55	327/64	327/60	327/58	-		-	
110	327/60	ரயத்து	புன்செய்	0.01.00	42 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/54	327/63	327/61	327/59	-		-	
111	327/61	ரயத்து	புன்செய்	0.04.00	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/53	327/62	66	327/60	-		-	
112	327/62	ரயத்து	புன்செய்	0.01.00	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/61	327/73	327/74, 66	327/63	-		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(1)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
113	327/63	ரயத்து	புன்செய்	0.01.50	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/60	327/72	327/62	327/64	-		-	
114	327/64	ரயத்து	புன்செய்	0.01.50	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/59	327/71	327/63	327/65	-		-	
115	327/65	ரயத்து	புன்செய்	0.00.16	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/58	327/70	327/64	327/66	-		-	
116	327/70	ரயத்து	புன்செய்	0.02.00	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/65	65	327/71	327/69	-		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(1)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
117	327/71	ரயத்து	புன்செய்	0.02,50	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/64	65	327/72	327/70	-		-	
118	327/72	ரயத்து	புன்செய்	0.02.50	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/63	65	327/73	327/71	-		-	
119	327/73	ரயத்து	புன்செய்	0.03.50	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/62, 327/74	65	327/74, 327/76	327/72	-		-	
120	327/74	ரயத்து	புன்செய்	0.02.00	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	66	327/73, 327/76	327/75, 327/76	327/62, 327/73	-		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(1)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
121	327/75	ரியத்து	புன்செய்	0.01.50	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	66	327/76	66	327/74	-		--	
122	327/76	ரியத்து	புன்செய்	0.00.40	42. 1. ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் 2. ராமச்சந்திரன் மகன் செல்வராஜ் 3. ராமச்சந்திரன் மகன் பாஸ்கரன் 4. ராமச்சந்திரன் மகன் கதிரேசன்	327/74, 327/75	65	66	327/73	-		--	
				12.30.71									

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்கள் ஏதுமில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில், குளத்துார் வட்டத்தில் உள்ள புங்குடி கிராமத்தின் பரப்புளவு 12.30.71 ஹெக்டேரில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

இத்திட்டத்திற்கான நில திட்ட அறிக்கையை யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலர் / தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ.) காவேரி-வகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம், புதுக்கோட்டை அலுவலகத்திலும், தனிவட்டாட்சியர் (நி.எ), அலகு-3 காவேரி-வகை-குண்டாறு இணைப்புக் கால்வாய்த்திட்டம், புதுக்கோட்டை மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, காவேரி-வகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் சிறப்பு திட்டக்கோட்டம், புதுக்கோட்டை அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டத்தினுடைய சுருக்க குறிப்பு கீழ்க்கண்ட வாறு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

I. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் செயல்திட்ட வரைவு :

(RFCTLARR Rules 2017 of 15 Sub Section (2))

(a)	இடமாற்றம் செய்யப்பட உள்ள குடும்பங்களின் பட்டியல்	புல எண்	வசிக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை		குடும்பத் தலைவர் பெயர் மற்றும் முகவரி
-ஏதுமில்லை-					
(b)	பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளின் பட்டியல்	புல எண்	விபரம்		எண்ணிக்கை
		92, 327/39	தார்ச் சாலை	1	
		110, 111	தார்ச் சாலை	1	
		112/2, 122/1	மண் சாலை	1	
		117/4, 117/9, 119/9B	தார்ச் சாலை	1	
		189/13	சாலை	1	
		182, 178	தார்ச் சாலை	1	
(c)	பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் நிலப்பகுதிகளின் பட்டியல்	92, 327/39, 111, 110, 112/2, 117/4, 117/9, 119/9 B, 122/1, 189/13, 182, 178			
(d)	பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள வணிக/வியாபார விபரங்களின் பட்டியல்	வ.எண்.	புல எண்.	விபரம்	நில உரிமைதாரர்
----- ஏதுமில்லை-----					
(e)	பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினர் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி நபர்கள் போன்ற சாதகமற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல்	37 பட்டியல் இனத்தவர் குடும்பங்களின் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஆனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.			
(f)	கையகப்படுத்தத்தேசிக்கப் பட்டுள்ள நிலத்தைத் தமது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பட்டியல்.	----- எவருமில்லை -----			

II. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு உரிமைகளின் கூறுகள் :

(RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3))

வ.எண்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
(1)	வெளியேற்றப்படும் போதுப் தொகுப்பு வீடுகள் வழங்குதல்	ஊரகப்பகுதியில் ஒரு வீட்டை இழந்திருக்கின்றபோது, 1AY வீடு வழங்குதல். நகர் பகுதியில் ஒரு வீட்டை இழந்தால், கட்டப்பட்ட வீட்டை வழங்குதல்.	இந்நிலமெடுப்பினால் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய மற்றும் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய குடும்பங்கள் ஏதுமில்லை.	இல்லை
(2)	நிலத்துக்கு நிலம்	நீர்மின் திட்டம் எனில், இயன்றவரை விவசாய நிலத்தை இழந்திருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்குதல் வேண்டும். அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இணையான நிலம் அல்லது இரண்டரை ஏக்கர் நிலம் (எது குறைவோ) கொடுக்க வேண்டும்.	நிலஉரிமையாளரிடமிருந்து ரயத்து மனை நிலம் எடுப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இக் கேள்வி எழவில்லை	இல்லை
(3)	மேம்படுத்தப்பட்ட நிலத்திற்கு விருப்பறிவிப்பு	நிலம் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கும் பொழுது, வளர்ச்சி மேம்பாட்டுக்கு 20% நிலத்தை ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.	இத்திட்டம் நகர மயமாக்கள் திட்டத்தின்கீழ் வரவில்லை என்பதால் இக்கேள்வி எழவில்லை	இல்லை
(4)	ஆண்டுப்பணம் / ஆண்டுத்தொகை	இத்திட்டத்தின் மூலம் வேலை உருவாக்கப்பட்டால், குடும்பத்தில் ஒருவருக்காவது வேலை கொடுப்பது/ ஒரே முறை வழங்கும் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) / ஆண்டுத் தொகை வழங்குதல்.	வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்துடன் தொடர்புடையது இல்லை என்பதால் இக்கேள்வி எழவில்லை	இல்லை
(5)	வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மான்யம்	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஓராண்டு காலத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000/-க்கு இணையான வாழ்வாதார மான்யம் வழங்க வேண்டும்.	இந்நிலமெடுப்பினால் நில உரிமையாளர் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டியதில்லை.	இல்லை
(6)	வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கான போக்குவரத்து செலவுகள்	வெளியேற்றப்படும் குடும்பத்தினருக்கு போக்குவரத்து செலவாக ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கப்படுதல் வேண்டும்.	இந்நிலமெடுப்பினால் நில உரிமையாளர் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டியதில்லை.	இல்லை
(7)	கால்நடைகொட்டில் / பெட்டிக்கடைகள் செலவு	பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கால்நடை கொட்டில்/பெட்டிக் கடை கட்டிக் கொள்வதற்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- நிதி உதவியை ஒரே தடவையில் பெறுவர்.	நில எடுப்பு பகுதியில் கால்நடை கொட்டகை / பெட்டிக்கடைகள் ஏதுமில்லை	இல்லை

வ.எண்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
(8)	கைவினைஞர் / சிறு வியாபாரிகள் ஒரே தடவையில் கொடுக்கப் படுவது	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கைவினைஞர் குடும்பம்/ சிறு வியாபாரி / சுயமாக வேலை செய்யும் நபர் நிலம் கையகப்படுத்தப்பட்டால், குறைந்த பட்சம் ரூ.25,000/- நிதி உதவியாக ஒரே தடவையில் பெறுவர்.	நிலமெடுப்பு பகுதிகளில் கைவினைஞர்/ சிறுவியாபாரி எவருமில்லை. என்பதால் இக்கேள்வி எழவில்லை	இல்லை
(9)	மீன்பிடி உரிமை	நீர்ப்பாசனத்திட்டம்/நீர்மின் திட்டத்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அணைக்கட்டுகளில் மீன் பிடிப்பதற்கு உரிமை அளித்தல்.	இத்திட்டத்தின் கீழ் நீர்தேக்கங்கள் ஏதும் இப்பகுதியில் இல்லை என்பதால் இக்கேள்வி எழவில்லை	இல்லை
(10)	ஒரே தடவையில் கொடுக்கப்படும் மீள் குடியமர்வு படித்தொகை	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மீள்குடியமர்வு படித்தொகையாக ஒரே தடவையில் ரூ.50,000/- கொடுத்தல் வேண்டும்.	இந்நில எடுப்பினால் நில உரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை. எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டியதில்லை.	இல்லை
(11)	முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம்	பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் நிலம்/வீடு பதிவு செய்யப்படும்தொழுது, அதற்கான முத்திரை தீர்வை மற்றும் இதர கட்டணங்களை தேவை குழு செலுத்துதல் வேண்டும்.	இந்நில எடுப்பினால் நில உரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை. எனவே பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைக் கட்டணம் கேட்புத் துறையால் செலுத்தப்பட வேண்டியதில்லை.	இல்லை.

III. மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் பட்டியல்.

புல எண்	நிலஎடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்
----- எதுமில்லை -----				

நிலஎடுப்பால் பாதிக்கப்படும் மாட்டுக்கொட்டகை / பெட்டிக்கடை

புல எண்	நிலஎடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்
----- எதுமில்லை -----				

IV. பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள்.

புல எண்	விபரம்	தொடர்புடைய கேட்புத்துறை
பூங்குடி கிராம புல எண். 92, 327/39	பூங்குடி முதல் புத்தம்பூர் செல்லும் தார் சாலையின் குறுக்கே காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ளது. எனவே இப்பகுதியில் நீர்வளத்துறை மூலமாக மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.	நீர்வளத்துறை

புல எண்	விபரம்	தொடர்புடைய கேட்புத்துறை
புலஎண் : 110, 111	பூங்குடி முதல் வாகவாசல் செல்லும் தார்ச்சாலையின் குறுக்கே காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ளது. எனவே இப்பகுதியில் நீர்வளத்துறை மூலமாக மேம்பாலம் அமைக்கப்படவேண்டும்.	நீர்வளத்துறை
புலஎண் : 112/2, 122/1	பூங்குடி கிராம பொதுமக்கள் விவசாய நிலங்களுக்கு செல்லும் கிராம மண்சாலையின் குறுக்கே காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ளது. எனவே இப்பகுதியில் நீர்வளத்துறை மூலமாக மேம்பாலம் அமைக்கப்படவேண்டும்.	நீர்வளத்துறை
புலஎண் : 117/4, 117/9, 119/9B	பூங்குடி முதல் இடையப்பட்டி செல்லும் தார்ச்சாலையின் குறுக்கே காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ளது. எனவே இப்பகுதியில் நீர்வளத்துறை மூலமாக மேம்பாலம் அமைக்கப்படவேண்டும்.	நீர்வளத்துறை
புலஎண்: 189/13	பூங்குடி கிராம பொதுமக்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வரும் வண்டிப்பாதையின் குறுக்கே காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ளது எனவே இப்பகுதியில் நீர்வளத்துறை மூலமாக மேம்பாலம் அமைக்கப்படவேண்டும்.	நீர்வளத்துறை
புலஎண்: 182, 178	பூங்குடி முதல் வடசேரிப்பட்டி செல்லும் தார்ச்சாலையின் குறுக்கே காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ளது. எனவே இப்பகுதியில் நீர்வளத்துறை மூலமாக மேம்பாலம் அமைக்கப்படவேண்டும்.	நீர்வளத்துறை

V. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு விபரம்.

வ.எண்.	பயனாளியின் பெயர்	வீடு கட்டிக்கொள்ள வழங்கப்படும் தொகை ரூ.	போக்குவரத்து செலவு ரூ.	வாழ்வாதார மான்யம் ரூ.3000 12 மாதம்	மீள் குடியமர்வு தொகை ரூ.	நில எடுப்பால் மாட்டுக் கொட்டகை பாதிப்பு ரூ.	மொத்தம் ரூ.
எவருமில்லை							

மேற்கண்ட மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு செயல்திட்டம் ஆணையர், மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு நில நிர்வாக ஆணையரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

(Rc. No. 122/A2/CVG/2022)

No. VI(1)/208/2023.

Whereas , it appears to the Government that a total of 2.06.13 hectares of land is required in Lakshmananpatti Village in Kulathur Taluk in Pudukkottai District for a public purpose, namely in Cauvery – Vaigai Gundar Link Canal Project, Pudukkottai.

Now, therefore, a declaration is made hereby that a piece of land measuring 2.06.13 hectares is under acquisition for the above said project in the Lakshmananpatti Village in Kulathur Taluk in Pudukkottai District whose detailed description is as follows:

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta Number and Pattadharars Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	316/1A	Rayat	Wet	0.07.40	557 1. M.A.R.Abdul Vahirith Sahip S/o M.A.Rashith Sahip, 2. Hameedunnisha W/o. Huzain Ahamed, 3. Ithrees Ahamed S/o Huzain Ahamed, 4. Mohamed Sulthan S/o Ishmayil Sayubu	316/4	316/2A 1A1	317	316/1B, 316/1C, 316/1d, 316/ 2A1A1, 2A3	-	-	-	-
2	316/1B	Rayat	Wet	0.00.60	1275 Jaheer Hussain S/o.Mohamed Shappir	316/1A	316/1A	316/1C	316/2A3	-	-	-	-
3	316/1C	Rayat	Wet	0.00.44	1276 Mohamed Nasim S/o.Nainar Mohamed	316/1A	316/1A	316/1D	316/1B	-	-	-	-
4	316/2A1A1	Rayat	Wet	1.43.13	557 1. M.A.R.Abdul Vahirith Sahip S/o M.A.Rashith Sahip, 2. Hameedunnisha W/o. Huzain Ahamed, 3. Ithrees Ahamed S/o Huzain Ahamed, 4. Mohamed Sulthan S/o Ishmayil Sayubu	315, 316/1A, 316/2A3	316/3A1A, 316/15, 316/14	317	Mandaiyur Village	Palm tree-7	-	-	-
5	316/2A2	Rayat	Wet	0.01.00	1279 MohamedMujammil Hussain S/o.Kaberutheen	316/2A1A1	316/2A1A1	316/2A1A1	316/2A1A1	-	-	-	-
6	316/2A3	Rayat	Wet	0.00.25	1275 Jaheer Hussain S/o.Mohamed Shappir	316/2A1A1	316/2A1A1	316/1B	316/2A1A1	-	-	-	-
7	316/2A4	Rayat	Wet	0.03.00	1280 Ayisha ammal S/o.Shahul Hameed	316/2A1A1	316/2A1A1, 316/2A5	316/2A6	316/2A1A1	-	-	-	-

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta Number and Pattadharars Name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
8	316/2A5	Rayat	Wet	0.01.00	1281 Jamalmeeran S/o.NainarMohamed	316/2A4	316/2A1A1	316/2A6	316/2A4	-	-	-	-
9	316/2A6	Rayat	Wet	0.02.00	1282 NainarMohamed S/o.KatharMeeran Sayabhu	316/2A1A1	316/2A1A1	316/2A7	316/2A4, 2A5	-	-	-	-
10	316/2A7	Rayat	Wet	0.02.00	1283 Agbarali S/o. Kuchapparavuthar	316/2A1A1	316/2A1A1	316/2A8	316/2A6	-	-	-	-
11	316/2A8	Rayat	Wet	0.02.00	1275 Jaheer Hussain S/o.Mohamed Shappir	316/2A1A1	316/2A1A1	316/2A1A1	316/2A7	-	-	-	-
12	316/2A9	Rayat	Wet	0.04.50	1284 Mohamed Muhaideen S/o.Asan Mohamed	316/2A1A1	316/2A1A1	316/2A1A1	316/2A8	-	-	-	-
13	316/2B	Rayat	Wet	0.01.00	1230 Subiya begam W/o.Hussain Ahamed	316/2A1A1	316/2A1A1	316/2A1A1	316/2A1A1	-	-	-	-
14	316/2C	Rayat	Wet	0.00.06	1231 Bahrunnisha W/o.Shanbasha	316/2A1A1	316/2A1A1	316/2D	316/2A1A1	-	-	-	-
15	316/2D	Rayat	Wet	0.00.47	1232 Shanbasha S/o.Musthafa	316/2A1A1	316/2A1A1	316/2E	316/2C	-	-	-	-
16	316/2E	Rayat	Wet	0.00.78	1233 Sabirunnisha W/o.Thajudeen	316/2A1A1	316/2A1A1	316/2A1A1	316/2D	-	-	-	-

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta Number and Pattadharars Name	Boundaries				Trees		Structures		
						North	South	East	West	Variety	Number	Type	Number	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)		
17	397/4	Rayat	Dry	0.36.50	1531 Ribo Industries Private Limited Niruvanathirkaha Kaappalar Senthil nathan	397/3	397/5	318	723	Kumizh Teak-3, Teak-1, naval sapling-1, Vevvel-1, Peltroform poo Usil-11, Vaagai-1, Neem-2, Pungan-2		Whole north and east west compound wall, Asbestos toilet building-2, small Asbestos shed-1 , Borewell-1		
			Total	02.06.13										

This declaration is made after hearing of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013)

No families likely to be resettled due to land acquisition for whom Rehabilitation and Resettlement Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013)

Survey Numbers of Lands to be acquired, 316/1A and others in Village Lakshmananpatti, Taluk Kulathur, District Pudukkottai, Area 02.06.13 (in hectares) Mines of coal , iron –stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition officer/Special District Revenue Officer (L.A) Cauvery – Vaigai – Gundar Link Canal Project, Pudukkottai, Special Tahsildar (L.A), Unit-2, Cauvery – Vaigai – Gundar Link Canal Project, Keeranur and Executive Engineer, Water Resources Department, Special Division, Cauvery – Vaigai – Gundar Link Canal Project Pudukkottai on any working day.

A Summary of the Rehabilitation and Resettlement Scheme is appended below:

I. Rehabilitation and Resettlement Scheme:

(U/s 16(2) of RFCTLARR Act 2013 and 15(2) of Rules 2017)

(a)	List of families likely to be displaced	Survey Number	No. of families	Head of the family and address
-Nil-				
(b)	List of infrastructure existing in the affected area	Survey Number	Particulars	Number
		317/2, 723/1,	Government Poramboke Temporary Railway track	2
		338, 339	Government Poramboke Permanent Railway track	
		318	Government Poramboke Road Trichy-Pudukkottai National Highways Road	

(c)	List of Land Holdings in the affected area	317/2, 723/1, 338, 339, 318		
(d)	List of trades/ business in the affected area	Sl.No.	Survey Number	Particulars Land Owner Name
<i>Nil</i>				
(e)	List of families belonging to disadvantage groups such as SC/ST/ members there of and handicapped persons who belongs to the affected families	Lands of Scheduled caste family is not affected		
(f)	List of landless agricultural labourers in the affected areas whose livelihood was primarily dependent on the acquired land	<i>Nil</i>		

II Rehabilitation and Resettlement entitlements:

Sl. No.	Elements of Rehabilitation and Resettlement Entitlements	Entitlement/Provision	Rehabilitation and Resettlement Suggestions	Rehabilitation and Resettlement Compensation No. of families
1.	Provision of housing units in case of displacement	1) If a house is lost in rural areas, a constructed house shall be provided as per the Indira Awas Yojana specifications. If a house is lost in urban areas, a constructed house shall be provided.	There is no family in land acquisition area	Nil
2.	Land for Land	In the case of irrigation project, as far as possible and in lieu of compensation to be paid for land acquired, a minimum of one acre of land in the command area of the project for which the land is acquired and in case of land owner belonging to the Scheduled Castes or the Scheduled Tribes will be provided land equivalent to land acquired or two and a one-half acres, whichever is lower.	Not applicable, Since affected families owning agriculture land and land owners are not belonging to Scheduled Castes or the Scheduled Tribes .	Nil
3.	Offer for Developed Land	In case the land is acquired for urbanisation purposes, twenty per cent, of the developed land will be reserved and offered to land owning project affected families, in proportion to the area of their land acquired.	Not applicable. Since the land is not acquired for urbanization purpose,	Nil
4.	Choice of Annuity or Employment	Providing jobs where to the affected families where jobs are created through the project/ one time payment of five lakhs rupees per affected family/ annuity policies that shall pay not less than two thousand rupees per month per family for twenty years.	Since no land owner primarily depend on the land for his living is affected due to Land acquisition, this entitlement is not provided to anyone	Nil
5.	Subsistence grant for displaced families for a period of one year	Each affected family which is displaced from the land acquired shall be given a monthly subsistence allowance equivalent to three thousand rupees per month for a period of one year from the date of award.	None of the land owner's houses were completely covered by the land acquisition. Hence his family does not have to move to an alternate location.	Nil
6.	Transportation cost for displaced families	Each affected family which is displaced shall get a one-time financial assistance of fifty thousand rupees as transportation cost for shifting of the family, building materials, belongings and cattle.	None of the land owner's houses were completely covered by the land acquisition.	Nil

<i>Sl. No.</i>	<i>Elements of Rehabilitation and Resettlement Entitlements</i>	<i>Entitlement/Provision</i>	<i>Rehabilitation and Resettlement Suggestions</i>	<i>Rehabilitation and Resettlement Compensation No. of families</i>
7.	Cattle shed/ petty shops cost	Each affected family having cattle / petty shop shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees for construction of cattle shed or petty shop as the case may be.	There is no Cattle shed/Petty shop in the land acquisition area.	Nil
8.	One-time grant to artisan, small traders and certain others	Each affected family of an artisan, small trader or self-employed person or an affected family which owned non-agricultural land or commercial, industrial or institutional structure in the affected area, and which has been involuntarily displaced shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees	Artisan, Small traders or Self employed person not affected in this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
9.	Fishing rights	In cases of irrigation or hydel projects, the affected families may be allowed fishing rights in the reservoirs, in such manner as may be prescribed by the appropriate Government.	There is no scope to fishing in this project. Hence, it is not applicable.	Nil
10.	One-time Resettlement Allowance	Each affected family shall be given a onetime "Resettlement Allowance" of fifty thousand rupees only.	None of the land owner's houses were completely covered by the land acquisition. Hence his family does not have to move to an alternate location.	Nil
11.	Stamp duty and registration fee	(1) The stamp duty and other fees payable for registration of the land or house allotted to the affected families shall be borne by the Requiring Body. (2) it shall be free from all encumbrances (3) it may be in the joint names of wife and husband of the affected family.	None of the land owner's houses were completely covered by the land acquisition. Hence concerned department does not have to pay Registration fee and stamp fee.	Nil

III. Persons eligible for Rehabilitation and Resettlement Compensation:

<i>Survey No.</i>	<i>Land Acquisition extent (In Ha)</i>	<i>Land Owner Name</i>	<i>Rehabilitation and Resettlement Elements</i>	<i>Rehabilitation and Resettlement Entitlement (per family)</i>
Nil				

Cattle shed / Petty shop affected due to Land Acquisition:

<i>Survey No.</i>	<i>Land Acquisition extent (In Ha)</i>	<i>Land Owner Name</i>	<i>Rehabilitation and Resettlement Elements</i>	<i>Rehabilitation and Resettlement Entitlement (per family)</i>
Nil				

IV. Infrastructure facilities will be affected due to Land acquisition:

Survey No.	Details	Related Department
317/2, 723/1 338, 339	New bridge has to be provided by the water resource Dept. in Temporary and Permanent Railway track where canal crosses during execution of project work	Water Resources Dept.
318	New bridge has to be provided by the water resource Dept. in Trichy to Pudukkottai National Highways where canal crosses during execution of project work.	Water Resources Dept.

V. Rehabilitation and Resettlement- Compensation Details:-

S.No	Beneficiaries Details	Amount Given for construction of House	Transportation cost Rs.	Subsistence grant Rs.3000 x 12 months	Rehabilitation Amount Rs.	Cattle shed Affected by Land acquisition Rs.	Total Rs.
-Nil-							

The Above Rehabilitation and Resettlement Scheme was approved by Commissioner, Rehabilitation and Resettlement/ Commissioner of land administration.

(ந.க. 122/அ2/கா.வை.கு/2022)

பொதுத்தேவைக்காக, அதாவது காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் உள்ள லெட்சுமணன் பட்டி கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 02.06.13 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் லெட்சுமணன் பட்டி கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 02.06.13 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
1	316/1A	ரயத்து	நஞ்சை	0.07.40	557 1. எம்.ஏ.ரஷித்சாஹேப் மகன் எம்.ஏ.ஆர்.அப்துல் வஹிரித் சாஹேப் 2. ஹுசைன் அஹமத் மனைவி ஹமீதுன்னிசா 3. ஹுசைன் அஹமத் மகன் இத்ரீஸ் அஹமத் 4. இஸ்மாயில் சாயு மகன் மொகமது சுல்தான்	316/4	316/2A1A1	317	316/1B, 316/1C, 316/1d, 316/ 2A1A1, 2A3	-		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
2	316/1B	ரயத்து	நஞ்சை	0.00.60	1275 முகம்மதுஷப்பீர் மகன் ஜாஹீர்உசேன்	316/1A	316/1A	316/1C	316/2A3	-	-	-	-
3	316/1C	ரயத்து	நஞ்சை	0.00.44	1276 நைனார்முகம்மது மகன் முகம்மதுநசீம்	316/1A	316/1A	316/1D	316/1B	-	-	-	-
4	316/2A1A1	ரயத்து	நஞ்சை	1.43.13	557 1.எம்.ஏ.ரஷித்சாஹேப் மகன் எம்.ஏ.ஆர்.அப்துல் வஹிரித் சாஹேப் 2.ஹுசேன் அஹமத் மனைவி ஹயீதுன்னிசா 3.ஹுசேன் அஹமத் மகன் இத்ரீஸ் அஹமத் 4.இஸ்மாயில் சாயுபு மகன் மொகமது சுல்தான்	315, 316/1A, 316/2A3	316/3A1A, 316/15, 316/14	317	மண்டையூர் கிராமம்	பனை மரம் -7	-	-	-
5	316/2A2	ரயத்து	நஞ்சை	0.01.00	1279 கபீருத்தீன் மகன் முகம்மது முஜம்மில்ஹுசைன்	316/2A1A1	316/2A1A1	316/2A1A1	316/2A1A1	-	-	-	-
6	316/2A3	ரயத்து	நஞ்சை	0.00.25	1275 முகம்மதுஷப்பீர் மகன் ஜாஹீர்உசேன்	316/2A1A1	316/2A1A1	316/1B	316/2A1A1	-	-	-	-
7	316/2A4	ரயத்து	நஞ்சை	0.03.00	1280 ஷாகுல்ஹமீது மனைவி ஆயிஷா அம்மாள்	316/2A1A1	316/2A1A1, 316/2A5	316/2A6	316/2A1A1	-	-	-	-
8	316/2A5	ரயத்து	நஞ்சை	0.01.00	1281 நைனார்முகம்மது மகன் ஜமால்மீரான்	316/2A4	316/2A1A1	316/2A6	316/2A4	-	-	-	-
9	316/2A6	ரயத்து	நஞ்சை	0.02.00	1282 காதர்மீரான்சாயுபு மகன் நைனார்முகம்மது	316/2A1A1	316/2A1A1	316/2A7	316/2A4, 2A5	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
10	316/2A7	ரயத்து	நஞ்சை	0.02.00	1283 குச்சப்பாராவுத்தர் மகன் அக்பர் அலி	316/2A1A1	316/2A1A1	316/2A8	316/2A6	-	-	-	-
11	316/2A8	ரயத்து	நஞ்சை	0.02.00	1275 முகம்மதுஷப்பீர் மகன் ஜாஹீர்உசேன்	316/2A1A1	316/2A1A1	316/2A1A1	316/2A7	-	-	-	-
12	316/2A9	ரயத்து	நஞ்சை	0.04.50	1284 அசன் முகமது மகன் முகமது முகைதீன்	316/2A1A1	316/2A1A1	316/2A1A1	316/2A8	-	-	-	-
13	316/2B	ரயத்து	நஞ்சை	0.01.00	1230 உசேன் அகமத் மனைவி சுபியாபேகம்	316/2A1A1	316/2A1A1	316/2A1A1	316/2A1A1	-	-	-	-
14	316/2C	ரயத்து	நஞ்சை	0.00.06	1231 சான்பாஷா மனைவி பஹ்ருன்னிசா	316/2A1A1	316/2A1A1	316/2D	316/2A1A1	-	-	-	-
15	316/2D	ரயத்து	நஞ்சை	0.00.47	1232 முஸ்தபா மகன் சான்பாஷா	316/2A1A1	316/2A1A1	316/2E	316/2C	-	-	-	-
16	316/2E	ரயத்து	நஞ்சை	0.00.78	1233 தாஜலிதீன் மனைவி சாபிருன்னிசா	316/2A1A1	316/2A1A1	316/2A1A1	316/2D	-	-	-	-
17	397/4	ரயத்து	பஞ்சை	0.36.50	1531 ரிபோ இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்காக காப்பாளர் செந்தில் நாதன்	397/3	397/5	318	723	குமிழ் தேக்கு-3 தேக்கு-1, நாவல் கன்று-1, வெவ்வேல்-1, பெல்ட்ரோ பார்ம் (பூ உசில்)-11, வாகை1, வேம்பு-2, புங்கன்-2	வடக்கு பக்கம் முழுவதும் மற்றும் கிழக்கு மேற்கு பகுதி சுற்றுச்சுவர், ஆஸ்பெஸ் டாஸ் கழிவறை கட்டிடம்-2 மற்றும் சிறிய ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை-1 ஆழ்குழாய் கிணறு-1		
மொத்தம்				2.06.13									

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்றமைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதும் இல்லை.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளத்தூர் வட்டம் **லெட்சுமணப்பட்டி** கிராமத்தின் பரப்புளவு **02.06.13** ஹெக்டேரில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

இத்திட்டத்திற்கான நில திட்ட அறிக்கையை யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலர் / தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ) காவேரிக்-வகை -குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம், புதுக்கோட்டை அலுவலகத்திலும், தனிவட்டாட்சியர் (நி.எ), அலகு-2 காவிரி வைகைக் குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம், கீரனூர் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, சிறப்பு திட்டக்கோட்டம், காவிரி வைகை குண்டாறு இணைப்புக்கால்வாய்த்திட்டம், புதுக்கோட்டை அலுவலகத்தில் பார்வையிடலாம்.

லெட்சுமணப்பட்டி கிராமத்திற்கு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

I. மறு வாழ்வுமற்றும் மறுகுடியமர்த்துதல் செயல் திட்ட வரைவு:

U/s 16(2) of RFCTLARR Act 2013 and 15(2) of Rules 2017)

(a)	இடமாற்றம் செய்யப்பட உள்ள குடும்பங்களின் பட்டியல்	புல எண்	வசிக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை	குடும்பத் தலைவர் பெயர் மற்றும் முகவரி
			-எவருமில்லை-	
(b)	பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளின் பட்டியல்	புல எண்	விவரம்	எண்ணிக்கை
		317/2	அரசு புறம்போக்கு தற்காலிக இருப்புப்பாதை	
		723/1		
		338	அரசு புறம்போக்கு நிலையான இருப்புப்பாதை	
		339		
		318	அரசு புறம்போக்கு சாலை திருச்சி -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை	
(c)	பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் நிலப்பகுதிகளின் பட்டியல்	புல எண்	விவரம்	எண்ணிக்கை
			317/2, 723/1, 338, 339, 318	
(d)	பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள வணிக/வியாபாரி விபரங்களின் பட்டியல்	வ.எண்	புல எண்	விவரம்
				நில உரிமைதாரர்
			-எவருமில்லை-	
(e)	பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் புழங்குபயினர் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபர்கள் போன்ற சாதகமற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல்			பட்டியலினத்தவர் குடும்பங்களின் நிலம் ஏதும் கையகப்படுத்தப் படவில்லை
(f)	கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தைத் தமது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பட்டியல்			-எவருமில்லை-

II. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர் உரிமைகளின் கூறுகள்;

(RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3))

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
(1)	வெளியேற்றப்படும்போது தொகுப்பு வீடுகள் வழங்குதல்	ஊரகப் பகுதியில் ஒரு வீட்டை இழந்திருக்கின்றபோது, IAY வீடு வழங்குதல், நகர்பகுதியில் ஒரு வீட்டை இழந்தால், கட்டப்பட்ட வீட்டை வழங்குதல்.	இந்நிலமெடுப்பினால் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய மற்றும் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய குடும்பங்கள் ஏதுமில்லை.	இல்லை
(2)	நிலத்துக்கு நிலம்	நீர்மின் திட்டம் எனில், இயன்றவரை வசாய நிலத்தை இழந்திருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்குதல் வேண்டும். அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இணையான நிலம் அல்லது இரண்டரை ஏக்கர் நிலம் (எது குறைவோ) கொடுக்க வேண்டும்.	இந்நேரவில் நில உரிமைதாரர்கள் வேறு நிலங்களுக்கே உரிமைதாரர்களாக இருப்பதாலும், மேலும் நில உரிமைதாரர்கள் அட்டவணை சாதி / பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இல்லாததாலும், இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
(3)	மேம்படுத்தப்பட்ட நிலத்திற்கு விருப்பறிவிப்பு	நிலம் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கும் பொழுது, வளர்ச்சி மேம்பாட்டுக்கு 20% நிலத்தை ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.	இந்நேரவில், நிலங்கள் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்படவில்லை. எனவே, இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
(4)	ஆண்டுப்பணம் / ஆண்டுத்தொகை	இத்திட்டத்தின் மூலம் வேலை உருவாக்கப்பட்டால், குடும்பத்தில் ஒருவருக்காவது வேலை கொடுப்பது/ஒரே முறை வழங்கும் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) / ஆண்டுத் தொகை வழங்குதல்.	இத்திட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்துவதால் வாழ்வாதாரங்களை இழந்த நில உரிமையாளர்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வாழ்வாதாரத்திற்காக முதன்மையாக சார்ந்திருந்தவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை.	இல்லை
(5)	வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மான்யம்	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஓராண்டு காலத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000/-க்கு இணையான வாழ்வாதார மான்யம் வழங்க வேண்டும்.	இந்நில எடுப்பினால் நில உரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டியதில்லை	இல்லை
(6)	வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கான போக்குவரத்துசெலவுகள்	வெளியேற்றப்படும் குடும்பத்தினருக்கு போக்குவரத்து செலவாக ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கப்படுதல் வேண்டும்.	இந்நில எடுப்பினால் நில உரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டியதில்லை	இல்லை
(7)	கால்நடைகொட்டில் / பெட்டிக்கடைகள் செலவு	பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கால்நடை கொட்டில்/பெட்டிக்கடை கட்டிக் கொள்வதற்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- நிதி உதவியை ஒரே தடவையில் பெறுவர்.	நிலமெடுப்பு பகுதிகளில், கால்நடை கொட்டில்/பெட்டிக்கடைகள் ஏதுமில்லை.	இல்லை
(8)	கைவினைஞர் / சிறுவியாபாரிகள் ஒரே தடவையில் கொடுக்கப்படுவது	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கைவினைஞர் குடும்பம்/ சிறு வியாபாரி /சுயமாக வேலை செய்யும் நபர் நிலம் கையகப்படுத்தப்பட்டால், குறைந்த பட்சம் ரூ.25,000/- நிதி உதவியாக ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேரவில் நில உரிமையாளர்களில் கைவினைஞர் / சிறுவியாபாரி எவருமில்லை. இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்கத்தேவையில்லை	இல்லை

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
(9)	மீள்பிடி உரிமை	நீர்ப்பாசனத்திட்டம்/நீர்மின் திட்டத்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அணைக்கட்டுகளில் மீள் பிடிப்பதற்கு உரிமை அளித்தல்.	இ த த ட த தின் கீழ் நீர் தே க க ங் க ள் ஏ த ம் இ ப்பகுதியில் இல்லை என்பதால் மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
(10)	ஒரே தடவையில் கொடுக்கப்படும் மீள் குடியமர்வு படித்தொகை	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மீள் குடியமர்வு படித்தொகையாக ஒரே தடவையில் ரூ.50,000/- கொடுத்தல் வேண்டும்.	இந்நில எ டு பி ன ா ல் நில உ ரி மையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு . செல்ல வேண்டியதில்லை	இல்லை
(11)	முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம்	பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் நிலம்/வீடு பதிவு செய்யப்படும்பொழுது, அதற்கான முத்திரைத் தீர்வை மற்றும் இதர கட்டணங்களை தேவை குழு செலுத்துதல் வேண்டும்.	இந்நில எ டு பி ன ா ல் நில உ ரி மையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை. எனவே பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைக் கட்டணம் கேட்புத் துறையால் செலுத்தப்பட வேண்டியதில்லை.	இல்லை

III. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் பட்டியல்

புல எண்	நில எடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான பரிந்துரைகள்
-----எவருமில்லை-----				

நில எடுப்பால் பாதிக்கப்படும் மாட்டுக்கொட்டகை / பெட்டிக்கடை

புல எண்	நில எடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வுக்கான பரிந்துரைகள்
-----எவருமில்லை-----				

IV. பாதிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்.

புல எண்	விபரம்	தொடர்புடைய கேட்புத்துறை
317/2, 723/1, 338, 339	கையகப்படுத்தபட உள்ள பரப்பில், தற்காலிக மற்றும் நிலையான இருப்புப்பாதை உள்ளது. எனவே இப்பகுதியில் நீர்வளத்துறை மூலம் பாலம் அமைத்து தரவேண்டும்	நீர்வளத்துறை
318	கையகப்படுத்தபட உள்ள பரப்பில் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. எனவே இப்பகுதியில் நீர்வளத்துறை மூலம் மேம்பாலம் அமைத்து தரவேண்டும்	நீர்வளத்துறை

V மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீடு விவரம்.

வ எண்.	பயனாளியின் பெயர்.	வீடு கட்டிக் கொள்ள வழங்கப்படும் தொகை ரூ.	போக்கு வரத்து செலவு ரூ.	வாழ்வாதார மாண்பம் ரூ.3000 x 12 மாதம் =	மீள் குடியமர்வு தொகை ரூ.	நில எடுப்பால் மாட்டுக் கொட்டகை பாதிப்பு ரூ	மொத்தம் ரூ
-----எவருமில்லை-----							

மேற்கண்ட மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு செயல்திட்டம் ஆணையர், மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு / நில நிர்வாக ஆணையரால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

No. VI(1)/209/2023.

Whereas, it appears to the Government that a total of 27.20.55 hectares of land is required in Chettipatti Village in Kulathur Taluk in Pudukkottai District for a public purpose, namely in Cauvery – Vaigai Gundar Link Canal Project, Pudukkottai.

Now, therefore, a declaration is made hereby that a piece of land measuring 25.21.98 hectares is under acquisition for the above said project in the Chettipatti Village in Kulathur Taluk in Pudukkottai District whose detailed description is as follows:

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						N	S	E	W	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	280/5B	Ryot	Dry	0.13.50	1847, Muruganatham S/o. Govindaraj-1, Prabhakaran S/o.Ragupathi-2.	280/5A	284	280/6, 280/7, 284	281	-	-	-	-
2	281/4	Ryot	Dry	0.39.50	2278, Ponnusamy S/o.Vaiyapuri **	281/5	284	281/5	282	Usil-8, Konnai-1	-	-	-
3	281/5	Ryot	Dry	0.46.00	1582, Rooban Jayakumar S/o. Haarish	281/1	284	281/3, 281/6	281/4, 282	Usil-47, Konnai-5 Neem-2	-	-	-
4	281/6	Ryot	Dry	0.34.50	2739, Karthikeyan, S/o. Krishnamurthy	281/3	284	281/7A, 281/ 7B, 281/8	281/5	Vevvel-2, Usil-2	-	-	-
5	281/7B	Ryot	Dry	0.03.00	1847, Muruganatham S/o. Govindaraj-1, Prabhakaran S/o.Ragupathi-2.	281/7A	281/8	280	281/6	-	-	-	-
6	281/8	Ryot	Dry	0.20.00	1847, Muruganatham S/o. Govindaraj-1, Prabhakaran S/o.Ragupathi-2.	281/7B	284	280	281/6	-	-	-	-
7	282/3B	Ryot	Dry	0.03.00	1594, Subramaniyan S/o.Maruthai	282/3A	282/4	281	282/2	-	-	-	-
8	282/4	Ryot	Dry	0.36.00	1040, MuniyandavarKovil	282/2, 282/3B	282/5	281	283	Vevvel-1, Uzil-44, Neem-1, Konnai-1	-	-	-

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						N	S	E	W	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
9	282/5	Ryot	Dry	0.61.00	1040, Muniyandavar Kovil	282/4	284	281	283	Usil-22, Konnai-2		-	
10	283/1	Ryot	Dry	0.08.00	1847, Muruganatham S/o. Govindaraj-1, Prabhakaran S/o.Ragupathi-2.	Trichy Dt. Suriyur 282	283/2, 283/7A	283/6	Trichy Dt. Suriyur	-		-	
11	283/2	Ryot	Dry	0.20.00	1760, Thangaraju S/o.Mookaiah Pondurar	283/1	283/3, 283/4A, 283/5A	283/7A	Trichy Dt. Suriyur	-		-	
12	283/3	Ryot	Dry	0.09.00	1760, Thangaraju S/o.Mookaiah Pondurar	283/2	283/4A	283/4A	Trichy Dt. Suriyur	-		-	
13	283/4A	Ryot	Dry	0.22.50	1847, Muruganatham S/o. Govindaraj-1, Prabhakaran S/o.Ragupathi-2.	283/3, 283/2	283/4B	283/5A	283/3, Trichy Dt. Suriyur	-		-	
14	283/4B	Ryot	Dry	0.02.00	1847, Muruganatham S/o. Govindaraj-1, Prabhakaran S/o.Ragupathi-2.	283/4A	Trichy Dt.	283/5B	Trichy Dt. Suriyur	-		Nilaviyal Salai	
15	283/5A	Ryot	Dry	0.11.50	1847, Muruganatham S/o. Govindaraj-1, Prabhakaran S/o.Ragupathi-2.	283/2, 283/7A	283/5B	283/7A	283/4A	-		-	
16	283/5B	Ryot	Dry	0.01.50	1847, Muruganatham S/o. Govindaraj-1, Prabhakaran S/o.Ragupathi-2.	283/5A	Trichy Dt.	283/7B	283/4B	-		Nilaviyal Salai	
17	283/6	Ryot	Dry	0.05.50	1847, Muruganatham S/o. Govindaraj-1, Prabhakaran S/o.Ragupathi-2.	282	283/7A	282	283/1	-		-	
18	283/7A	Ryot	Dry	0.46.00	1760, Thangaraju S/o.Mookaiah Pondurar	283/1, 283/6	283/7B	282	283/2, 283/ 5A	Usil-27, Vevvel-1		-	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						N	S	E	W	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
19	283/7B	Ryot	Dry	0.01.50	260, Ganapathi Velar S/o. Chidambara Velar	283/7A	Trichy Dt. Suriyur, 284	282	283/5B	-		Nilaviyal Salai	
20	291/6	Ryot	Wet	0.08.50	2729, Rajmohan, S/o. Thangamuthu	291/8	291/9F	291/7, 291/9G	284	Neem-1,		-	
21	291/7	Ryot	Wet	0.05.00	2739, Karthikeyan, S/o. Krishnamurthy	291/8	291/9G, 291/9H	291/9J	291/6	Konnai-1		-	
22	291/8	Ryot	Dry	0.01.50	1109, Rasu Kongathiriyar S/o. Natesan Kongathiriyar	284, 285	291/6, 291/7	285	284	-		-	
23	291/9F	Ryot	Wet	0.30.00	892, Periyasamy Kongathiriyar S/o. Thangavel Kongathiriyar	291/6, 284	295	291/9G	291/9E	Konnai-3, Usil-2, Neem-5, Palm(B)-3, Palm (S)-2 Coconut-7 Drumstick -1		Round well with electric Connection-1	
24	291/9G	Ryot	Wet	0.34.00	2739, Karthikeyan, S/o. Krishnamurthy	291/7	291/10, 295	291/9H 291/9I, 291/11	291/6, 291/9F	Neem-1, Konnai-2		-	
25	291/10	Ryot	Wet	0.09.50	808, Balrasu Kongathiriyar S/o. Gurusamy Kongathiriyar	291/9G	295	291/11	295	-		-	
26	291/11	Ryot	Wet	0.11.00	892, Periyasamy Kongathiriyar S/o. Thangavel Kongathiriyar	291/9I	295	291/12	291/9G, 291/10	-		-	
27	295/2A2	Ryot	Wet	0.24.00	2959, Velusamy C/o. Thaila Muthaliyar-1, Muthukumar S/o. Velusamy-2, Gnanasekaran S/o. Velusamy-3 Shanmugasundarm S/o. Velusamy-4	291	295/2A3	295/2B	291	Konnai-3		-	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						N	S	E	W	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
28	295/2B	Ryot	Wet	1.36.00	2325, Vijayakumar S/o. Shanmugam Kadurar **	291	295/2A5, 296	295/2C, 295/2G, 295/2H	295/2A2, 295/2A3, 295/2A5	Neem-1, Poovarasu-1, Usil-1	-		
29	295/2C	Ryot	Wet	0.38.00	2729, Rajmohan, S/o. Thangamuthu	291	295/2F, 295/2B	295/2D, 295/2E, 295/2F	295/2B	-	-		
30	295/2E	Ryot	Wet	0.06.00	1578, Vasanthi W/o.Murugesan	295/2D	295/2G	291, 294	295/2C, 295/2F	Konnai-1	-		
31	295/2H	Ryot	Wet	0.19.00	50, Suriyur Arulanthu C/o.Pitchai	295/2G	296	295/2I, 295/2J	295/2B	-	-		
32	295/2I	Ryot	Wet	0.10.00	960, Mariyan S/o. Anthony	295/2G	295/2J	294	295/2H	Neem-1	-		
33	295/2J	Ryot	Wet	0.08.00	892, PeriyasamyKongathiriyar S/o. Thangavel Kongathiriyar	295/2I	296, 297	294	295/2H	Neem-2	-		
34	296/1	Ryot	Dry	0.10.00	1464, Balrasu S/o. Gurusamy Kongathiriyar-1, Angamuthu S/o. Sangilimuthu-2, Rasu S/o. Natesan-3, Periyasamy S/o.Thangavel-4, Krishnamurthy S/o.Ganesan-5	295	296/2	296/2	296/2	Poovarasu-1, Neem-6	-		
35	297/2	Ryot	Dry	0.27.00	1668, Alagammal W/o..Arumuga velar	297/3	307	297/5	297/1, 298	Neem-1, Usilai-1	-		
36	297/3	Ryot	Dry	0.38.50	1669. Victoriya W/o. Simiyonraj	294	297/2	297/4	297/1	-	-		
37	297/4	Ryot	Dry	0.15.50	1670, Manikkavalli W/o. Pitchaimuthu	294	297/5	297/7	297/3	-	-		
38	297/5	Ryot	Dry	0.40.50	1671, Chinnaponnu W/o. Ponnann Nayakkar	297/4	307	297/6	297/2	Usil-1, Vevvel-1	-		

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						N	S	E	W	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
39	297/6	Ryot	Dry	0.34.50	1672, Sankarammal W/o.Kannan	297/7	307	297/9	297/5	-	-	-	-
40	297/9	Ryot	Dry	0.12.00	1675, Amusu W/o.Kanguli	297/8	307	297/10	297/6	-	-	-	-
41	297/15	Ryot	Dry	0.10.00	1716, Mariyayee W/o.Rajamanickam	297/10, 297/14	297/16	309	307	-	-	-	-
42	297/16	Ryot	Dry	0.28.50	1717, Magamayee W/o.Chinnappan	297/15	297/17	309	307	-	-	-	-
43	297/17	Ryot	Dry	0.40.50	1718, Arockiya Anbuselvi W/o.Ravi	297/16	297/18	309	307	Usil -1	-	-	-
44	297/18	Ryot	Dry	0.33.50	1719, Lilly Mary W/o.Jabamalai	297/17	297/19	309	307	-	-	-	-
45	297/19	Ryot	Dry	0.21.50	1720, Pachaiyammal W/o.Shanmugam	297/18	297/20	309	307	-	-	-	-
46	297/20	Ryot	Dry	0.07.00	1721, Rajalakshmi W/o.Kannaiyan	297/19	297/21, 297/22	309	307, 308	-	-	-	-
47	307/3	Ryot	Dry	0.70.00	2316, Muru.Meyyappan S/o.Murugappachettiyar	297	308	297	307/2	Usil-2	-	-	-
48	309/16	Ryot	Dry	0.02.00	1726, Devi W/o.Chinnadurai	309/15	309/17, 309/20	312	297	-	-	-	-
49	309/17	Ryot	Dry	0.26.50	1727, Dheivanai W/o.Sankar	309/16	309/18	309/20	297	-	-	-	-
50	309/18	Ryot	Dry	0.32.00	1728, Usha W/o.Pannerselvam	309/17	309/19	309/20	297	-	-	-	-
51	309/19	Ryot	Dry	0.21.00	1728, Usha W/o.Pannerselvam	309/18	544	309/20	297, 308	Tamarind (B)-5, Tamarind (S)-2, Neem-1, Usil-3, Konnai-2	-	-	-

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						N	S	E	W	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
52	310/1	Ryot	Dry	0.14.50	1742, Thangam W/o.Rasu	312	310/2, 3	311	312	-	-	-	-
53	310/2	Ryot	Dry	0.25.00	1743, Valarmathi W/o.Krishnan	310/1, 312	543	310/3	310/4	-	-	-	-
54	310/3	Ryot	Dry	0.39.50	1743, Valarmathi W/o..Krishnan	310/1	543	311	310/2	Vevvel-1, Neem-1	-	-	-
55	311/1	Ryot	Dry	0.07.00	1707, Uma W/o.Balsamy	312	541	313, 541	310	Neem-1	-	-	-
56	494/2A	Ryot	Wet	0.14.27	427, Sanjsoovi S/o.Chinnasamy Cholathiriyar	494/1	494/2B, 505	494/3A, 494/3B	505	Banyan tree-1, Neem-1, Palm(B)-2	-	-	Pipeline
57	494/2B	Ryot	Wet	0.01.50	825, Balraj S/o.Rengasamy Cholathiriyar	494/2A	294/3C	294/3C	505	Palm tree-1	-	-	Pipeline
58	494/3B	Ryot	Wet	0.64.66	2769, Palanisamy, S/o. Kaliyamoorthi **	494/3A, 494/3C	504	495	494/ 2A, 494/3C, 504	Manjanethi -1, Palm (B)-2	-	-	Pipeline
59	494/3C	Ryot	Wet	0.21.86	825, Balraj S/o.Rengasamy Cholathiriyar	494/2B, 494/3B	494/3B	494/3B	494/2B, 505, 504	-	-	-	-
60	495/1B	Ryot	Wet	0.48.50	2769, Palanisamy, S/o. Kaliyamoorthi **	495/1A	495/3, 504	495/2, 3	494, 504	Palm Tree (B)-2, Coconut tree-53	-	-	Round well with electric connection -1
61	495/3	Ryot	Dry	0.13.20	2769, Palanisamy, S/o. Kaliyamoorthi **	495/1B	504	495/4	495/1B	Poovarasu -1, Palm tree (B)-3	-	-	-
62	497/1	Ryot	Others	0.26.00	1652, N.Jayalakshmi W/o.Nagarasu	495	497/3	497/2	495	Palm tree (B)-3, Palm tree (S)-2	-	-	-
63	497/2	Ryot	Others	0.24.96	1652, N.Jayalakshmi W/o. Nagarasu	495	497/4	496	497/1	-	-	-	-

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						N	S	E	W	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
64	497/3	Ryot	Dry	0.13.68	1073, Rengasamy S/o.Mookkan	497/1	496	497/4	495	-	-	-	-
65	497/4	Ryot	Dry	0.22.58	1073, Rengasamy S/o.Mookkan	497/2	496	496	497/3	-	-	-	-
66	504/10	Ryot	Wet	0.15.87	825, Balraj S/o.Rengasamy Cholathiriyar	505	504/11	494	505	-	-	-	-
67	505/1A	Ryot	Wet	0.00.57	190, Andiyappan S/o.Mookkan Cholathiriyar	506	505/2A, 505/2C, 505/2D	505/1B	506, 505/3	-	-	Pipeline	-
68	505/2A	Ryot	Wet	0.05.00	420, Sannasi S/o.Chinnasamy Cholathiriyar	505/1A	505/2B	505/2C	505/3	Palm tree (B)-1,	-	Pipeline	-
69	505/2B	Ryot	Wet	0.09.50	427, Sanjsoovi S/o.Chinnasamy Cholathiriyar	505/2A	505/4	505/2C	505/3	Palm tree (B)-8	-	Pipeline	-
70	505/2C	Ryot	Wet	0.12.93	69, Alagu S/o.Chinnasamy Cholathiriyar	505/1A	505/4	505/2D	505/2A, 505/2B	Neem-2, Usil-1	-	-	-
71	505/2D	Ryot	Wet	0.22.09	420, Sannasi S/o.Chinnasamy Cholathiriyar	505/1A, 505/1B	505/4	494	505/2C	-	-	-	-
72	505/3	Ryot	Wet	0.21.08	826, Pappammal W/o.Kaliyamoorthi Cholathiriyar **	506	505/4	505/1A 505/2A, 505/2B, 505/4	507, 508	Palm tree (B)-3, Itchi tree -1	-	Pipeline	-
73	505/4	Ryot	Wet	0.53.62	825, Balraj S/o.Rengasamy Cholathiriyar	505/3, 505/2B, 505/2C, 505/2D, 494	505/5C, 504	494	508	Vagai-1, Palm tree (B)-3	-	Pipeline	-

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						N	S	E	W	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
74	505/5C	Ryot	Wet	0.18.00	826, 'Pappammal W/o.Kaliyamoorthi Cholathiriyar **	505/4	505/6A, 505/6B, 504	494, 504, 505/6A, 505/6B	505/5B, 505/ 4	Palm tree -2		Pipeline	
75	505/6B	Ryot	Wet	0.00.22	1177, Rengasamy S/o.Mookkan Cholathiriyar	505/5C	504	505/5C	505/6A	Banyan-1		-	
76	507/4A	Ryot	Wet	0.22.60	825, Balraj S/o.Rengasamy Cholathiriyar	507/3	507/5, 507/4C, 508, 509	506, 507/5	507/4C, 507/4B, 511	Palm tree (B)-13		-	
77	507/4B	Ryot	Wet	0.04.64	2471, Rengaraj S/o.Balraj	511	509	507/4A	510, 509	-		Pipeline, Nilaviyal Salai	
78	507/4C	Ryot	Wet	0.00.50	825, Balraj S/o.Rengasamy Cholathiriyar	507/4A	508	507/4A	509	-		Nilaviyal Salai	
79	507/5	Ryot	Wet	0.10.50	2769, Palanisamy, S/o. Kaliyamoorthy **	507/4A	508	505	507/4A	Palm tree (B)-1		Pipeline,	
80	509/1A	Ryot	Dry	0.11.00	1842, Kumar S/o.Balraj	507	509/1B	508, 507	509/1B	Palm tree (B)-6		Nilaviyal Salai	
81	509/1B	Ryot	Dry	0.22.00	2471, Rengaraj S/o.Balraj	507, 509/1A	509/2B, 509/2D	508	509/2A	Vaagaai -1, Usil-1, Ilanthai -1, Palm tree (B)-11		Round well with electric Conne- ction-1	
82	509/2A	Ryot	Dry	0.25.50	825, Balraj S/o.Rengasamy Cholathiriyar	510	509/2B	507, 509/1B	513	Eucalyptus-38, Ilanthai -5, Vaagai-1, Palm tree (B)-7, Palm tree (S)-4		Pipeline,	
83	509/2B	Ryot	Dry	0.17.77	2538, Palanivel S/o.Sivasamy	509/2A, 509/1B	509/2C, 509/ 2D	509/2D	513	Coconut-6		-	
84	510/2	Ryot	Wet	0.08.92	2538, Palanivel S/o.Sivasamy	511	513	510/3	510/1	-		-	
85	510/3	Ryot	Wet	0.08.58	427, Sanjsoovi S/o. Chinnasamy Cholathiriyar	511	509	507	510/2	Palm tree (B)-1		Pipeline,	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						N	S	E	W	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
86	513/2B	Ryot	Wet	0.15.38	1054, Krishnamoorthi S/o. Muthukaruppan-1, Rengarasu S/o. Muthukaruppan-2, Kannan S/o. Muthukaruppan-3, Ganapathy S/o. Muthukaruppan-4 **	513/1	517	510, 513/9A	513/2A	Teak -4, Soo- babul-10, Man- janethi-2, Konnai-3, Neem-1, Vaagai-1, Drumstick-3, Naaval-1, Palm tree (B)-1, Saathukudi-1. Coconut-14	Round well with electric connec- tion -1		
87	513/4	Ryot	Wet	0.01.49	2291, Maruthupandiyan S/o. Gevunraj	517	517	513/5	513/3A, 513/3B	-	-		
88	513/5	Ryot	Wet	0.01.31	867, Pichaiya S/o.Maruthamuthu Konar	517	517	513/8A, 513/6A	513/4	Manjanethi -1, Usil-1, Neem-1	-		
89	513/8A	Ryot	Wet	0.03.53	1976, Durai S/o.Alagappakonar	513/9B	513/6A	513/8B	513/5, 517	-	Pipeline,		
90	513/8B	Ryot	Wet	0.01.92	1976, Durai S/o.Alagappakonar	513/9B	513/7	513/9C, 513/9D	513/8A	-	-		
91	513/9B	Ryot	Wet	0.10.50	1177, Rengasamy S/o.Mookkan Cholathiriyar	513/9A	513/8A, 513/8B	513/9C	517	-	Pipeline,		
92	513/9C	Ryot	Wet	0.26.54	2538, Palanivel S/o.Sivasamy	510	513/9D, 513/10	509	513/9A, 513/ 9B, 513/8B	Palm tree-1, Poovarasu-1	-		
93	517/1A	Ryot	Wet	0.22.50	825, Balraj S/o.Rengasamy Cholathiriyar	518	517/1B, 517/1C	518	519	Palm (B)-7, Palm (S)-10	-		
94	517/1B	Ryot	Wet	0.07.90	2291, Maruthupandiyan S/o. Gevunraj	517/1A	517/1C	517/1C	519	-	-		
95	517/1C	Ryot	Wet	0.01.82	2291, Maruthupandiyan S/o. Gevunraj	517/1A	517/10	517/2, 517/9	517/1B, 519	-	-		

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						N	S	E	W	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
96	517/2	Ryot	Wet	0.05.78	2291, Maruthupandiyam S/o. Gevunraj	518	517/9, 517/3D	517/3A, 517/3B, 517/3C	517/1C	-	-	Pipeline,	
97	517/4	Ryot	Wet	0.05.60	867, Pichaiya S/o.Maruthamuthu Konar	517/5, 518	517/7	517/6A, 513	517/3A, 517/3B, 517/3C	-	-	Pipeline,	
98	517/5	Ryot	Wet	0.29.00	827, Krishnamoorthi S/o. Muthukaruppan-1, Rengarasu S/o. Muthukaruppan-2, Kannan S/o. Muthukaruppan-3, Ganapathy S/o. Muthukaruppan-4 **	513	517/4, 513	513	518	Rosewood -1, Teak-1, Neem-1, Cocount-4, Palm tree (B)-1, Palm tree (S)-1	-	-	
99	518/2A	Ryot	Wet	0.17.50	420, Sannasi S/o.Chinnasamy Cholathiriyar	518/3A	517	518/2B	517	-	-	-	
100	518/2B	Ryot	Wet	0.17.50	427, Sanjsoovi S/o.Chinnasamy Cholathiriyar	513, 518/3A	517	517	518/2A	Palm (B)-6, Palm (S)-5	-	-	
101	518/3A	Ryot	Wet	0.14.00	1576, Krishnamoorthi S/o.Muthukaruppan	518/1A, 518/3B	518/2A, 518/2B, 517	518/3B, 513	519	-	-	-	
102	519/1	Ryot	Wet	0.17.87	867, Pichaiya S/o.Maruthamuthu konar	521	520, 521	519/2	521	-	-	-	
103	520/1	Ryot	Wet	0.15.50	867, Pichaiya S/o.Maruthamuthu konar	519	520/2	519	521	Palm tree (B)-2, Coconut-9	-	Round well with electric connection-1, Pipeline,	
104	520/3C	Ryot	Wet	0.00.60	980, Mani S/o.Sangilikonar	520/2	519, 521	519	520/3B	-	-	-	
105	521/1A1	Ryot	Wet	0.05.00	2369, Saravanan S/o.Ganesan-1, Shanmugavel S/o.Ganesan-2, Nallaiyan S/o.Ganesan-3	541	521/1A2	521/1A4	541	-	-	-	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						N	S	E	W	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
106	521/1A2	Ryot	Wet	0.04.50	2370, Minor Sankar S/o.kappalar Karuppaiah-1, Nallaiyan S/o.Ganesan-2, Minor Sarath S/o.kappalar Karuppaiah-3, Minor Alagar S/o.Palanivel-4. Saravanan S/o.Ganesan-5, Shanmugavel S/o.Ganesan-6,	521/1A1	521/1A3	521/1A4	541	-		Round well with electric Connection-1	
107	521/1A3	Ryot	Wet	0.11.50	2369, Saravanan S/o.Ganesan-1, Shanmugavel S/o.Ganesan-2, Nallaiyan S/o.Ganesan-3	521/1A2	521/4	521/1A4, 521/1A5	541	-		-	
108	521/1A4	Ryot	Wet	0.08.50	2371, Minor Alagar S/o.Kappalar Palanivel	541	521/1A5	521/1A5	521/1A1, 521/1A2, 521/1A3	-		-	
109	521/1A5	Ryot	Wet	0.22.00	2372, Minor Sankar S/o.Kappalar Karuppaiah-1, Minor Sarath S/o.Kappalar Karuppaiah-2	541, 521/1A4	521/4, 521/1B	521/6, 521/5	521/1A4, 521/1A3, 521/4	-		-	
110	521/6	Ryot	Wet	0.76.00	2096 Shanmugam S/o.Lekkaiyan Palandar	541, 521/7, 521/9A, 521/ 9B	521/5, 524	521/9A, 521/12C, 521/12D, 521/12F, 521/11A, 521/11B, 521/11E, 524	524, 521/1A5	Palm -1		-	
111	521/7	Ryot	Wet	0.05.00	619, Selvarasu S/o.Natesan	313	521/6	522, 521/8	541	-		-	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						N	S	E	W	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
112	521/8	Ryot	Wet	0.02.50	286, Ganesan S/o.Rengasamy	522	521/9A, 521/9B	521/14A, 521/13	521/7	-		-	
113	521/9A	Ryot	Wet	0.19.50	750, Nallendran S/o.Natarajan	521/8	521/6	521/9B	521/6	-		-	
114	521/9B	Ryot	Wet	0.18.50	354, Kuttaiyan S/o.Kunjan Palandar	521/8	521/6	521/12A, 521/12B, 521/12C	521/9A	-		-	
115	521/12A	Ryot	Wet	0.08.50	868, Pichaikannu S/o.Chinnathambi	521/13	521/12B	521/24A	521/9B	-		-	
116	521/12B	Ryot	Wet	0.10.00	1128, Rasu S/o.Ramasamy	521/12A	521/12C	521/24A	521/9B	-		-	
117	521/12C	Ryot	Wet	0.10.50	1022, Mamundi S/o.Lakshmanan	521/12B	521/12D, 521/12E	521/24A, 523	521/9B, 521/6	-		-	
118	521/12F	Ryot	Wet	0.05.00	2728, Chinnathurai S/o. Nallaiyan	521/12D	521/11A	521/12G	521/6	Palm -4		-	
119	521/21	Ryot	Wet	0.07.00	868, Pichaikannu S/o.Chinnathambi	521/18B	521/25A	519	521/22A, 521/22B	-		-	
120	521/22B	Ryot	Wet	0.06.00	2728, Chinnathurai S/o. Nallaiyan	521/22A	521/23	521/21	521/23	-		-	
121	521/24A	Ryot	Wet	0.12.50	1128, Rasu S/o.Ramasamy	521/13, 521/17C	523	521/24B, 521/24C	521/12A, 521/12B, 521/12C	-		-	
122	521/26B	Ryot	Wet	0.01.00	2728, Chinnathurai S/o. Nallaiyan	521/25B	521/33	520	521/26A	-		-	
123	523	Ryot	Wet	0.30.50	1601, Singaram S/o.Krishnan Palandar	521	521	521	521	-		-	
124	524/2A	Ryot	Wet	0.03.00	1125, Shanmugam S/o.Lekkaiyan Palandar	521	524/2B	521, 524/3	521, 524/1A	-		-	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and Pattadhar Name	Boundaries				Trees		Structures	
						N	S	E	W	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
125	541/2	Ryot	Dry	0.43.00	1701, Ponnammal W/o.Murugesan	541/1, 311	541/3	541/11	543	-	-	-	-
126	541/3	Ryot	Dry	0.75.80	1702, Palaniyammal W/o.Kannan	541/2	541/6, 541/ 4	541/11	543	-	-	-	-
127	541/4	Ryot	Dry	0.16.00	1697, Magamayee W/o.Rengaraj	541/3	541/7	541/5, 541/6	543	-	-	-	-
128	541/6	Ryot	Dry	0.15.84	1703 Annakili W/o.Maruthamuthu	541/3	541/5, 541/8	541/11	541/4, 541/7, 541/8, 541/5	Neem -1	-	-	-
129	541/13	Ryot	Dry	0.04.00	1696, Selvi W/o.Marimuthu	313	521	521	541/12, 541/14, 541/15	-	-	-	-
130	541/15	Ryot	Dry	0.17.00	1698, Tamilselvi W/o.Gevunraj	541/14	521	541/13	541/16	Palm tree (B)-1	-	-	-
131	541/16	Ryot	Dry	0.10.50	1699, Varisaiyammal W/o.Rengan Poosari	541/12	541/17, 521	541/14, 541/15, 521	541/11	-	-	-	-
132	541/17	Ryot	Dry	0.33.50	1700, Thulasiyammal W/o.Ganesan Poosari	541/16	541/18	521	541/11	-	-	-	-
			Total	25.21.98									

Note: ** The Land was acquired through Private Negotiation and Document registered to Requisition Department (Water Resource Department)

This declaration is made after hearing of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013)

No families likely to be resettled due to land acquisition for whom rehabilitation and resettlement compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013)

Survey Numbers of Lands to be acquired, 280/5B and others in Village Chettippatti Taluk Kulathur, District Pudukkottai, Area 25.21.98 (in hectares) Mines of coal, ironstone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition officer/ Special District Revenue Officer, Cauvery Vaigai Gundar Link Canal Project, Pudukkottai, Special Tahsildar (L.A), Unit-2, Cauvery – Vaigai – Gundar Link Canal Project, Keeranur and Executive Engineer, Water Resources Department, Special Division, Cauvery Vaigai Gundar Link Canal Project, Pudukkottai on any working day.

A Summary of the Rehabilitation and Resettlement Scheme is appended below

I.Rehabilitation and Resettlement Scheme:

(U/s 16(2) of RFCTLARR Act 2013 and 15(2) of Rules 2017)

a)	List of families likely to be displaced	Survey Number		No. of families	Head of the family and address
		- Nil -			
b)	List of infrastructure existing in the affected area	Survey Number	Particulars		Number
		284	Thar Road		1
		312/1	Mud road		1
		310/4			
		509/1A	Thar Road and Cauvery drinking Water Pipe line		2
		507/4B			
		508			
c)	List of Land Holdings in the affected area	284, 312/1, 310/4, 509/1A, 507/4B, 508			
d)	List of trades/ business in the affected area	<i>Sl.No.</i>	<i>Survey Number</i>	<i>Particulars</i>	<i>Land Owner Name</i>
		Nil			
e)	List of families belonging to disadvantage groups such as SC/ST/ members there of and handicapped persons who belongs to the affected families				Lands of Scheduled caste family is not affected
f)	List of landless agricultural labourers in the affected areas whose livelihood was primarily dependent on the acquired land				Nil

II. Rehabilitation and Resettlement entitlements:

<i>Sl. No.</i>	<i>Elements of Rehabilitation and Resettlement Entitlements</i>	<i>Entitlement/Provision</i>	<i>Rehabilitation and Resettlement Suggestions</i>	<i>Rehabilitation and Resettlement Compensation No. of families</i>
1.	Provision of housing units in case of displacement	1) If a house is lost in rural areas, a constructed house shall be provided as per the Indira Awas Yojana specifications. If a house is lost in urban areas, a constructed house shall be provided.	There is no family in land acquisition area	Nil
2.	Land for Land	In the case of irrigation project, as far as possible and in lieu of compensation to be paid for land acquired, a minimum of one acre of land in the command area of the project for which the land is acquired and in case of land owner belonging to the Scheduled Castes or the Scheduled Tribes will be provided land equivalent to land acquired or two and a one-half acres, whichever is lower.	Not applicable, Since affected families owning agriculture land and land owners are not belonging to Scheduled Castes or the Scheduled Tribes	Nil
3.	Offer for Developed Land	In case the land is acquired for urbanisation purposes, twenty per cent, of the developed land will be reserved and offered to land owning project affected families, in proportion to the area of their land acquired.	Not applicable. Since the land is not acquired for urbanization purpose,	Nil

<i>Sl. No.</i>	<i>Elements of Rehabilitation and Resettlement Entitlements</i>	<i>Entitlement/Provision</i>	<i>Rehabilitation and Resettlement Suggestions</i>	<i>Rehabilitation and Resettlement Compensation No. of families</i>
4.	Choice of Annuity or Employment	Providing jobs where to the affected families where jobs are created through the project/ one time payment of five lakhs rupees per affected family/ annuity policies that shall pay not less than two thousand rupees per month per family for twenty years.	Since no land owner primarily depend on the land for his living is affected due to Land acquisition, this entitlement is not provided to anyone	Nil
5.	Subsistence grant for displaced families for a period of one year	Each affected family which is displaced from the land acquired shall be given a monthly subsistence allowance equivalent to three thousand rupees per month for a period of one year from the date of award.	None of the land owner's houses were completely covered by the land acquisition. Hence his family does not have to move to an alternate location.	Nil
6.	Transportation cost for displaced families	Each affected family which is displaced shall get a one-time financial assistance of fifty thousand rupees as transportation cost for shifting of the family, building materials, belongings and cattle.	None of the land owner's houses were completely covered by the land acquisition.	Nil
7.	Cattle shed/ petty shops cost	Each affected family having cattle / petty shop shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees for construction of cattle shed or petty shop as the case may be.	There is no Cattle shed/Petty shop in the land acquisition area.	Nil
8.	One-time grant to artisan, small traders and certain others	Each affected family of an artisan, small trader or self-employed person or an affected family which owned nonagricultural land or commercial, industrial or institutional structure in the affected area, and which has been involuntarily displaced shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees	Artisan, Small traders or Self employed person not affected in this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
9.	Fishing rights	In cases of irrigation or hydel projects, the affected families may be allowed fishing rights in the reservoirs, in such manner as may be prescribed by the appropriate Government.	There is no scope to fishing in this project. Hence, it is not applicable.	Nil
10.	One-time Resettlement Allowance	Each affected family shall be given a onetime "Resettlement Allowance" of fifty thousand rupees only.	None of the land owner's houses were completely covered by the land acquisition. Hence his family does not have to move to an alternate location.	Nil
11.	Stamp duty and registration fee	(1) The stamp duty and other fees payable for registration of the land or house allotted to the affected families shall be borne by the Requiring Body. (2) it shall be free from all encumbrances (3) it may be in the joint names of wife and husband of the affected family.	None of the land owner's houses were completely covered by the land acquisition. Hence concerned department does not have to pay Registration fee and stamp fee.	Nil

III. Persons eligible for Rehabilitation and Resettlement Compensation:

<i>Survey No.</i>	<i>Land Acquisition extent (In Ha)</i>	<i>Land Owner Name</i>	<i>Rehabilitation and Resettlement Elements</i>	<i>Rehabilitation and Resettlement Entitlement (per family)</i>
Nil				

Cattle shed / Petty shop affected due to Land Acquisition:

Survey No.	Land Acquisition extent (In Ha)	Land Owner Name	Rehabilitation and Resettlement Elements	Rehabilitation and Resettlement Entitlement (per family)
Nil				

IV. Infrastructure facilities will be affected due to Land acquisition:

Survey No.	Details	Related Department
284	New bridge has to be provided by the water resource Dept. in Chettippatti – Sooriyur tar road where canal crosses during execution of project work	Water resource Dept
312/1 310/4	New bridge has to be provided by the water resource Dept. in Chettippatt – Regunathapuram mud road where canal crosses during execution of project work	Water resource Dept
509/1A 507/4B 508	New bridge has to be provided by the water resource Dept. Chettippatti – Uravikadu tar road where canal crosses during execution of project work .Cauvery drinking Water Pipe line have to be provided by the water resource Dept in Chettippatti Village	Water resource Dept

The Above Rehabilitation and Resettlement Scheme was approved by Commissioner, Rehabilitation and Resettlement/ Commissioner of land administration.

(ந.க. எண். 161/ஆ2/காவைகு/2022)

பொதுத்தேவைக்காக, அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் உள்ள செட்டிப்பட்டி கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 27.20.55 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் செட்டிப்பட்டி கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 25.21.98 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண், பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
1	280/5B	ரயத்து	புன்செய்	0.13.50	1847, கோவிந்தராஜ் மகன் முருகானந்தம்-1, ரகுபதி மகன் பிரபாகரன்-2	280/5A	284	280/6, 280/7, 284	281	-		-	
2	281/4	ரயத்து	புன்செய்	0.39.50	2278, வையாபுரி மகன் பொன்னுச்சமி **	281/5	284	281/5	282	உசில்-8, கொன்னை-1		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண், பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
3	281/5	ரயத்து	புன்செய்	0.46.00	1582, ஹாரிஸ் மகன் ரூபன் ஜெயக்குமார்	281/1	284	281/3, 281/6	281/4, 282	உசில்-47 கொன்னை-5 வேம்பு-2		-	
4	281/6	ரயத்து	புன்செய்	0.34.50	2739, கிருஷ்ண மூர்த்தி மகன் கார்த்திகேயன்	281/3	284	281/7A, 281/7B, 281/8	281/5	வெல்வேல்-2 உசில்-2		-	
5	281/7B	ரயத்து	புன்செய்	0.03.00	1847, கோவிந்தராஜ் மகன் முருகானந்தம்-1, ரகுபதி மகன் பிரபாகரன்-2	281/7A	281/8	280	281/6	-		-	
6	281/8	ரயத்து	புன்செய்	0.20.00	1847, கோவிந்தராஜ் மகன் முருகானந்தம்-1, ரகுபதி மகன் பிரபாகரன்-2	281/7B	284	280	281/6	-		-	
7	282/3B	ரயத்து	புன்செய்	0.03.00	1594, மருதை மகன் சுப்பிரமணியன்	282/3A	282/4	281	282/2	-		-	
8	282/4	ரயத்து	புன்செய்	0.36.00	1040, முனியாண்டவர் கோவில்	282/2, 282/3B	282/5	281	283	வெல்வேல்-1 உசில்-44 வேம்பு-1 கொன்னை-1		-	
9	282/5	ரயத்து	புன்செய்	0.61.00	1040, முனியாண்டவர் கோவில்	282/4	284	281	283	உசில்-22 கொன்னை-2		-	
10	283/1	ரயத்து	புன்செய்	0.08.00	1847, கோவிந்தராஜ் மகன் முருகானந்தம்-1, ரகுபதி மகன் பிரபாகரன்-2	திருச்சி (மா) சூரியூர், 282	283/2, 283/7A	283/6	திருச்சி (மா) சூரியூர்	-		-	
11	283/2	ரயத்து	புன்செய்	0.20.00	1760, மூக்கையா பாண்டூரார் மகன் தங்கராஜ்	283/1	283/3, 283/4A, 283/5A	283/7A	திருச்சி (மா) சூரியூர்	-		-	
12	283/3	ரயத்து	புன்செய்	0.09.00	1760, மூக்கையா பாண்டூரார் மகன் தங்கராஜ்	283/2	283/4A	283/4A	திருச்சி (மா) சூரியூர்	-		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண், பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
13	283/4A	ரயத்து	புன்செய்	0.22.50	1847, கோவிந்தராஜ் மகன் முருகானந்தம்-1, ரகுபதி மகன் பிரபாகரன்-2	283/3, 283/2	283/4B	283/5A	283/3, திருச்சி (மா) சூரியூர்,	-		-	
14	283/4B	ரயத்து	புன்செய்	0.02.00	1847, கோவிந்தராஜ் மகன் முருகானந்தம்-1, ரகுபதி மகன் பிரபாகரன்-2	283/4A	திருச்சி (மா)	283/5B	திருச்சி (மா) சூரியூர்,	-		நிலவியல் சாலை	
15	283/5A	ரயத்து	புன்செய்	0.11.50	1847, கோவிந்தராஜ் மகன் முருகானந்தம்-1, ரகுபதி மகன் பிரபாகரன்-2	283/2, 283/7A	283/5B	283/7A	283/4A	-		-	
16	283/5B	ரயத்து	புன்செய்	0.01.50	1847, கோவிந்தராஜ் மகன் முருகானந்தம்-1, ரகுபதி மகன் பிரபாகரன்-2	283/5A	திருச்சி (மா)	283/7B	283/4B	-		நிலவியல் சாலை	
17	283/6	ரயத்து	புன்செய்	0.05.50	1847, கோவிந்தராஜ் மகன் முருகானந்தம்-1, ரகுபதி மகன் பிரபாகரன்-2	282	283/7A	282	283/1	-		-	
18	283/7A	ரயத்து	புன்செய்	0.46.00	1760, மூக்கையா பாண்டூரார் மகன் தங்கராஜலி	283/1, 283/6	283/7B	282	283/2, 283/ 5A	உசில்-27 வெல்வேல்-1		-	
19	283/7B	ரயத்து	புன்செய்	0.01.50	260, சிதம்பர வேளார் மகன் கணபதி வேளார்	283/7A	திருச்சி (மா) சூரியூர், 284	282	283/5B	-		நிலவியல் சாலை	
20	291/6	ரயத்து	நன்செய்	0.08.50	2729, தங்கமுத்து மகன் ராஜமோகன்	291/8	291/9F	291/7, 291/9G	284	வேம்பு-1		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண், பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
21	291/7	ரயத்து	நன்செய்	0.05.00	2739, கிருஷ்ண மூர்த்தி மகன் கார்த்திகேயன்	291/8	291/9G, 291/9H	291/9J	291/6	கொன்னை-1	-		
22	291/8	ரயத்து	புன்செய்	0.01.50	1109, நடேசன் கொங்கதிரியர் மகன் ராசு கொங்கதிரியர்	284, 285	291/6, 291/7	285	284	-	-		
23	291/9F	ரயத்து	நன்செய்	0.30.00	892, தங்கவேல் கொங்கதிரியர் மகன் பெரியசாமி கொங்கதிரியர்	291/6, 284	295	291/9G	291/9E	கொன்னை-3 உசில்-2 வேம்பு-5 பனைமரம்(பெ)-3 பனைமரம்(சி)-2 முருங்கை-1 தென்னை-7	மின் இணைப்புடன் கூடிய வட்டக்கிணறு -1		
24	291/9G	ரயத்து	நன்செய்	0.34.00	2739, கிருஷ்ண மூர்த்தி மகன் கார்த்திகேயன்	291/7	291/10, 295	291/9H, 291/9I, 291/11	291/6, 291/9F	வேம்பு-1 கொன்னை-2	-		
25	291/10	ரயத்து	நன்செய்	0.09.50	808, குருசாமி கொங்கதிரியர் மகன் பால்ராசு கொங்கதிரியர்	291/9G	295	291/11	295	-	-		
26	291/11	ரயத்து	நன்செய்	0.11.00	892, தங்கவேல் கொங்கதிரியர் மகன் பெரியசாமி கொங்கதிரியர்	291/9I	295	291/12	291/9G, 291/10	-	-		
27	295/2A2	ரயத்து	நன்செய்	0.24.00	2159, தைல முதலியார் காப்பாளர் வேலுச்சாமி-1, வேலுச்சாமி மகன் முத்துக்குமார்-2, வேலுச்சாமி மகன் ஞானசேகரன்-3, வேலுச்சாமி மகன் சண்முகசுந்தரம்-4.	291	295/2A3	295/2B	291	கொன்னை-3	-		

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண், பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
28	295/2B	ரயத்து	நன்செய்	1.36.00	2325, சண்முகம் காடுராள் மகன் விஜயக்குமார் **	291	295/2A5, 296	295/2C, 295/2G, 295/2H	295/2A2, 295/2A3, 295/2A5	வேம்பு-1 பூவரசு-1 உசில்-1		-	
29	295/2C	ரயத்து	நன்செய்	0.38.00	2729, தங்கமுத்து மகன் ராஜ்மோகன்	291	295/2F, 295/2B	295/2D, 295/2E, 295/2F	295/2B	-		-	
30	295/2E	ரயத்து	நன்செய்	0.06.00	1578, முருகேசன் மனைவி வசந்தி	295/2D	295/2G	291, 294	295/2C, 295/2F	கொன்னை-1		-	
31	295/2H	ரயத்து	நன்செய்	0.19.00	50, பிச்சை காப்பாளர் சூரியூர் அருளாந்து	295/2G	296	295/2I, 295/2J	295/2B	-		-	
32	295/2I	ரயத்து	நன்செய்	0.10.00	960, அந்தோணி மகன் மரியான்	295/2G	295/2J	294	295/2H	வேம்பு-1		-	
33	295/2J	ரயத்து	நன்செய்	0.08.00	892, தங்கவேல் கொங்கதிரியர் மகன் பெரியசாமி கொங்கதிரியர்	295/2I	296, 297	294	295/2H	வேம்பு-2		-	
34	296/1	ரயத்து	புன்செய்	0.10.00	1464, குருசாமி கொங்கதிரியர் மகன் பால்ராசு-1, சங்கிலிமுத்து மகன் அங்கமுத்து-2, நடேசன் மகன் ராசு-3, தங்கவேல் மகன் பெரியசாமி-4, கணேசன் மகன் கிருஷ்ணமூர்த்தி-5	295	296/2	296/2	296/2	பூவரசு-1 வேம்பு-6		-	
35	297/2	ரயத்து	புன்செய்	0.27.00	1668, ஆறுமுக வேளார் மனைவி அழகம்மாள்	297/3	307	297/5	297/1, 298	வேம்பு-1 உசில்-1		-	
36	297/3	ரயத்து	புன்செய்	0.38.50	1669, சிமியோன்ராஜ் மனைவி விக்கடோரியா	294	297/2	297/4	297/1	-		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண், பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
37	297/4	ரயத்து	புன்செய்	0.15.50	1670, பிச்சைமுத்து மனைவி மாணிக்கவள்ளி	294	297/5	297/7	297/3	-		-	
38	297/5	ரயத்து	புன்செய்	0.40.50	1671, பொன்னன் நாயக்கர் மனைவி சின்னப்பொண்ணு	297/4	307	297/6	297/2	உசில்-1 வெல்வேல்-1		-	
39	297/6	ரயத்து	புன்செய்	0.34.50	1672, கண்ணன் மனைவி சங்கரம்மாள்	297/7	307	297/9	297/5	-		-	
40	297/9	ரயத்து	புன்செய்	0.12.00	1675, கங்குலி மனைவி அமுசு	297/8	307	297/10	297/6	-		-	
41	297/15	ரயத்து	புன்செய்	0.10.00	1716, ராஜமாணிக்கம் மனைவி மாரியாயி	297/10, 297/14	297/16	309	307	-		-	
42	297/16	ரயத்து	புன்செய்	0.28.50	1717, சின்னப்பன் மனைவி மகமாயி	297/15	297/17	309	307	-		-	
43	297/17	ரயத்து	புன்செய்	0.40.50	1718, ரவி மனைவி ஆரோக்கிய அன்புசெல்வி	297/16	297/18	309	307	உசில் -1		-	
44	297/18	ரயத்து	புன்செய்	0.33.50	1719, ஜெபமாலை மனைவி வில்லிமேரி	297/17	297/19	309	307	-		-	
45	297/19	ரயத்து	புன்செய்	0.21.50	1720, சண்முகம் மனைவி பச்சையம்மாள்	297/18	297/20	309	307	-		-	
46	297/20	ரயத்து	புன்செய்	0.07.00	1721, கண்ணையன் மனைவி ராஜலெட்சுமி	297/19	297/21, 297/22	309	307, 308	-		-	
47	307/3	ரயத்து	புன்செய்	0.70.00	2316, முருகப்ப செட்டியார் மகன் முரு.மெய்யப்பன்	297	308	297	307/2	உசில்-2		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண், பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
48	309/16	ரயத்து	புன்செய்	0.02.00	1726, சின்னத்துரை மனைவி தேவி	309/15	309/17, 309/20	312	297	-	-	-	-
49	309/17	ரயத்து	புன்செய்	0.26.50	1727, சங்கர் மனைவி தெய்வானை	309/16	309/18	309/20	297	-	-	-	-
50	309/18	ரயத்து	புன்செய்	0.32.00	1728, பன்னீர்செல்வம் மனைவி உஷா	309/17	309/19	309/20	297	-	-	-	-
51	309/19	ரயத்து	புன்செய்	0.21.00	1728, பன்னீர்செல்வம் மனைவி உஷா	309/18	544	309/20	297, 308	புளியமரம் (பெ)-5 புளியமரம் (சி)-2 வேம்பு-1 உசில்-3 கொன்னை-2	-	-	-
52	310/1	ரயத்து	புன்செய்	0.14.50	1742, ராகு மனைவி தங்கம்	312	310/2,310/3	311	312	-	-	-	-
53	310/2	ரயத்து	புன்செய்	0.25.00	1743, கிருஷ்ணன் மனைவி வளர்மதி	310/1, 312	543	310/3	310/4	-	-	-	-
54	310/3	ரயத்து	புன்செய்	0.39.50	1743, கிருஷ்ணன் மனைவி வளர்மதி	310/1	543	311	310/2	வெல்வேல்-1 வேம்பு-1	-	-	-
55	311/1	ரயத்து	புன்செய்	0.07.00	1707, பால்சாமி மனைவி உமா	312	541	313, 541	310	வேம்பு-1	-	-	-
56	494/2A	ரயத்து	நன்செய்	0.14.27	427, சின்னச்சாமி சோளதிரியர் மகன் சஞ்சீவி	494/1	494/2B, 505	494/3A, 494/3B	505	ஆலமரம்-1 வேம்பு-1 பனைமரம் (பெ)-2	பைப்லைன்	-	-
57	494/2B	ரயத்து	நன்செய்	0.01.50	825, ரெங்கசாமி சோளதிரியர் மகன் பால்ராஜ்	494/2A	294/3C	294/3C	505	பனைமரம் (பெ)-1	பைப்லைன்	-	-
58	494/3B	ரயத்து	நன்செய்	0.64.66	2769, கலியமூர்த்தி மகன் பழனிச்சாமி **	494/3A, 494/3C	504	495	494/ 2A, 494/3C, 504	மஞ்சநெத்தி-1 பனைமரம் (பெ)-2	பைப்லைன்	-	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண், பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
59	494/3C	ரயத்து	நன்செய்	0.21.86	825, ரெங்கசாமி சோளதிரியர் மகன் பால்ராஜ்	494/2B, 494/3B	494/3B	494/3B	494/2B, 505, 504	-	-	-	-
60	495/1B	ரயத்து	நன்செய்	0.48.50	2769, கலியமூர்த்தி மகன் பழனிச்சாமி **	495/1A	495/3, 504	495/2, 495/3	494, 504	பனைமரம் (பெ)-2 தென்னை-53	மின் இணைப்புகள் கூடிய வட்டக்கிணறு-1	-	-
61	495/3	ரயத்து	புன்செய்	0.13.20	2769, கலியமூர்த்தி மகன் பழனிச்சாமி **	495/1B	504	495/4	495/1B	பூவரசு-1 பனைமரம் (பெ)-3	-	-	-
62	497/1	ரயத்து	மற்றவை	0.26.00	1652, நாகராசு மனைவி நா.ஜெயலெட்சுமி	495	497/3	497/2	495	பனைமரம் (பெ)-3 பனைமரம் (சி)-2	-	-	-
63	497/2	ரயத்து	மற்றவை	0.24.96	1652, நாகராசு மனைவி நா.ஜெயலெட்சுமி	495	497/4	496	497/1	-	-	-	-
64	497/3	ரயத்து	புன்செய்	0.13.68	1073, மூக்கன் மகன் ரெங்கசாமி	497/1	496	497/4	495	-	-	-	-
65	497/4	ரயத்து	புன்செய்	0.22.58	1073, மூக்கன் மகன் ரெங்கசாமி	497/2	496	496	497/3	-	-	-	-
66	504/10	ரயத்து	நன்செய்	0.15.87	825, ரெங்கசாமி சோளதிரியர் மகன் பால்ராஜ்	505	504/11	494	505	-	-	-	-
67	505/1A	ரயத்து	நன்செய்	0.00.57	190, மூக்கன் சோளதிரியர் மகன் ஆண்டியப்பன்	506	505/2A, 505/2C, 505/2D	505/1B	506, 505/3	-	பைப்லைன்	-	-
68	505/2A	ரயத்து	நன்செய்	0.05.00	420, சின்னச்சாமி சோளதிரியர் மகன் சன்னாசி	505/1A	505/2B	505/2C	505/3	பனைமரம் (பெ)-1	பைப்லைன்	-	-
69	505/2B	ரயத்து	நன்செய்	0.09.50	427, சின்னச்சாமி சோளதிரியர் மகன் சஞ்சுவி	505/2A	505/4	505/2C	505/3	பனைமரம் (பெ)-8	பைப்லைன்	-	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண், பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
70	505/2C	ரயத்து	நன்செய்	0.12.93	69, சின்னச்சாமி சோளதிரியர் மகன் அழகு	505/1A	505/4	505/2D	505/2A, 505/2B	வேம்பு-2 உசில்-1			-
71	505/2D	ரயத்து	நன்செய்	0.22.09	420, சின்னச்சாமி சோளதிரியர் மகன் சன்னாசி	505/1A, 505/1B	505/4	494	505/2C	-			-
72	505/3	ரயத்து	நன்செய்	0.21.08	826, கலியமூர்த்தி சோளதிரியர் மனைவி பாப்பம்மாள் **	506	505/4	505/1A 505/2A, 505/2B, 505/4	507, 508	பனைமரம் (பெ)-3 இச்சிமரம்-1			பைப்லைன்
73	505/4	ரயத்து	நன்செய்	0.53.62	825, ரெங்கசாமி சோளதிரியர் மகன் பால்ராஜ்	505/3, 505/2B, 505/2C, 505/2D, 494	505/5C, 504	494	508	வாகை-1 பனைமரம் (பெ)-3			பைப்லைன்
74	505/5C	ரயத்து	நன்செய்	0.18.00	826, கலியமூர்த்தி சோளதிரியர் மனைவி பாப்பம்மாள் **	505/4	505/6A, 505/6B, 504	494, 504, 505/6A, 505/6B	505/5B, 505/ 4	பனைமரம்-2			பைப்லைன்
75	505/6B	ரயத்து	நன்செய்	0.00.22	1177, மூக்கன் சோளதிரியர் மகன் ரெங்கசாமி	505/5C	504	505/5C	505/6A	ஆலமரம்-1			-
76	507/4A	ரயத்து	நன்செய்	0.22.60	825, ரெங்கசாமி சோளதிரியர் மகன் பால்ராஜ்	507/3	507/5, 507/4C, 508, 509	506, 507/5	507/4C, 507/4B, 511	பனைமரம் (பெ)-13			-
77	507/4B	ரயத்து	நன்செய்	0.04.64	2471, பால்ராஜ் மகன் ரெங்கராஜ்	511	509	507/4A	510, 509	-			பைப்லைன் நிலவியல்சாலை
78	507/4C	ரயத்து	நன்செய்	0.00.50	825, ரெங்கசாமி சோளதிரியர் மகன் பால்ராஜ்	507/4A	508	507/4A	509	-			நிலவியல்சாலை

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண், பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
79	507/5	ரயத்து	நன்செய்	0.10.50	2769, கலியமூர்த்தி மகன் பழனிச்சாமி **	507/4A	508	505	507/4A	பனைமரம் (பெ)-1	பைப்லைன்		
80	509/1A	ரயத்து	புன்செய்	0.11.00	1842, பால்ராஜ் மகன் குமார்	507	509/1B	508, 507	509/1B	பனைமரம் (பெ)-6	நிலவியல் சாலை		
81	509/1B	ரயத்து	புன்செய்	0.22.00	2471, பால்ராஜ் மகன் ரெங்கராஜ்	507, 509/1A	509/2B, 509/2D	508	509/2A	வாகை-1 உசில்-1 இலந்தை-1 பனைமரம் (பெ)-11	மின் இணைப்புடன் கூடிய வட்டக்கிணறு-1		
82	509/2A	ரயத்து	புன்செய்	0.25.50	825, ரெங்கசாமி சோளதிரியர் மகன் பால்ராஜ்	510	509/2B	507, 509/1B	513	தைலம்-38 இலந்தை-5 வாகை-1 பனைமரம் (பெ)-7 பனைமரம் (சி)-4	பைப்லைன்		
83	509/2B	ரயத்து	புன்செய்	0.17.77	2538, சிவசாமி மகன் பழனிவேல்	509/2A, 509/1B	509/2C, 509/ 2D	509/2D	513	தென்னை-6	-		
84	510/2	ரயத்து	நன்செய்	0.08.92	2538, சிவசாமி மகன் பழனிவேல்	511	513	510/3	510/1	-	-		
85	510/3	ரயத்து	நன்செய்	0.08.58	427, சின்னச்சாமி சோளதிரியர் மகன் சஞ்சீவி	511	509	507	510/2	பனைமரம் (பெ)-1	பைப்லைன்		
86	513/2B	ரயத்து	நன்செய்	0.15.38	1054, முத்துக்கருப்பன் மகன் கிருஷ்ணமூர்த்தி-1, முத்துக்கருப்பன் மகன் ரெங்கராசு-2, முத்துக்கருப்பன் மகன் கண்ணன்-3, முத்துக்கருப்பன் மகன் கணபதி-4 **	513/1	517	510, 513/9A	513/2A	தேக்கு-4 சூபாபுல்-10 மஞ்சநெத்தி-2 கொன்னை-3 வேம்பு-1 வாகை-1 முருங்கை-3 நாவல்மரம்-1 பனைமரம் (பெ)-1 சாத்துக்குடி-1 தென்னை-14	மின்இணைப்புடன் கூடிய வட்டக்கிணறு-1		

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண், பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண் ணிக்கை	வகை	எண் ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
87	513/4	ரயத்து	நன்செய்	0.01.49	2291, கெவுன்ராஜ் மகன் மருதுபாண்டியன்	517	517	513/5	513/3A, 513/3B	-	-	-	-
88	513/5	ரயத்து	நன்செய்	0.01.31	867, மருதுமுத்து கோனார் மகன் பிச்சையா	517	517	513/8A, 513/6A	513/4	மஞ்சநெத்தி-1 உசில்-1 வேம்பு-1	-	-	-
89	513/8A	ரயத்து	நன்செய்	0.03.53	1976, அழகப்பக் கோனார் மகன் துரை	513/9B	513/6A	513/8B	513/5, 517	-	-	பைப்லைன்	-
90	513/8B	ரயத்து	நன்செய்	0.01.92	1976, அழகப்பக் கோனார் மகன் துரை	513/9B	513/7	513/9C, 513/9D	513/8A	-	-	-	-
91	513/9B	ரயத்து	நன்செய்	0.10.50	1177, மூக்கன் சோளதிரியர் மகன் ரெங்கசாமி	513/9A	513/8A, 513/8B	513/9C	517	-	-	பைப்லைன்	-
92	513/9C	ரயத்து	நன்செய்	0.26.54	2538, சிவசாமி மகன் பழனிவேல்	510	513/9D, 513/10	509	513/9A, 513/9B, 513/8B	பனைமரம்-1 பூவரசு-1	-	-	-
93	517/1A	ரயத்து	நன்செய்	0.22.50	825, ரெங்கசாமி சோளதிரியர் மகன் பால்ராஜ்	518	517/1B, 517/1C	518	519	பனை (பெ)-7 பனை (சி)-10	-	-	-
94	517/1B	ரயத்து	நன்செய்	0.07.90	2291, கெவுன்ராஜ் மகன் மருதுபாண்டியன்	517/1A	517/1C	517/1C	519	-	-	-	-
95	517/1C	ரயத்து	நன்செய்	0.01.82	2291, கெவுன்ராஜ் மகன் மருதுபாண்டியன்	517/1A	517/10	517/2, 517/9	517/1B, 519	-	-	-	-
96	517/2	ரயத்து	நன்செய்	0.05.78	2291, கெவுன்ராஜ் மகன் மருதுபாண்டியன்	518	517/9, 517/3D	517/3A, 517/3B, 517/3C	517/1C	-	-	பைப்லைன்	-
97	517/4	ரயத்து	நன்செய்	0.05.60	867, மருதுமுத்து கோனார் மகன் பிச்சையா	517/5, 518	517/7	517/6A, 513	517/3A, 517/3B, 517/3C	-	-	பைப்லைன்	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண், பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
98	517/5	ரயத்து	நன்செய்	0.29.00	827 முத்துக்கருப்பன் மகன் கிருஷ்ணமூர்த்தி-1, முத்துக்கருப்பன் மகன் ரெங்கராசு-2, முத்துக்கருப்பன் மகன் கண்ணன்-3, முத்துக்கருப்பன் மகன் கணபதி-4 **	513	517/4, 513	513	518	ரோஸ்வுட்-1, தேக்கு -1, வேம்பு -1, தென்னை-4, பனைமரம் (பெ)-1, பனைமரம் (சி)-1		-	
99	518/2A	ரயத்து	நன்செய்	0.17.50	420, சின்னச்சாமி சோளதிரியர் மகன் சன்னாசி	518/3A	517	518/2B	517	-		-	
100	518/2B	ரயத்து	நன்செய்	0.17.50	427, சின்னச்சாமி சோளதிரியர் மகன் சஞ்சுவி	513, 518/3A	517	517	518/2A	பனை (பெ)-6 பனை (சி)-5		-	
101	518/3A	ரயத்து	நன்செய்	0.14.00	1576, முத்துக்கருப்பன் மகன் கிருஷ்ணமூர்த்தி	518/1A, 518/3B	518/2A, 518/2B, 517	518/3B, 513	519	-		-	
102	519/1	ரயத்து	நன்செய்	0.17.87	867, மருதமுத்து கோனார் மகன் பிச்சையா	521	520, 521	519/2	521	-		-	
103	520/1	ரயத்து	நன்செய்	0.15.50	867, மருதமுத்து கோனார் மகன் பிச்சையா	519	520/2	519	521	பனைமரம் (பெ)-2 தென்னை-9		மின் இணைப்புடன் கூடிய வட்டக்கிணறு-1 பைப்லைன்	
104	520/3C	ரயத்து	நன்செய்	0.00.60	980, சங்கிலிகோனார் மகன் மணி	520/2	519, 521	519	520/3B	-		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண், பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
105	521/1A1	ரயத்து	நன்செய்	0.05.00	2369, கணேசன் மகன் சரவணன்-1, கணேசன் மகன் சண்முகவேல்-2, கணேசன் மகன் நல்லையன்-3	541	521/1A2	521/1A4	541	-	-	-	-
106	521/1A2	ரயத்து	நன்செய்	0.04.50	2370, காப்பாளர் கருப்பையா மகன் மைனர் சங்கர்-1, கணேசன் மகன் நல்லையன்-2, காப்பாளர் கருப்பையா மகன் மைனர் சரத்-3, காப்பாளர் பழனிவேல் மகன் மைனர் அழகர்-4, கணேசன் மகன் சரவணன்-5, கணேசன் மகன் சண்முகவேல்-6	521/1A1	521/1A3	521/1A4	541	-	-	மின் இணைப்புடன் கூடிய வட்டக்கிணறு-1	-
107	521/1A3	ரயத்து	நன்செய்	0.11.50	2369, கணேசன் மகன் சரவணன்-1, கணேசன் மகன் சண்முகவேல்-2, கணேசன் மகன் நல்லையன்-3	521/1A2	521/4	521/1A4, 521/1A5	541	-	-	-	-
108	521/1A4	ரயத்து	நன்செய்	0.08.50	2371, காப்பாளர் பழனிவேல் மகன் மைனர் அழகர்	541	521/1A5	521/1A5	521/1A1, 521/1A2, 521/1A3	-	-	-	-
109	521/1A5	ரயத்து	நன்செய்	0.22.00	2372, காப்பாளர் கருப்பையா மகன் மைனர் சங்கர்-1, காப்பாளர் கருப்பையா மகன் மைனர் சரத்-2	541, 521/1A4	521/4, 521/1B	521/6, 521/5	521/1A4, 521/1A3, 521/4	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண், பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
110	521/6	ரயத்து	நன்செய்	0.76.00	2096, லெக்கையன் பாலண்டார் மகன் சண்முகம்	541, 521/7, 521/9A, 521/ 9B	521/5, 524	521/9A, 521/12C, 521/12D, 521/12F, 521/11A, 521/11B, 521/11E, 524	524, 521/1A5	பனை-1			-
111	521/7	ரயத்து	நன்செய்	0.05.00	619, நடேசன் மகன் செல்வராசு	313	521/6	522, 521/8	541	-			-
112	521/8	ரயத்து	நன்செய்	0.02.50	286, ரெங்கசாமி மகன் கணேசன்	522	521/9A, 521/9B	521/14A, 521/13	521/7	-			-
113	521/9A	ரயத்து	நன்செய்	0.19.50	750, நடராஜன் மகன் நல்லேந்திரன்	521/8	521/6	521/9B	521/6	-			-
114	521/9B	ரயத்து	நன்செய்	0.18.50	354, குஞ்சான் பாலாண்டார் மகன் குட்டையன்	521/8	521/6	521/12A, 521/12B, 521/12C	521/9A	-			-
115	521/12A	ரயத்து	நன்செய்	0.08.50	868, சின்னத்தம்பி மகன் பிச்சைக்கண்ணு	521/13	521/12B	521/24A	521/9B	-			-
116	521/12B	ரயத்து	நன்செய்	0.10.00	1128, ராமசாமி மகன் ராசு	521/12A	521/12C	521/24A	521/9B	-			-
117	521/12C	ரயத்து	நன்செய்	0.10.50	1022, லெட்சுமணன் மகன் மாமுண்டி	521/12B	521/12D, 521/12E	521/24A, 523	521/9B, 521/6	-			-
118	521/12F	ரயத்து	நன்செய்	0.05.00	2728, நல்லையன் மகன் சின்னத்துரை	521/12D	521/11A	521/12G	521/6	பனை-4			-
119	521/21	ரயத்து	நன்செய்	0.07.00	868, சின்னத்தம்பி மகன் பிச்சைக்கண்ணு	521/18B	521/25A	519	521/22A, 521/22B	-			-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண், பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
120	521/22B	ரயத்து	நன்செய்	0.06.00	2728, நல்லையன் மகன் சின்னத்துரை	521/22A	521/23	521/21	521/23	-	-	-	-
121	521/24A	ரயத்து	நன்செய்	0.12.50	1128, ராமசாமி மகன் ராகு	521/13, 521/17C	523	521/24B, 521/24C	521/12A, 521/12B, 521/12C	-	-	-	-
122	521/26B	ரயத்து	நன்செய்	0.01.00	2728, நல்லையன் மகன் சின்னத்துரை	521/25B	521/33	520	521/26A	-	-	-	-
123	523	ரயத்து	நன்செய்	0.30.50	1601, கிருஷ்ணன் பாலாண்டார் மகன் சிங்காரம்	521	521	521	521	-	-	-	-
124	524/2A	ரயத்து	நன்செய்	0.03.00	1125, லெக்கையன் பாலாண்டார் மகன் சண்முகம்	521	524/2B	521, 524/3	521, 524/1A	-	-	-	-
125	541/2	ரயத்து	புன்செய்	0.43.00	1701, முருகேசன் மனைவி பொன்னம்மாள்	541/1, 311	541/3	541/11	543	-	-	-	-
126	541/3	ரயத்து	புன்செய்	0.75.80	1702, கண்ணன் மனைவி பழனிமம்மாள்	541/2	541/6, 541/4	541/11	543	-	-	-	-
127	541/4	ரயத்து	புன்செய்	0.16.00	1697, ரெங்கராஜ் மனைவி மகமாயி	541/3	541/7	541/5, 541/6	543	-	-	-	-
128	541/6	ரயத்து	புன்செய்	0.15.84	1703 மருதமுத்து மனைவி அன்னக்கிளி	541/3	541/5, 541/8	541/11	541/4, 541/7, 541/8, 541/5	வேம்பு-1	-	-	-
129	541/13	ரயத்து	புன்செய்	0.04.00	1696, மாரிமுத்து மனைவி செல்வி	313	521	521	541/12, 541/14, 541/15	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண், பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
130	541/15	ரயத்து	புன்செய்	0.17.00	1698, கெவுன்றாஜ் மனைவி தமிழ்ச்செல்வி	541/14	521	541/13	541/16	பனை மரம்(பெ)-1		-	
131	541/16	ரயத்து	புன்செய்	0.10.50	1699, ரெங்கன் பூசாரி மனைவி வாழ்சையம்மாள்	541/12	541/17, 521	541/14, 541/15\ 521	541/11	-		-	
132	541/17	ரயத்து	புன்செய்	0.33.50	1700, கணேசன் பூசாரி மனைவி துளசியம்மாள்	541/16	541/18	521	541/11	-		-	
மொத்தம்				25.21.98									

குறிப்பு** தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் நிலம் கையகம் செய்யப்பட்டு கேட்புத்துறை பெயரால் (நீர்வளத்துறை) பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளத்தூர் வட்டம் செட்டிப்பட்டி கிராமத்தின் பரப்பளவு 25.21.98 ஹெக்டேரில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

இத்திட்டத்திற்கான நிலதிட்ட அறிக்கையை யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலர் / தனி மாவட்ட வருவாய் அலுவலர், காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம், புதுக்கோட்டை அலுவலகத்திலும், தனிவட்டாட்சியர் (நி.எ), அலகு-2 காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம், கீரனூர் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, சிறப்புதிட்டக் கோட்டம், காவேரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம், புதுக்கோட்டை அலுவலகத்தில் பார்வையிடலாம்.

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டத்தினுடைய சுருக்கக் குறிப்பு கீழ்க்கண்டவாறு :

I. மறு வாழ்வு மற்றும் மறு குடியமர்த்துதல் செயல்திட்ட வரைவு:

(U/s 16(2) of RFCTLARR Act 2013 and 15(2) of Rules 2017)

(a)	இடமாற்றம் செய்யப்பட உள்ள குடும்பங்களின் பட்டியல்	புல எண்	வசிக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை	குடும்பத் தலைவர் பெயர் மற்றும் முகவரி
		----- எவருமில்லை -----		
(b)	பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளின் பட்டியல்	புல எண்	விபரம்	எண்ணிக்கை
		284	தார்சாலை	1
		312/1	மண்சாலை	1
		310/4		
		509/1A	தார்சாலை மற்றும் காவேரி குடிநீர் குழாய்	2
		507/4B		
508				
(c)	பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் நிலப்பகுதிகளின் பட்டியல்	புல எண்	விபரம்	எண்ணிக்கை
		284, 312/1, 310/4, 509/1A, 507/4B, 508		
d)	பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள வணிக/வியாபார விபரங்களின் பட்டியல்	வ.எண்.	புல எண்.	விபரம் நில உரிமைதாரர்
		----- எவருமில்லை -----		
(e)	பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினர் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபர்கள் போன்ற சாதகமற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல்.	இந்நில எடுப்பினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பட்டியல் இனத்தவர் குடும்பங்கள் ஏதும் இல்லை.		
(f)	கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தைத் தமது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பட்டியல்.	----- எவருமில்லை -----		

II. மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு உரிமைகளின் கூறுகள்:

(RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3))

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
1)	வெளியேற்றப்படும் போது தொகுப்பு வீடுகள் வழங்குதல்	ஊரகப்பகுதியில் ஒரு வீட்டை இழந்திருக்கின்ற போது, IAY வீடு வழங்குதல். நகர்பகுதியில் ஒரு வீட்டை இழந்தால், கட்டப்பட்ட வீட்டை வழங்குதல்.	இந்நிலமெடுப்பினால் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய மற்றும் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய குடும்பங்கள் ஏதுமில்லை.	இல்லை

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
2)	நிலத்துக்கு நிலம்	நீர்மின் திட்டம் எனில், இயன்றவரை விவசாய நிலத்தை இழந்திருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்குதல் வேண்டும். அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இணையான நிலம் அல்லது இரண்டரை ஏக்கர் நிலம் (எது குறைவோ) கொடுக்க வேண்டும்.	இந்நேரவில் நில உரிமைதாரர்கள் வேறு நிலங்களுக்கு உரிமைதாரர்களாக இருப்பதாலும், மேலும் நில உரிமைதாரர்கள் அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இல்லாததாலும், இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
3)	மேம்படுத்தப்பட்ட நிலத்திற்கு விருப்பறிவிப்பு	நிலம் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப் பட்டிருக்கும் பொழுது, வளர்ச்சி மேம்பாட்டுக்கு 20% நிலத்தை ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.	இந்நேரவில், நிலங்கள் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்படவில்லை. எனவே, இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
4)	ஆண்டுப்பணம் / ஆண்டுத்தொகை	இத்திட்டத்தின் மூலம் வேலை உருவாக்கப்பட்டால், குடும்பத்தில் ஒருவருக்காவது வேலை கொடுப்பது/ஒரே முறை வழங்கும் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) / ஆண்டுத் தொகை வழங்குதல்.	இத்திட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்துவதால் வாழ்வாதாரங்களை இழந்த நில உரிமையாளர்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வாழ்வாதாரத்திற்காக முதன்மையாக சார்ந்திருந்தவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை.	இல்லை
5)	வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மான்யம்	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஓராண்டு காலத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000/-க்கு இணையான வாழ்வாதார மான்யம் வழங்க வேண்டும்.	இந்நில எடுப்பினால் நில உரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டியதில்லை	இல்லை
6)	வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கான போக்குவரத்து செலவுகள்	வெளியேற்றப்படும் குடும்பத்தினருக்கு போக்குவரத்து செலவாக ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கப்படுதல் வேண்டும்.	இந்நில எடுப்பினால் நில உரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டியதில்லை	இல்லை
7)	கால்நடைகொட்டில் / பெட்டிக்கடைகள் செலவு	பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கால்நடை கொட்டில்/பெட்டிக் கடை கட்டிக் கொள்வதற்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- நிதி உதவியை ஒரே தடவையில் பெறுவர்.	நிலமெடுப்பு பகுதிகளில், கால்நடை கொட்டில்/பெட்டிக் கடைகள் ஏதுமில்லை.	இல்லை
8)	கைவினைஞர் / சிறுவியாபாரிகள் ஒரே தடவையில் கொடுக்கப்படுவது	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கைவினைஞர் குடும்பம்/ சிறு வியாபாரி /சுயமாக வேலை செய்யும் நபர் நிலம் கையகப்படுத்தப்பட்டால், குறைந்த பட்சம் ரூ.25,000/- நிதி உதவியாக ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேரவில் நில உரிமையாளர்களில் கைவினைஞர் / சிறுவியாபாரி எவருமில்லை. இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்கத் தேவையில்லை.	இல்லை
9)	மீள்பிடி உரிமை	நீர்ப்பாசனத்திட்டம்/நீர்மின் திட்டத்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அணைக்கட்டுகளில் மீள் பிடிப்பதற்கு உரிமை அளித்தல்.	இத்திட்டத்தின் கீழ் நீர்தேக்கங்கள் ஏதும் இப்பகுதியில் இல்லை என்பதால் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
10)	ஒரே தடவையில் கொடுக்கப்படும் மீள்குடியமர்வு படித்தொகை	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மீள்குடியமர்வு படித்தொகையாக ஒரே தடவையில் ரூ.50,000/- கொடுத்தல் வேண்டும்.	இந்நில எடுப்பினால் நில உரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டியதில்லை	இல்லை
11)	முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம்	பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் நிலம்/வீடு பதிவு செய்யப்படும் பொழுது, அதற்கான முத்திரைக் தீர்வை மற்றும் இதர கட்டணங்களை தேவை குழு செலுத்துதல் வேண்டும்.	இந்நில எடுப்பினால் நிலஉரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை. எனவே பதிவு கட்டணம் மற்றும் முத்திரைக் கட்டணம் கேட்புத்துறையால் செலுத்தப்பட வேண்டியதில்லை.	இல்லை

III. மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் பட்டியல்.

புல எண்	நிலஎடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வுக்கான பரிந்துரைகள்
-----எவருமில்லை-----				

நில எடுப்பால் பாதிக்கப்படும் மாட்டுக்கொட்டகை / பெட்டிக்கடை

புல எண்	நிலஎடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வுக்கான பரிந்துரைகள்
-----எவருமில்லை-----				

IV - பாதிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்.

புல எண்	விபரம்	தொடர்புடைய கேட்புத்துறை
284	கையகப்படுத்தப்பட்ட புலத்தில் செட்டிபட்டியிலிருந்து - சூரியூர் கிராமத்தை இணைக்கும் தார்ச்சாலை செல்கிறது. எனவே நீர்வளத்துறை மூலம் மேம்பாலம் அமைக்க வேண்டும்.	நீர்வளத்துறை
312/1, 310/4	கையகப்படுத்தப்பட்ட புலத்தில் செட்டிபட்டியிலிருந்து ரெகுநாதபுரம் செல்லும் மண் சாலை உள்ளது. எனவே நீர்வளத்துறை மூலம் மேம்பாலம் அமைக்க வேண்டும்.	நீர்வளத்துறை
509/1A, 507/4B, 508	கையகப்படுத்தப்பட்ட புலத்தில் செட்டிபட்டியிலிருந்து உறவிக்காடு செல்லும் தார்ச் சாலை உள்ளது. எனவே நீர்வளத்துறை மூலம் மேம்பாலம் அமைக்க வேண்டும். காவேரி குடிநீர் குழாய் செல்வதால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் நிலையில் நீர்வளத்துறை மூலமாக சரி செய்யப்பட வேண்டும்.	நீர்வளத்துறை

V - மறு வாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீடு விவரம்.

வ. எண்.	பயனாளியின் பெயர்	வீடு கட்டிக் கொள்ள வழங்கப்படும் தொகை ரூ.	போக்கு வரத்து செலவு ரூ.	வாழ்வாதார மான்யம் ரூ.3000 x 12 மாதம் =	மீள் குடியமர்வு தொகை ரூ.	நில எடுப்பால் மாட்டுக் கொட்டகை பாதிப்பு ரூ.	மொத்தம் ரூ.
-----எவருமில்லை-----							

மேற்கண்ட மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு செயல்திட்டம் ஆணையர், மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு / நில நிர்வாக ஆணையரால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

(R.C. 164/A2/ CVG/2021)

No. VI(1)/210/2023.

Whereas, it appears to the Government that a total of 17.34.35 Hectares of land is required in Mathur Village in Kulathur Taluk in Pudukkottai District for a public purpose, namely, in Cauvery-Vaigai-Gundar Link Canal Scheme, Pudukkottai.

Now, therefore, a declaration is made hereby that a piece of land measuring 17.34.35 Hectares is under acquisition for the above said project in Mathur Village in Kulathur Taluk in Pudukkottai District whose detailed description is as follows:

Sl. No.	S.F. No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadhar name	Four Boundaries				Trees		Buildings	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
1	258/3A	Ryot	DRY	0.46.50	3400 Arumugam S/o. MuthuMalavarar	363, 364	258/3B	358/4A, 4B	258/2	0	0	0	0
2	258/4A	Ryot	DRY	0.74.00	3400 Arumugam S/o. MuthuMalavarar	372, 363	258/4B	370	258/3A	0	0	0	0
3	347	Ryot	DRY	0.86.50	2635 1.Ubaitullaah S/o. Urusenkhan 2. Jubaita W/o. Ubaitullaah, 3.Jayalakshmi W/o. Ramachandrallyar- 4. Chinnaiyah S/o. PalaniyandiUdayar	346, 356	348	346, 355, 356	Singatha kurichi Village	0	0	0	0
4	348/1	Ryot	DRY	0.95.17	1557 1.Jayalakshmi W/o. Ramachandrallyar, 2. Chinnaiyah S/o. PalaniyandiUdayar	347, 348/2	349, 350, 348/2	355, 348/2	Singatha kurichi Village, 348/2	0	0	0	0
5	348/2	Ryot	DRY	0.05.50	3412 H. Noorjahan W/o. P.M Surbudin	348/1	348/1	355, 348/1	348/1	0	0	0	0
6	353/1	Ryot	DRY	0.09.46	4104 Balasubramaniyan S/o.. Thangavel	354, 353/3A	353/4	353/3I	353/4	0	0	0	0
7	353/2A	Ryot	DRY	0.04.50	4104 Balasubramaniyan S/o. Thangavel	353/3F	353/2B	365	353/3C	0	0	0	0
8	353/2B	Ryot	DRY	0.59.50	4104 Balasubramaniyan S/o. Thangavel	353/2A	353/3G	365	353/3H	0	0	0	0
9	353/3A	Ryot	DRY	0.40.00	4104 Balasubramaniyan S/o.. Thangavel	354	353/1, 353/3I	353/3B	354	0	0	0	0
10	353/3B	Ryot	DRY	0.22.50	4104 Balasubramaniyan S/o. Thangavel	354	353/3I	353/3C	353/3A	0	0	0	0

Sl. No.	S.F. No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadhar name	Four Boundaries				Trees		Buildings	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
11	353/3C	Ryot	DRY	0.22.50	4104 Balasubramaniyan S/o. Thangavel	354, 359	353/3I,3H	353/2A, 3D, 3E, 3F	353/3B	0	0	0	0
12	353/3D	Ryot	DRY	0.10.00	4104 Balasubramaniyan S/o. Thangavel	359	353/3E	359	353/3C	0	0	0	0
13	353/3E	Ryot	DRY	0.13.50	4104 Balasubramaniyan S/o.. Thangavel	353/3D, 359	353/3F	365	353/3C	0	0	0	0
14	353/3F	Ryot	DRY	0.11.00	4104 Balasubramaniyan S/o. Thangavel	353/3E	353/2A	365	353/3C	0	0	0	0
15	353/3G	Ryot	DRY	0.20.00	4104 Balasubramaniyan S/o. Thangavel	353/2B	352	365, 366	353/3H	0	0	0	0
16	353/3H	Ryot	DRY	0.07.18	4104 Balasubramaniyan S/o.Thangavel	353/3C	353/4	353/2B, 353/3G	353/3I	0	0	0	0
17	353/3I	Ryot	DRY	0.47.00	4104 Balasubramaniyan S/o. Thangavel	353/3A, 3B, 3C	353/4	353/3H	353/1	0	0	0	0
18	353/4	Ryot	DRY	0.00.06	4104 Balasubramaniyan S/o. Thangavel	354, 353/1, 353/3I & 353/3H	352	353/1, 353/3G	351	0	0	0	0
19	355/1	Ryot	DRY	0.07.00	4097 Balasubramaniyan S/o. Thangavel	356	355/2	356	347	0	0	0	0
20	355/2	Ryot	DRY	0.53.50	4097 Balasubramaniyan S/o. Thangavel	355/1	355/3, 4	356	347, 348	0	0	0	0
21	355/3	Ryot	DRY	0.09.50	4097 Balasubramaniyan S/o. Thangavel	355/2	355/4	356	355/2	0	0	Round well	1
22	355/4	Ryot	DRY	0.32.25	4097 Balasubramaniyan S/o. Thangavel	355/2,3	350	355/5, 7	348	0	0	0	0

Sl. No.	S.F. No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadhar name	Four Boundaries				Trees		Buildings	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
23	355/5	Ryot	DRY	0.20.50	4097 Balasubramaniyan S/o. Thangavel	356	355/7	355/6A	355/4	0	0	0	0
24	355/6A	Ryot	DRY	0.29.50	4097 Balasubramaniyan S/o. Thangavel	356	355/7, 354, 350	355/6B	355/5	0	0	0	0
25	355/6B	Ryot	DRY	0.07.00	4097 Balasubramaniyan S/o. Thangavel	356	354	354	355/6A	0	0	0	0
26	356/1	Ryot	DRY	0.37.50	2689 Ganesan S/o. Shanmugam Pillai *****	346,339	347, 356/2,355	356/2, 358	347, 355	0	0	0	0
27	356/2	Ryot	DRY	0.51.00	1433 1.Subramaniyan S/o Murugappanagkondar, 2.Sevugan, S/o. Murugappanagkondar, 3.Kandasamy, S/o. Murugappanagkondar, 4.Nagammal W/o. Duraisamy	356/1	354, 355	358	356/1	0	0	0	0
28	358	Ryot	DRY	0.61.50	1433 1.Subramaniyan S/o Murugappanagkondar, 2.Sevugan , S/o.Murugappanagkondar, 3.Kandasamy, S/o.Murugappanagkondar, 4.Nagammal W/o. Duraisamy	357	354, 359	386	356	0	0	0	0
29	363	Ryot	DRY	0.92.00	2805 N.T.Thangaraj S/o. Natesan *****	360, 362, 376	258	372	364	0	0	0	0
30	364/3	Ryot	DRY	2.68.50	4540 Aarumugam S/o. Murugan	364/1, 2	258, 368	363	359, 365, 366	0	0	0	0
31	371/1B1A1	Ryot	DRY	1.19.04	2807 Subbu Narayanan Iyyer S/o. Gurusamy Iyyar	371/1A	Mandaiyur Village	371/2	370	0	0	0	0

Sl. No.	S.F. No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadhar name	Four Boundaries				Trees		Buildings	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
32	371/4	Ryot	DRY	0.02.23	4669 Mariyammal W/o. Kathamuthu	371/1B1A1	371/1B1A1 371/6	371/2	371/1B1A1	0	0	0	0
33	371/5	Ryot	DRY	0.01.49	4670 Deepalakshmi W/o. Pannerselvam	371/1B1A1	371/1B1A1	371/1B1A1	371/1B1A1	0	0	0	0
34	371/6	Ryot	DRY	0.00.74	4671 Sankara Narayanan S/o. Ramanatha Ayyar	371/4	371/1B1A1	371/2	371/1B1A1	0	0	0	0
35	371/1B2	Ryot	DRY	0.02.00	3170 KrishnaMoorthi S/o. Panchanathan	371/1B1A1	371/1B1A1	371/2	371/1B1C	0	0	0	0
36	371/1B1B	Ryot	DRY	0.00.74	3773 Latha W/o. Sundarraj	371/1B1A1	371/1B1A1	371/1B1C	371/1B1A1	0	0	0	0
37	371/1B1C	Ryot	DRY	0.01.49	3774 Shanathi W/o. Nandagopalan	371/1B1A1	371/1B1A1	371/1B2	371/1B1B	0	0	0	0
38	371/2	Ryot	DRY	0.15.50	389 Subbu Narayanan Iyyer S/o. Gurusamy Iyyar	373	Mandaiyur Village	371/3, 373	371/1A, 371/1B1A1, 371/1B2, 371/1B1D	0	0	0	0
39	371/3	Ryot	DRY	0.54.00	2578 Joseph Sekar S/o. Alex Muthaiah *****	373	Mandaiyur Village	373	371/2	Coconut tree	40	Compound Wall 100 m	
										Neem tree	24		
										Sapota tree	18		
										Mango tree	9		
40	372	Ryot	DRY	0.07.00	2372 Jayaraman S/o. Sathasivam	376	258, 370, 371	375	363	0	0	0	0
41	373/2	Ryot	DRY	0.29.00	2578 Joseph Sekar S/o. Alex Muthaiah *****	375	373/3	373/3	371, 373/1	Coconut tree	30	0	0
										black plum	1		
										Mango tree	9		
										Tamarind tree	3		

Sl. No.	S.F. No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadhar name	Four Boundaries				Trees		Buildings	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
42	373/3	Ryot	DRY	1.09.00	2578 Joseph Sekar S/o. Alex Muthaiah *****	375	Mandaiyur Village	373/4	373/2, 371	Coconut tree	68	Round Well	1
										Teak tree	16	Aaspettas building	3
										Mango tree	3	borewell	1
										Sapota tree	8	Ground level Water Tank	1
										Kodukka puli	1	Cement Kalam	1
										Manjanathi	3	Compound Wall 100 m	
Pungan tree	1												
43	373/4	Ryot	DRY	0.54.00	1035 Raman S/o. Palaniyandi Thalati	375	Mandaiyur Village	373/5B, 373/5A1	373/3	0	0	0	0
44	373/5A1A1	Ryot	DRY	0.42.24	345 Chittulingam S/o. Palaniyandi Thalati	373/5A2, 375	Mandaiyur Village	373/6A1A1, 373/6A1B	373/4	0	0	0	0
45	373/5A1B	Ryot	DRY	0.00.58	4170 Nabeesha W/o. Abdul Majith	373/5A1A1	373/5A1A1 373/ 11	373/6A1A1	373/5A1A1	0	0	0	0
46	373/11	Ryot	DRY	0.00.68	4733 Sumathi W/o.Palanisamy	373/5A1A1	373/5A1A1	373/12	373/5A1A1	0	0	0	0
47	373/5B	Ryot	DRY	0.02.50	3312 Shanmugam S/o. Duraisamy	373/5A1A1	373/5A1A1	373/5A1A1	373/4	0	0	0	0
48	373/6A 1A1A1	Ryot	DRY	0.22.94	1036 Ramalingam S/o. Palaniyandi Thalati	373/6A1B, 373/6A1C 375	Mandayur village	373/7A1A, 373/6B	373/5A1A1	0	0	0	0
49	373/12	Ryot	DRY	0.00.94	4733 Sumathi W/o.Palanisamy	373/6A1A1	373/6A1A1	373/13	373/11	0	0	0	0

Sl. No.	S.F. No.	Type of Title	Classification of Land	Area under acquisition	Patta Number & Pattadhar name	Four Boundaries				Trees		Buildings	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
50	373/13	Ryot	DRY	0.01.38	4744 Shanthy W/o. Thirunavukarasu	373/6A1A1	373/6A1A1	373/14	373/12	0	0	0	0
51	373/14	Ryot	DRY	0.01.00	4745 SathishKumar S/o.Ulaganathan	373/6A1A1	373/6A1A1	373/6A1A1	373/13	0	0	0	0
52	373/17	Ryot	DRY	0.01.62	4756 Parameshwari W/o. Palanisamy	373/6A1A1	373/18	373/6A1A1	373/6A1A1	0	0	0	0
53	373/18	Ryot	DRY	0.01.62	4766 1.Louis ArputhaRaj S/o.. Amalaropava mary 2.David Raja S/o.. Amalaropava mary 3. George Edward Raja S/o.. Amalaropava mary	373/6A1A1	Mandaiyur Village	373/6A1A1	373/6A1A1	0	0	0	0
54	373/7A1A 1A1	Ryot	DRY	0.14.00	165 Ganapathi S/o. PalaniyandiThalati	373/7A1D, 375	Mandaiyur Village	373/8	373/6A1A1, 373/7B	0	0	0	0
55	373/8A1	Ryot	DRY	0.04.00	224 Kumaravel S/o. Ponnapanangondar	375	Mandaiyur Village	374	373/7A1A	0	0	0	0
Total				17.34.35									

Note: ***** PRIVATE NEGOTIATION COMPLETED

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section.15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). No families likely to be resettled due to land acquisition.

Survey Numbers of Lands to be acquired 55 and others in Mathur Village, Kulathur Taluk, Pudukkottai District Area 17.34.35 Hectares. Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, or not needed.

A plan of the land may be inspected in the Office of the Special District Revenue Officer (LA) (Cauvery-Vaigai-Gundar Link Canal Scheme) Pudukkottai, Special Tahsildar (LA),Unit-1 (Cauvery- Vaigai-Gundar Link Canal Scheme) Keeranur and Executive Engineer, Water Resources Department, (Cauvery-Vaigai-Gundar Link Canal Scheme) Special Division, Pudukkottai on any working day.

A Summary of the Rehabilitation and Resettlement Scheme is appended.

I. REHABILITATION AND RESETTLEMENT SCHEME:

[RFCTLARR Rules 2017 of 15 Sub Section (2)]

a)	List of families likely to be displaced	Survey Number	No. of families	Head of the family and address	
		NIL			
b)	List of infrastructure existing in the affected area	Survey Number	Particulars	Number	
		371/2	Road	1	
c)	List of Land Holdings in the affected area	371/2 (0.30.50 Ares)			
d)	List of trades/ business in the affected area	Sl.No.	Survey Number	Particulars	Land Owner Name
		Nil			
e)	List of families belonging to disadvantage groups such as SC/ST/ members thereof and handicapped persons who belongs to the affected families	No families are affected			
f)	List of landless agricultural labourers in the affected areas whose livelihood was primarily dependent on the acquired land	Nil			

II. REHABILITATION AND RESETTLEMENT ENTITLEMENTS:

[RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3)]

<i>Sl. No.</i>	<i>Elements of Rehabilitation and Resettlement Entitlements</i>	<i>Entitlement/Provision</i>	<i>Rehabilitation and Resettlement Suggestions</i>	<i>Rehabilitation and Resettlement Compensation No. of families</i>
1.	Provision of housing units in case of displacement	1) If a house is lost in rural areas, a constructed house shall be provided as per the Indira AwasYojana specifications. If a house is lost in urban areas, a constructed house shall be provided.	Not applicable, since so no families are affected.	Nil
2.	Land for Land	In the case of irrigation project, as far as possible and in lieu of compensation to be paid for land acquired, a minimum of one acre of land in the command area of the project for which the land is acquired and in case of land owner belonging to the Scheduled Castes or the Scheduled Tribes will be provided land equivalent to land acquired or two and a one-half acres, whichever is lower.	Not applicable, Since affected families owning agriculture land and land owners are not belonging to Scheduled Castes or the Scheduled Tribes	Nil
3.	Offer for Developed Land	In case the land is acquired for urbanisation purposes, twenty per cent, of the developed land will be reserved and offered to land owning project affected families, in proportion to the area of their land acquired.	Not applicable. Since the land is not acquired for urbanization purpose,	Nil
4.	Choice of Annuity or Employment	Providing jobs where to the affected families where jobs are created through the project/ one time payment of five lakhs rupees per affected family/ annuity policies that shall pay not less than two thousand rupees per month per family for twenty years.	Since no land owner primarily depend on the land for his living is affected due to Land acquisition, this entitlement is not provided to anyone	Nil

<i>Sl. No.</i>	<i>Elements of Rehabilitation and Resettlement Entitlements</i>	<i>Entitlement/Provision</i>	<i>Rehabilitation and Resettlement Suggestions</i>	<i>Rehabilitation and Resettlement Compensation No. of families</i>
5.	Subsistence grant for displaced families for a period of one year	Each affected family which is displaced from the land acquired shall be given a monthly subsistence allowance equivalent to three thousand rupees per month for a period of one year from the date of award.	Not applicable, since so no families are affected.	Nil
6.	Transportation cost for displaced families	Each affected family which is displaced shall get a one-time financial assistance of fifty thousand rupees as transportation cost for shifting of the family, building materials, belongings and cattle.	Not applicable, since so no families are affected.	Nil
7.	Cattle shed/petty shops cost	Each affected family having cattle / petty shop shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees for construction of cattle shed or petty shop as the case may be.	Not applicable, since so no families are affected.	Nil
8.	One-time grant to artisan, small traders and certain others	Each affected family of an artisan, small trader or self-employed person or an affected family which owned nonagricultural land or commercial, industrial or institutional structure in the affected area, and which has been involuntarily displaced shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees	Artisan, Small traders or Self employed person not affected in this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
9.	Fishing rights	In cases of irrigation or hydel projects, the affected families may be allowed fishing rights in the reservoirs, in such manner as may be prescribed by the appropriate Government.	There is no scope to fishing in this project. Hence, it is not applicable.	Nil
10.	One-time Resettlement Allowance	Each affected family shall be given a onetime "Resettlement Allowance" of fifty thousand rupees only.	Not applicable, since so no families are affected.	Nil
11.	Stamp duty and gistration fee	(1) The stamp duty and other fees payable for registration of the land or house allotted to the affected families shall be borne by the Requiring Body. (2) it shall be free from all encumbrances (3) it may be in the joint names of wife and husband of the affected family.	Not applicable, since so no families are affected.	Nil

III. Persons Eligible For Rehabilitation and Resettlement Compensation:

<i>Survey No.</i>	<i>Land Acquisition extent (In Ha)</i>	<i>Land Owner Name</i>	<i>Rehabilitation and Resettlement Elements</i>	<i>Rehabilitation and Resettlement Entitlement (per family)</i>
NIL				

Cattle Shed / Petty Shop Affected Due to Land Acquisition:

<i>Survey No.</i>	<i>Land Acquisition extent (In Ha)</i>	<i>Land Owner Name</i>	<i>Rehabilitation and Resettlement Elements</i>	<i>Rehabilitation and Resettlement Entitlement</i>
Nil				

IV. INFRASTRUCTURE FACILITIES WILL BE AFFECTED DUE TO LAND ACQUISITION:

Sl. No	Details	Requisition Department
371/2 0.30.50 Hect	New bridge has to be provided by the water resource Dept. in Rasipuram to Mandayur Road where canal cross during execution of project work	Water Resources Department

V. Rehabilitation and Resettlement compensation Details :

Sl.No.	Beneficiaries Name	Amount for House Construction	Transport Expenses Rs.	Rehabilitation Subsidy Rs. (3000 x 12 M)	Resettlement Amount Rs.	Affected Cattle Shet Amount	Total
Nil							

The above rehabilitation and resettlement scheme was approved by Commissioner Rehabilitation and Resettlement / Commissioner of Land Administration.

(ந.க.164/அ2/கா.வை.கு/2021)

பொதுத்தேவைக்காக, அதாவது காவேரி - வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 17.34.35 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 17.34.35 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

வ. எண்.	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
1	258/3A	ரயத்து	புன்செய்	0.46.50	3400 முத்துமழவரார் மகன் ஆறுமுகம்	363, 364	258/3B	358/4A, 4B	258/2	0	0	0	0
2	258/4A	ரயத்து	புன்செய்	0.74.00	3400 முத்துமழவரார் மகன் ஆறுமுகம்	372, 363	258/4B	370	258/3A	0	0	0	0
3	347	ரயத்து	புன்செய்	0.86.50	2635 உறுசேன் கான் மகன் உபைதுல்லாஹ்-1 உபைதுல்லாஹ் மனைவி ஜுபைதா-2, ராமச்சந்திர அய்யர் மனைவி ஜெயலெட்சுமி-3, பழனியாண்டி உடையார் மகன் சின்னையா-4	346, 356	348	346, 355, 356	சிங்கதூக் குறிச்சி கிராமம்	0	0	0	0

வ. எண்.	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
4	348/1	ரயத்து	புன்செய்	0.95.17	1557 ராமச்சந்திர அய்யர் மனைவி ஜெயலெட்சுமி-1, பழனியாண்டி உடையார் மகன் சின்னையா-2	347, 348/2	349, 350, 348/2	355, 348/2	சிங்கத்தாக்குறிச்சி கிராமம், 348/2	0	0	0	0
5	348/2	ரயத்து	புன்செய்	0.05.50	3412 பி.எம் சர்புதீன் மனைவி ஜெஹ்சு நூர்ஜஹான்	348/1	348/1	355, 348/1	348/1	0	0	0	0
6	353/1	ரயத்து	புன்செய்	0.09.46	4104 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	354, 353/3A	353/4	353/3I	353/4	0	0	0	0
7	353/2A	ரயத்து	புன்செய்	0.04.50	4104 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	353/3F	353/2B	365	353/3C	0	0	0	0
8	353/2B	ரயத்து	புன்செய்	0.59.50	4104 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	353/2A	353/3G	365	353/3H	0	0	0	0
9	353/3A	ரயத்து	புன்செய்	0.40.00	4104 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	354	353/1, 353/3I	353/3B	354	0	0	0	0
10	353/3B	ரயத்து	புன்செய்	0.22.50	4104 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	354	353/3I	353/3C	353/3A	0	0	0	0
11	353/3C	ரயத்து	புன்செய்	0.22.50	4104 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	354, 359	353/3I,3H	353/2A, 3D, 3E, 3F	353/3B	0	0	0	0
12	353/3D	ரயத்து	புன்செய்	0.10.00	4104 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	359	353/3E	359	353/3C	0	0	0	0
13	353/3E	ரயத்து	புன்செய்	0.13.50	4104 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	353/3D, 359	353/3F	365	353/3C	0	0	0	0
14	353/3F	ரயத்து	புன்செய்	0.11.00	4104 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	353/3E	353/2A	365	353/3C	0	0	0	0

வ. எண்.	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
15	353/3G	ரயத்து	புன்செய்	0.20.00	4104 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	353/2B	352	365, 366	353/3H	0	0	0	0
16	353/3H	ரயத்து	புன்செய்	0.07.18	4104 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	353/3C	353/4	353/2B, 353/3G	353/3I	0	0	0	0
17	353/3I	ரயத்து	புன்செய்	0.47.00	4104 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	353/3A, 3B, 3C	353/4	353/3H	353/1	0	0	0	0
18	353/4	ரயத்து	புன்செய்	0.00.06	4104 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	354, 353/1, 353/3I & 353/3H	352	353/1, 353/3G	351	0	0	0	0
19	355/1	ரயத்து	புன்செய்	0.07.00	4097 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	356	355/2	356	347	0	0	0	0
20	355/2	ரயத்து	புன்செய்	0.53.50	4097 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	355/1	355/3, 4	356	347, 348	0	0	0	0
21	355/3	ரயத்து	புன்செய்	0.09.50	4097 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	355/2	355/4	356	355/2	0	0	வட்டக் கிணறு	1
22	355/4	ரயத்து	புன்செய்	0.32.25	4097 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	355/2,3	350	355/5, 7	348	0	0	0	0
23	355/5	ரயத்து	புன்செய்	0.20.50	4097 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	356	355/7	355/6A	355/4	0	0	0	0
24	355/6A	ரயத்து	புன்செய்	0.29.50	4097 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	356	355/7, 354, 350	355/6B	355/5	0	0	0	0
25	355/6B	ரயத்து	புன்செய்	0.07.00	4097 தங்கவேல் மகன் பாலசுப்பிரமணியன்	356	354	354	355/6A	0	0	0	0
26	356/1	ரயத்து	புன்செய்	0.37.50	2689 சண்முகம்பிள்ளை மகன் கணேசன் *****	346,339	347, 356/2, 355	356/2, 358	347, 355	0	0	0	0

வ. எண்.	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
27	356/2	ரயத்து	புன்செய்	0.51.00	1433 முருகப்பணங் கொண்டார் மகன் சுப்ரமணியன்-1, முருகப்பணங் கொண்டார் மகன் சேவுகன்-2, முருகப்பணங் கொண்டார் மகன் கந்தசாமி 3, துரைச்சாமி மனைவி நாகம்மாள்-4	356/1	354, 355	358	356/1	0	0	0	0
28	358	ரயத்து	புன்செய்	0.61.50	1433 முருகப்பணங் கொண்டார் மகன் சுப்ரமணியன்-1, முருகப்பணங் கொண்டார் மகன் சேவுகன்-2, முருகப்பணங் கொண்டார் மகன் கந்தசாமி-3, துரைச்சாமி மனைவி நாகம்மாள்-4	357	354, 359	386	356	0	0	0	0
29	363	ரயத்து	புன்செய்	0.92.00	2805 நடேசன் மகன் என்.டி.தங்கராஜ் *****	360, 362, 376	258	372	364	0	0	0	0
30	364/3	ரயத்து	புன்செய்	2.68.50	4540 முருகன்மகன் ஆறுமுகம்	364/1, 2	258, 368	363	359, 365, 366	0	0	0	0
31	371/1B1A1	ரயத்து	புன்செய்	1.19.04	2807 குருசாமிஅய்யர் மகன் சுப்புநாராயணன் அய்யர்	371/1A	மண்டையூர் கிராமம்	371/2	370	0	0	0	0

வ. எண்.	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்		
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)	
32	371/4	ரயத்து	புன்செய்	0.02.23	4669 காத்தமுத்து மனைவி மாரியம்மாள்	371/1B1A1	371/1B1A1 371/6	371/2	371/1B1A1	0	0	0	0	
33	371/5	ரயத்து	புன்செய்	0.01.49	4670 பன்னீர்செல்வம் மனைவி தீபலெட்சுமி	371/1B1A1	371/1B1A1	371/1B1A1	371/1B1A1	0	0	0	0	
34	371/6	ரயத்து	புன்செய்	0.00.74	4671 இராமநாத அய்யர் மகன் சங்கரநாராயணன்	371/4	371/1B1A1	371/2	371/1B1A1	0	0	0	0	
35	371/1B2	ரயத்து	புன்செய்	0.02.00	3170 பஞ்சநாதன் மகன் கிருஷ்ணமூர்த்தி	371/1B1A1	371/1B1A1	371/2	371/1B1C	0	0	0	0	
36	371/1B1B	ரயத்து	புன்செய்	0.00.74	3773 சுந்தர்ராஜ் மனைவி லதா	371/1B1A1	371/1B1A1	371/1B1C	371/1B1A1	0	0	0	0	
37	371/1B1C	ரயத்து	புன்செய்	0.01.49	3774 நந்தகோபாலன் மனைவி சாந்தி	371/1B1A1	371/1B1A1	371/1B2	371/1B1B	0	0	0	0	
38	371/2	ரயத்து	புன்செய்	0.15.50	389 குருசாமி அய்யர் மகன் சுப்புநாராயணன் அய்யர்	373	மண்டையூர் கிராமம்	371/3, 373	371/1A, 371/1B1A1, 371/1B2, 371/1B1D	0	0	0	0	
39	371/3	ரயத்து	புன்செய்	0.54.00	2578 – அலெக்ஸ் முத்தையாமகன் ஜோசப் சேகர் *****	373	மண்டையூர் கிராமம்	373	371/2	தென்னை	40	சுற்றுச் சுவர் 100 மீ	0	0
										வேம்பு	24			
										சுப்போட்டா	18			
										மாமரம்	9			
40	372	ரயத்து	புன்செய்	0.07.00	2372 சதாசிவம் மகன் ஜெயராமன்	376	258, 370, 371	375	363	0	0	0	0	
41	373/2	ரயத்து	புன்செய்	0.29.00	2578 – அலெக்ஸ் முத்தையாமகன் ஜோசப் சேகர் *****	375	373/3	373/3	371, 373/1	தென்னை	30	0	0	
										நாவல்	1			
										மாமரம்	9			
										புளி	3			

வ. எண்.	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
42	373/4	ரயத்து	புன்செய்	1.09.00	2578 அலெக்ஸ் முத்தையா மகன் ஜோசப் சேகர்	375	மண்டையூர் கிராமம்	373/4, 373/2	311	தென்னை	68	வட்டக் கிணறு	1
										தேக்கு	16	ஆஸ் பெட்டாஸ் கட்டிடம்	3
										மாமரம்	3	ஆழ் குழாய் கிணறு	1
										சுப்போட்டா	8	தரைதள தண்ணீர் தொட்டி	1
										கொடுக்காப்புளி	1	சிமெண்ட் களம்	1
										மஞ்சநத்தி புங்கள்	3 1	சுற்றுச் சுவர் 100 மீ	---
43	373/4	ரயத்து	புன்செய்	0.54.00	1035 பழனியாண்டி தாளதி மகன் ராமன்	375	மண்டையூர் கிராமம்	373/5B, 373/5A1	373/3	0	0	0	0
44	373/5A1A1	ரயத்து	புன்செய்	0.42.24	345 பழனியாண்டி தாளதி மகன் சிட்டுலிங்கம்	373/5A2, 375	மண்டையூர் கிராமம்	373/6A1A1, 373/6A1B	373/4	0	0	0	0
45	373/5A1B	ரயத்து	புன்செய்	0.00.58	4170 அப்துல் மஜித் மனைவி நபிஷா	373/5A1A1	373/5A1A1 373/ 11	373/6A1A1	373/5A1A1	0	0	0	0
46	373/11	ரயத்து	புன்செய்	0.00.68	4733 பழனிச்சாமி மனைவி சுமதி	373/5A1A1	373/5A1A1	373/12	373/5A1A1	0	0	0	0
47	373/5B	ரயத்து	புன்செய்	0.02.50	3312 துரைசாமிமகன் சண்முகம்	373/5A1A1	373/5A1A1	373/5A1A1	373/4	0	0	0	0
48	373/6A1A1A1	ரயத்து	புன்செய்	0.22.94	1036 பழனியாண்டி தாளதி மகன் ராமலிங்கம்	373/6A1B, 373/6A1C 375	மண்டையூர் கிராமம்	373/7A1A , 373/6B	373/5A1A1	0	0	0	0
49	373/12	ரயத்து	புன்செய்	0.00.94	4733 பழனிச்சாமி மனைவி சுமதி	373/6A1A1	373/6A1A1	373/13	373/11	0	0	0	0
50	373/13	ரயத்து	புன்செய்	0.01.38	4744 திருநாவுக்கரசு மனைவி சாந்தி	373/6A1A1	373/6A1A1	373/14	373/12	0	0	0	0

வ. எண்.	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகைப்பாடு	கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர்	நான்கெல்லை				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	(10)	(11)
51	373/14	ரயத்து	புன்செய்	0.01.00	4745 உலகநாதன் மகன் சதிஸ்குமார்	373/6A1A1	373/6A1A1	373/6A1A1	373/13	0	0	0	0
52	373/17	ரயத்து	புன்செய்	0.01.62	4756- பழனிச்சாமி மனைவி பரமேஸ்வரி	373/6A1A1	373/18	373/6A1A1	373/6A1A1	0	0	0	0
53	373/18	ரயத்து	புன்செய்	0.01.62	4766 அமலோற்பவமரி மகன் லூயிஸ் அற்புதராஜ்-1 அமலோற்பவமேரி மகன் டேவிட் ராஜா-2 அமலோற்பவமேரி மகன் ஜார்ஜ் எட்வர்ட்ராஜா-3	373/6A1A1	மண்டையூர் கிராமம்	373/6A1A1	373/6A1A1	0	0	0	0
54	373/7A 1A1A1	ரயத்து	புன்செய்	0.14.00	165 பழனியாண்டிதாளதி மகன் கணபதி	373/7A1D, 375	மண்டையூர் கிராமம்	373/8	373/6A1A1, 373/7B	0	0	0	0
55	373/8A1	ரயத்து	புன்செய்	0.04.00	224 பொன்னன் பணங்கொண்டார் மகன் குமாரவேல்	375	மண்டையூர் கிராமம்	374	373/7A1A	0	0	0	0
மொத்தம்				17.34.35									

குறிப்பு: ***** தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகைசெய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்கள் ஏதுமில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தின் பரப்பளவு 17.34.35 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக்கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் தனிமாவட்டவருவாய் அலுவலர்; (நி.எ) (காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம்) புதுக்கோட்டை அலுவலகத்தில், தனி வட்டாட்சியர் (நி.எ) (காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம்) அலகு-1 அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்ட சிறப்புத் திட்டக் கோட்டம், புதுக்கோட்டை அலுவலகத்தில்; திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டத்தினுடைய சுருக்கக் குறிப்பு கீழ்க்கண்டவாறு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

I. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் செயல்திட்ட வரைவு;

[(RFCTLARR Act 2013 u/s 16(2) and Rules 15(2)]

a)	இடமாற்றம் செய்யப்பட உள்ள குடும்பங்களின் பட்டியல்	புல எண்	வசிக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை	குடும்பத் தலைவர் பெயர் மற்றும் முகவரி
--ஏதுமில்லை--				
b)	பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளின் பட்டியல்	புல எண்	உட்கட்டமைப்புவிபரம்	எண்ணிக்கை
		புலஎண். 371/2	ராசிபுரம்முதல் மண்டையூர் வரையிலான சாலை	1
c)	பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் நிலப்பகுதிகளின் பட்டியல்	371/2		
d)	பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள வணிக/வியாபார விபரங்களின் பட்டியல்	வ.எண்.	புல எண்.	விபரம்
				நில உரிமைதாரர்
----- எவருமில்லை -----				
e)	பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினர் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபர்கள் போன்ற சாதகமற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல்.	இந்நிலமெடுப்பினால் பட்டியலினத்தவர் குடும்பங்களின் நிலங்கள் ஏதும் கவரப்படவில்லை.		
f)	கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தைத் தமது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பட்டியல்.	----- எவருமில்லை -----		

II. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு உரிமைகளின் கூறுகள்;

[(RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3)]

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
1)	வெளியேற்றப்படும் து தொகுப்பு வீடுகள் வழங்குதல்	ஊரகப்பகுதியில் ஒரு வீட்டை இழந்திருக்கின்றபோது, IAY வீடு வழங்குதல். நகர்பகுதியில் ஒரு வீட்டை இழந்தால், கட்டப்பட்ட வீட்டை வழங்குதல்.	இந்நிலமெடுப்பினால் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய மற்றும் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய குடும்பங்கள் ஏதுமில்லை.	இல்லை
2)	நிலத்துக்கு நிலம்	நீர்மின் திட்டம் எனில், இயன்றவரை விவசாய நிலத்தை இழந்திருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்குதல் வேண்டும். அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இணையான நிலம் அல்லது இரண்டரை ஏக்கர் நிலம் (எது குறைவோ) கொடுக்க வேண்டும்.	இந்நேர்வில் நில உரிமைதாரர்கள் வேறு நிலங்களுக்கு உரிமைதாரர்களாக இருப்பதாலும், மேலும் நில உரிமைதாரர்கள் அட்டவணை சாதி / பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இல்லாததாலும், இவ்வகையானமறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
3)	மேம்படுத்தப்பட்ட நிலத்திற்கு விருப்பறிவிப்பு	நிலம் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கும் பொழுது, வளர்ச்சி மேம்பாட்டுக்கு 20% நிலத்தை ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.	இந்நேரவில், நிலங்கள் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்படவில்லை. எனவே, இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
4)	ஆண்டுப்பணம் / ஆண்டுத்தொகை	இத்திட்டத்தின் மூலம் வேலை உருவாக்கப்பட்டால், குடும்பத்தில் ஒருவருக்காவது வேலை கொடுப்பது/ஒரே முறை வழங்கும் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) / ஆண்டுத் தொகை வழங்குதல்.	இத்திட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்துவதால் வாழ்வாதாரங்களை இழந்த நில உரிமையாளர்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வாழ்வாதாரத்திற்காக முதன்மையாக சார்ந்திருந்தவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை.	இல்லை
5)	வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மான்யம்	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஓராண்டு காலத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000/-க்கு இணையான வாழ்வாதார மான்யம் வழங்க வேண்டும்.	இந்நில எடுப்பினால் நில உரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்லவேண்டியதில்லை	இல்லை
6)	வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கான போக்குவரத்து செலவுகள்	வெளியேற்றப்படும் குடும்பத்தினருக்கு போக்குவரத்து செலவாக ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கப்படுதல் வேண்டும்.	இந்நிலஎடுப்பினால் நிலஉரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டியதில்லை	இல்லை
7)	கால்நடை கொட்டில் / பெட்டிக்கடைகள் செலவு	பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கால்நடை கொட்டில்/பெட்டிக் கடை கட்டிக் கொள்வதற்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- நிதி உதவியை ஒரே தடவையில் பெறுவர்.	நிலமெடுப்பு பகுதிகளில், கால்நடை கொட்டில்/ பெட்டிக் கடைகள் ஏதுமில்லை.	இல்லை
8)	கைவினைஞர் / சிறுவியாபாரிகள் ஒரே தடவையில் கொடுக்கப்படுவது	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கைவினைஞர் குடும்பம்/சிறு வியாபாரி /சுயமாக வேலை செய்யும் நபர் நிலம் கையகப்படுத்தப்பட்டால், குறைந்த பட்சம் ரூ.25,000/- நிதி உதவியாக ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேரவில் நில உரிமையாளர்களில் கைவினைஞர் / சிறுவியாபாரி எவருமில்லை. இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
9)	மீன்பிடி உரிமை	நீர்ப்பாசனத்திட்டம்/நீர்மின் திட்டத்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அணைக்கட்டுகளில் மீன் பிடிப்பதற்கு உரிமை அளித்தல்.	இத்திட்டத்தின்கீழ் நீர்த்தேக்கங்கள் ஏதும் இப்பகுதியில் இல்லை என்பதால் மறுவாழ்வு மற்றும் மீள் மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
10)	ஒரே தடவையில் கொடுக்கப்படும் மீள்குடியமர்வு படித்தொகை	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மீள்குடியமர்வு படித்தொகையாக ஒரே தடவையில் ரூ.50,000/- கொடுத்தல் வேண்டும்.	இந்நிலஎடுப்பினால் நில உரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டியதில்லை	இல்லை
11)	முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம்	பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் நிலம்/வீடு பதிவு செய்யப்படும்பொழுது, அதற்கான முத்திரைக் தீர்வை மற்றும் இதர கட்டணங்களை தேவை குழு செலுத்துதல் வேண்டும்.	இந்நில எடுப்பினால் நில உரிமையாளர்களின் வீடு ஏதும் முழுமையாக கவரப்படவில்லை. எனவே பதிவு கட்டணம் மற்றும் முத்திரை கட்டணம் கேட்புத்தொகையால் செலுத்தப்பட வேண்டியதில்லை.	இல்லை

III. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெறத் தகுதியானவர் பட்டியல்.

புல எண்	நிலஎடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்
--ஏதுமில்லை--				

நிலஎடுப்பால் பாதிக்கப்படும் மாட்டுக்கொட்டகை / பெட்டிக்கடை

புல எண்	நிலஎடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்
--- ஏதுமில்லை---				

IV. பாதிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்.

புல எண்	விபரம்	தொடர்புடைய கேட்புத்துறை
புல. எண். 371/2	ராசிபுரம் முதல் மண்டையூர் வரையிலான சாலையின் குறுக்கே காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ளது. எனவே நீர்வளத்துறையின் மூலமாக மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.	நீர்வளத்துறை

V. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு விபரம்.

வ. எண்.	பயனாளியின் பெயர்	வீடு கட்டிக் கொள்ள வழங்கப்படும் தொகை ரூ.	போக்குவரத்து செலவு ரூ.	வாழ்வாதார மான்யம் ரூ.3000 x 12மாதம் =	மீள் குடியமர்வு தொகை ரூ.	நில எடுப்பால் மாட்டுக் கொட்டகை பாதிப்பு ரூ	மொத்தம் ரூ
--ஏதுமில்லை--							

மேற்கண்ட மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு செயல்திட்டம் ஆணையர் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு / நில நிர்வாக ஆணையரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

(RC.No. 187/A2/CVG/2021)

No. VI(1)/211/2023.

Whereas , it appears to the Government that a total of 23.38.73 hectares of land is required in Valiyampatti Village in Kulathur Taluk in Pudukkottai District for a public purpose, namely in Cauvery – Vaigai Gundar Link Canal Project, Pudukkottai.

Now, therefore , a declaration is made hereby that a piece of land measuring 17.62.16 hectares is under acquisition for the above said project in the Valiyampatti Village in Kulathur Taluk in Pudukkottai District whose detailed description is as follows:

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	2/17	Ryot	Dry	0.00.75	726 Muthusamy S/o. Arumugam Udaiyar	2/16	11	3	2/16	-	-	-	-
2	3/2	Ryot	Dry	0. 07.40	1054 1. Murugesan S/o. Palanivel Udaiyar 2. Durai S/o. Palanivel Udaiyar 3. Veerasingam S/o. Palanivel Udaiyar 4. Chinnaponnu	Puliyur Village	3/3	3/6	3/1	-	-	Pipeline	-
3	3/3	Ryot	Dry	0.13.93	1054 1. Murugesan S/o. Palanivel Udaiyar 2. Durai S/o. Palanivel Udaiyar 3. Veerasingam S/o. Palanivel Udaiyar 4. Chinnaponnu	3/1, 3/2	3/4	3/6	2	Teak-5	-	-	-
4	3/5A1	Ryot	Dry	0.08.00	341 Chinnu Udaiyan S/o. Kaliyaperumal	3/6, 3/7	3/5B1	3/5A2	3/4	-	-	Pipeline	-
5	3/5A2	Ryot	Dry	0.06.34	1757 Veerasingam, S/o. Pazhanivel	3/7, 3/8	3/5B2	3/11	3/5A1	-	-	Pipeline	-
6	3/5B1	Ryot	Dry	0.06.00	457 Dharmaraj Udaiyar S/o. Kaliyaperumal	3/5A1	3/12, 3/13B	3/5B2	3/13A, 3/4	-	-	Pipeline	-

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
7	3/5B2	Ryot	Dry	0.01.89	1757 Veerasingam, S/o. Pazhanivel	3/5A2	3/12	3/11	3/5B1	-		Pipeline	
8	3/6	Ryot	Dry	0.18.00	1054 1. Murugesan S/o. Palanivel Udaiyar 2. Durai S/o. Palanivel Udaiyar 3. Veerasingam S/o.Palanivel Udaiyar 4. Chinnaponnu	Puliyur Village;;	3/5A	3/7	3/2, 3/3,3/4	Coconut Tree -1		Pipeline	
9	3/7	Ryot	Dry	0.14.00	1054 1. Murugesan S/o. Palanivel Udaiyar 2. Durai S/o. Palanivel Udaiyar 3. Veerasingam S/o. Palanivel Udaiyar 4. Chinnaponnu	Puliyur Village;	3/5A	3/8	3/6	-		Pipeline	
10	3/8	Ryot	Dry	0.16.50	452 Thangarasu Udaiyar S/o. Nonjapudaiyar	Puliyur Village;	3/5A	3/9, 3/10	3/7	Coconut Tree -3,		Pipeline	
11	3/9	Ryot	Dry	0.07.39	1802 Thangaraj S/o. Karuppaiya-1 subramaniyan s/o karuppaiya-2	Puliyur Village;	3/10	5	3/8	Teak – 58, Burma Teak-1		Pipeline	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
12	3/10	Ryot	Dry	0.01.85	1054 1. Murugesan S/o. Palanivel Udaiyar 2. Durai S/o. Palanivel Udaiyar 3. Veerasingam S/o. Palanivel Udaiyar 4. Chinnaponnu	3/9	3/11	5	3/8	Teak -37		-	
13	3/12	Ryot	Dry	0.00.36	1470 Sathish kumar udayar, S/o.Chinnathambi udayar	3/5B	3/13C	3/11	3/13B	-		Pipeline	
14	3/13A	Ryot	Dry	0.15.00	342 Chinnathambi Udaiyar S/o. Muthusamy **	3/4	3/16	3/5B, 3/13B	3/14	Arasamaram-1, Neem-1, Coconut-8, Mango -1, Jack fruit-3		Round well with electric connection -1	
15	3/13B1	Ryot	Dry	0.07.80	1477 Sathish Kumar Udayar, S/o.Chinnathambi udayar	3/5B	3/13B2	3/12	3/13A, 3/16	-		Pipeline	
16	3/13B2	Ryot	Dry	0.03.55	35 Ayyavuudaiyar S/o. Subbuudaiyar	3/13B1	3/17	3/13C	3/16	-		Pipeline	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
17	3/14	Ryot	Dry	0.06.00	1054 1. Murugesan S/o. Palanivel Udaiyar 2. Durai S/o. Palanivel Udaiyar 3. Veerasingam S/o. Palanivel Udaiyar 4. Chinnaponnu	3/4	3/16	3/13A	3/15	Coconut-7, Teak 10, Burma Teak -3, Mango -2, Pomegranate-1, Gooseberry-1	-	-	
18	3/15	Ryot	Dry	0.03.08	1054 1. Murugesan S/o. Palanivel Udaiyar 2. Durai S/o. Palanivel Udaiyar 3. Veerasingam S/o. Palanivel Udaiyar 4. Chinnaponnu	3/4	3/16	3/14	2	-	-	-	
19	11/3	Ryot	Dry	0.16.42	574 Pitchai Udaiyar S/o. Nanni Udaiyar	2	11/4	11/12	11/2	-	-	-	
20	11/5	Ryot	Dry	0.10.40	574 Pitchai Udaiyar S/o. Nanni Udaiyar	11/1, 11/2	11/6	11/4	12	-	-	-	
21	11/8A	Ryot	Dry	0.08.50	84 Arumugam Udaiyar S/o. Duraisamy	11/12	11/8B	11/11A	11/4	-	-	-	
22	11/11A	Ryot	Dry	0.06.36	1587 Sathishkumar, S/o. Chinnathambi	11/12	11/11B	11/13A, 11/13B	11/8A	-	-	-	
23	11/11B	Ryot	Dry	0.00.09	1587 Sathishkumar, S/o. Chinnathambi	11/11A	11/9, 11/10	11/13C, 11/14	11/8A, 11/8B	-	-	Pipeline	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
24	11/13A	Ryot	Dry	0.00.18	1486 Sathishkumar, S/o. Chinnathambi Udayar	3	11/13B	3	11/11A, 11/12	-		Pipeline	
25	12/12B	Ryot	Dry	0.02.95	1791 Vimalarani W/o. Subramaniyan	12/12A	12/20	12/12C	12/16A, 12/16B	-		-	
26	12/22	Ryot	Dry	0.01.79	820 Rajammal W/o. Ayyakannu Udaiyar	12/10	12/11	11	12/12C	-		-	
27	12/23A	Ryot	Dry	0.48.43	1807 Krishnamoorthy, S/o. Karuppiyah	11	12/23B, 12/24	11	12/11	-		Pipeline	
28	12/23B	Ryot	Dry	0.00.28	1807 Krishnamoorthy, S/o. Karuppiyah	12/23A,	12/24	11	12/23A	-		Pipeline	
29	12/24	Ryot	Dry	0.17.50	1193 Krishnamoorthi C/o. Karuppiyah Udaiyar	12/23A, 12/23B	12/25, 12/26, 13	11	12/21	-		Pipeline	
30	12/25	Ryot	Dry	0.02.90	1807 Krishnamoorthy, S/o. Karuppiyah	12/24	13	12/26	12/24	-		Pipeline	
31	15/6	Ryot	Dry	0.29.50	1791 Vimalarani, W/o. Subramaniyan **	13	15/5, 15/7	15/10A	15/1B	Eucalyptus -4756		-	
32	15/9B	Ryot	Dry	0.28.50	1605 Marimuthu S/o. Maruthamuthu	15/10A, 15/10B	17	15/12C	15/9A	-		Pipeline	
33	15/12B	Ryot	Dry	0.00.47	1412 Duraiarasu S/o. Pitchaivelu	15/12A	15/12C, 15/13A	18	15/10B	-		-	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
34	15/12C	Ryot	Dry	0.17.40	1491 Durairaj S/o.Pitchaivel	15/12B	17	15/13A, 15/13B, 15/13C	15/9B	Usil-1, Manjanathi-2, Mammarai-1, Neem -11, Poovarasu-5, Mango -1, Quava-2, Jack fruit -1, Coconut-4, Gooseberry -1, Orange-1, Navval-1		Round well with electric connection-1	
35	15/13C	Ryot	Dry	0.00.90	1412 Durairasu S/o. Pitchaivelu	15/13B	17	18	15/12C	-		-	
36	16/4A	Ryot	Dry	0 01 04	664 Maruthamuthu Udaiyar S/o. Uzhakappan Udaiyar	16/4B, 14	17	14	16/1	-		-	
37	23/6	Ryot	Wet	0.00.82	572 Pitchaivel Udaiyar S/o. Uzhakapp Udaiyar	23/12	23/49B, 23/52	23/7	23/48A, 23/48B, 23/49A	-		-	
38	23/7	Ryot	Wet	0.13.66	1105 1. Nallusamy S/o. Subbiah Udaiyar 2. Rasu S/o. Subbiah Udaiyar 3. Marimuthu S/o. Subbiah Udaiyar 4. Chelladurai S/o. Subbiah Udaiyar 5. Sekar S/o. Subbiah Udaiyar	23/12, 23/56	23/53	23/8	23/6	-		-	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
39	23/8	Ryot	Wet	0.18.00	1105 1. Nallusamy S/o. Subbiah Udaiyar 2. Rasu S/o. Subbiah Udaiyar 3. Marimuthu S/o. Subbiah Udaiyar 4. Chelladurai S/o. Subbiah Udaiyar 5. Sekar S/o. Subbiah Udaiyar	23/56, 23/57	30	23/59, 23/60	23/7, 23/53	Neem -2, Manjanathi -1	-		
40	23/10	Ryot	Wet	0.01.49	1105 1. Nallusamy S/o. Subbiah Udaiyar 2. Rasu S/o. Subbiah Udaiyar 3. Marimuthu S/o. Subbiah Udaiyar 4. Chelladurai S/o. Subbiah Udaiyar 5. Sekar S/o. Subbiah Udaiyar	17	23/58, 23/64, 23/65, 23/68	23/11, 23/70	23/57	-	-		
41	23/12	Ryot	Wet	0.07.06	1491 Durairaj S/o. Pitchaivelu	23/54	23/6, 23/7	23/55, 23/56	23/5	-	Pipeline		
42	23/53	Ryot	Wet	0.11.95	1105 1. Nallusamy S/o. Subbiah Udaiyar 2. Rasu S/o. Subbiah Udaiyar 3. Marimuthu S/o. Subbiah Udaiyar 4. Chelladurai S/o. Subbiah Udaiyar 5. Sekar S/o. Subbiah Udaiyar	23/7	30	23/8	23/51, 23/52	-	Bricks building-1		

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
43	23/55	Ryot	Wet	0.09.50	1491 Durairaj S/o. Pitchaivel	17	23/56	23/57	23/12, 23/54	-		Pipeline	
44	23/56	Ryot	Wet	0.06.00	1491 Durairaj S/o. Pitchaivel	23/55	23/7, 23/8	23/57	23/12	-		-	
45	23/57	Ryot	Wet	0.20.68	1105 1. Nallusamy S/o. Subbiah Udaiyar 2. Rasu S/o. Subbiah Udaiyar 3. Marimuthu S/o. Subbiah Udaiyar 4. Chelladurai S/o. Subbiah Udaiyar 5. Sekar S/o. Subbiah Udaiyar	17	23/8, 23/59	23/10	23/55, 23/56	Quava-1		-	
46	23/58	Ryot	Wet	0.01.75	1105 1. Nallusamy S/o. Subbiah Udaiyar 2. Rasu S/o. Subbiah Udaiyar 3. Marimuthu S/o. Subbiah Udaiyar 4. Chelladurai S/o. Subbiah Udaiyar 5. Sekar S/o. Subbiah Udaiya	23/10	23/59	23/10	23/59	-		-	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
47	23/59	Ryot	Wet	0.12.70	1105 1. Nallusamy S/o. Subbiah Udaiyar 2. Rasu S/o. Subbiah Udaiyar 3. Marimuthu S/o. Subbiah Udaiyar 4. Chelladurai S/o. Subbiah Udaiyar 5. Sekar S/o. Subbiah Udaiyar	23/57, 23/58	23/60, 23/64	23/64	23/8	Neem -1, Guava Tree -1, Teak -1, Silk Cotton-1, Manjanathi-2	-	-	-
48	23/60	Ryot	Wet	0.15.00	1105 1. Nallusamy S/o. Subbiah Udaiyar 2. Rasu S/o. Subbiah Udaiyar 3. Marimuthu S/o. Subbiah Udaiyar 4. Chelladurai S/o. Subbiah Udaiyar 5. Sekar S/o. Subbiah Udaiyar	23/59	30	23/59, 23/64, 23/61	23/8	-	-	-	
49	23/61	Ryot	Wet	0.05.00	1105 1. Nallusamy S/o. Subbiah Udaiyar 2. Rasu S/o. Subbiah Udaiyar 3. Marimuthu S/o. Subbiah Udaiyar 4. Chelladurai S/o. Subbiah Udaiyar 5. Sekar S/o. Subbiah Udaiyar	23/64	30	23/62	23/60	-	-	-	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
50	23/62	Ryot	Wet	0.01.10	1105 1. Nallusamy S/o. Subbiah Udaiyar 2. Rasu S/o. Subbiah Udaiyar 3. Marimuthu S/o. Subbiah Udaiyar 4. Chelladurai S/o. Subbiah Udaiyar 5. Sekar S/o. Subbiah Udaiyar	23/64	30	23/63	23/61, 23/64	-		-	
51	23/63	Ryot	Wet	0.00.13	1105 1. Nallusamy S/o. Subbiah Udaiyar 2. Rasu S/o. Subbiah Udaiyar 3. Marimuthu S/o. Subbiah Udaiyar 4. Chelladurai S/o. Subbiah Udaiyar 5. Sekar S/o. Subbiah Udaiyar	23/64	30	23/66	23/62	-		-	
52	23/64	Ryot	Wet	0.04.20	1105 1. Nallusamy S/o Subbiah Udaiyar 2. Rasu S/o. Subbiah Udaiyar 3. Marimuthu S/o. Subbiah Udaiyar 4. Chelladurai S/o. Subbiah Udaiyar 5. Sekar S/o. Subbiah Udaiyar	23/10, 23/59	23/61, 23/62, 23/63	23/65	23/60	-		-	
53	30/3	Ryot	Dry	0.13.00	558 Balamuthu Servai S/o. Chinnaraj Servai	30/15	30/6	30/7, 30/9	30/2, 30/5, 37	-		-	
54	30/5	Ryot	Dry	0.03.60	525 Palanivel Cholagar S/o. Viralu Cholagar	30/15	30/2, 30/3	30/3	30/4	-		-	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
55	30/7	Ryot	Dry	0.06.23	884 Vellaisamy Servai S/o. Pachaiyan Servai	30/3, 30/9	30/6	30/8	30/3	-	-	-	-
56	30/9	Ryot	Dry	0.15.50	1078 1. Nall Udaiyar S/o. Subbiah 2. Rasu Udaiyar S/o. Subbiah 3. Marimuthu S/o. Subbiah 4. Chelladurai S/o. Subbiah	30/15	30/8, 30/7	30/10A	30/3	-	-	-	-
57	30/10A	Ryot	Dry	0.19.00	188 Govindan Servai S/o. Muniyandi Servai	30/15	30/8, 30/10B	30/11	30/9	-	-	-	-
58	30/10B	Ryot	Dry	0.18.50	650 Maruthan Servai S/o. Chellan Servai	30/10A, 30/11	30/6	30/12	30/8	-	-	-	-
59	30/11	Ryot	Dry	0.12.84	884 Vellaisamy Servai S/o. Pachaiyan Servai	30/15	30/12, 30/10B	30/14	30/10A	-	-	-	-
60	30/12	Ryot	Dry	0.18.00	308 Sivasami Servai S/o. Parataiyar Servai ***	30/11	30/6	30/13	30/10B	Velikaruvel -1, Neem -1, Manjanathi -1	-	-	-
61	30/19C	Ryot	Dry	0.04.90	558 Balamuthu Servai S/o. Chinnaraj Servai	30/6	31	31	30/19B	-	-	-	-

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
62	30/20	Ryot	Dry	0.08.00	884 Vellaisamy Servai S/o. Pachaiyan Servai	30/6	30/23	30/21	31	-		-	
63	30/22	Ryot	Dry	0.12.75	525 Palanivel Cholagar S/o. Viralu Cholagar **	30/23	30/27, 30/28	30/25	31	Palm Tree -1		-	
64	30/23	Ryot	Dry	0.09.23	190 Govindan Servai S/o. Muthaiah Servai	30/20	30/22	30/24	31	-		-	
65	30/27	Ryot	Dry	0.03.77	190 Govindan Servai S/o. Muthaiah Servai	30/22, 30/25	31	30/26	30/28	-		-	
66	30/28	Ryot	Dry	0.12.00	190 Govindan Servai S/o. Muthaiah Servai	30/22	31	30/27	31	-		-	
67	31/1	Ryot	Dry	0.22.00	525 Palanivel Cholagar S/o. Viralu Cholagar **	30	31/2	30	30	Teak -1, Vagai-6, Eucalyptus-1, Poovarasu-1, Manjanathi -5, Neem -18, Palm-1, Jackfruit-2, Mango-1, Quava-1, Cashewnut-1, Citron-1 Lemon -1, Coconut-2	Borewell with electric connection-1, Asbestos house -2, Thatched shed -2, Bath room-1, Building basement-1		
68	31/2	Ryot	Dry	0.19.70	190 Govindan Servai S/o. Muthaiah Servai	31/1	31/5	30	31/3A, 31/3B	Palm Tree -3			

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
69	31/3A	Ryot	Dry	0.00.60	650 Maruthan Servai S/o.Chellan Servai	30	31/3B	31/2	37	-	-	-	-
70	31/5	Ryot	Dry	0.17.50	190 Govindan Servai S/o. Muthaiah Servai	31/2, 31/3B	32	31/6, 30	31/4, 37	Coconut Tree -5	Round well with electric connection-1	-	-
71	31/6	Ryot	Dry	0.05.50	190 Govindan Servai S/o. Muthaiah Servai	30	32	31/7	31/5	-	-	-	-
72	31/7	Ryot	Dry	0.02.80	190 Govindan Servai S/o. Muthaiah Servai	30	32	31/8	31/6	-	-	-	-
73	32/10	Ryot	Wet	0.01.80	650 Maruthan Servai S/o. Chellan Servai	31	31/8, 31/12	32/11	32/9	-	-	-	-
74	32/11	Ryot	Wet	0.11.50	190 Govindan Servai S/o. Muthaiah Servai	31	32/12, 32/13	32/15	32/10	-	-	-	-
75	32/12	Ryot	Wet	0.00.90	56 Mathivanan S/o. Aandiyapan	32/10, 32/11	32/6, 32/7	32/13	32/8	Vagai-1, Vakkanathi-1, Neem (B)-1, Neem (S)-1	-	-	-
76	32/13	Ryot	Dry	0.08.33	56 Mathivanan S/o. Aandiyapan	32/11	48	32/14	32/6, 32/12	Manjanathi -1, Pira maram- 2 , Pungai -2, Vakkanathi -1, Palm-1, Usil -2	-	-	-
77	32/14	Ryot	Wet	0.19.00	901 1. Balamuthu Servai S/o. Chinnarasu Servai 2. Arumugam Servai S/o.Chinnarasu Servai	32/15, 32/16	48	32/17A, 32/17B	32/13	-	-	-	-

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
78	32/15	Ryot	Wet	0.11.50	190 Govindan Servai S/o.Muthaiah Servai	31	32/14	32/16	32/11	-		-	
79	32/16	Ryot	Wet	0.12.00	310 Chinnaiah Servai S/o.Vellasamy Servai	31	12/14, 12/17A	32/21	32/15	-		-	
80	32/17A	Ryot	Wet	0.07.00	650 Maruthan Servai S/o. Chellan Servai	32/16	32/17B	32/19, 32/20	32/14	Neem -1, Vagai-1, Manjanathi-1, Usil-1		-	
81	32/17B	Ryot	Wet	0.08.00	188 Govindan Servai S/o. Muniyandi Servai	32/17A	48	32/18, 32/19	32/14	-		-	
82	32/20	Ryot	Wet	0.02.80	884 Vellaisamy Servai S/o. Pachaiyan Servai	32/21, 31	32/19	32/22, 32/23, 32/24	32/17A, 32/21	-		-	
83	32/21	Ryot	Wet	0.02.70	80 Avadai Servai S/o. Rengan Servai	31	32/20	32/20	32/16	Manjanathi -1		-	
84	34/6	Ryot	Dry	0.00.28	558 Balamuthu Servai S/o. Chinnaraj Servai	33	34/1, 34/4, 34/5, 34/7, 34/8	345	34/1, 35	-		-	
85	34/7	Ryot	Dry	0.00.41	884 Vellaisamy Servai S/o. Pachaiyan Servai	34/6	346	34/8	34/5	-		-	
86	34/8	Ryot	Dry	0.06.68	1234 Marimuthu Servai S/o. Avadai Servai **	34/6	346	345	34/7	Tamarind-2, Usil-1, Velikaruvai -1750 Kg, Neem-3		-	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
87	48/1A	Ryot	Dry	0.11.16	308 Sivasami Servai S/o. Parataiyam Servai **	32	48/2A	48/1B	32	Palm Tree(S) -1, Manjanathi -1	-	-	
88	48/1B	Ryot	Dry	0.03.00	188 Govindan Servai S/o. Muniyandi Servai	32	48/2B	48/15A	48/1A	-	-	-	
89	48/2B	Ryot	Dry	0.01.00	188 Govindan Servai S/o. Muniyandi Servai	48/1B	48/2C	48/14, 48/15A	48/2A	-	-	-	
90	48/2C	Ryot	Dry	0.08.00	884 Vellaisamy Servai S/o. Pachaiyan Servai	48/2A, 48/2B	48/3	48/13, 48/14	32, 33	Coconut Tree -1	-	-	
91	48/3	Ryot	Dry	0.00.86	884 Vellaisamy Servai S/o. Pachaiyan Servai	48/2C	48/4	48/13	33	-	-	-	
92	48/4	Ryot	Dry	0.00.86	884 Vellaisamy Servai S/o. Pachaiyan Servai	48/3	48/5	48/12	33	-	-	-	
93	48/5	Ryot	Dry	0.05.60	1063 1. Palanivelu S/o. Visalu Servai 2. Chinnaiah S/o. Visalu Servai 3. Aandiyapan S/o. Visalu Servai	48/4	48/6	48/9, 48/10A, 48/11, 48/12	33	Neem (B)-2, Neem (S)-1, Mammarai -1 Navval-1, Manjanathi -1	-	-	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
94	48/6	Ryot	Dry	0.00.25	901 1. Balamuthu Servai S/o. Chinnarasu Servai 2. Arumugam Servai S/o. Chinnarasu Servai	48/5	33	48/9	33	-	-	-	-
95	48/7	Ryot	Dry	0.14.60	901 1. Balamuthu Servai S/o. Chinnarasu Servai 2. Arumugam Servai S/o. Chinnarasu Servai	48/9, 48/6	345	48/8	33	Tamarind-1, Usil-1	-	-	-
96	48/8	Ryot	Dry	0.05.71	901 1. Balamuthu Servai S/o. Chinnarasu Servai 2. Arumugam Servai S/o. Chinnarasu Servai	48/9	345	345	48/7	Palm Tree -2	-	-	-
97	48/9	Ryot	Dry	0.28.30	901 1. Balamuthu Servai S/o. Chinnarasu Servai 2. Arumugam Servai S/o. Chinnarasu Servai	48/10A, 48/10B, 48/24A, 48/24B	48/7, 48/8, 345	48/25, 48/29	48/5, 48/6	-	-	-	-
98	48/10B	Ryot	Dry	0.03.00	56 Mathivanan S/o. Aandiyapan	48/11	48/9	48/24A	48/10A	-	-	-	-
99	48/12	Ryot	Dry	0.10.00	188 Govindan Servai S/o. Muniyandi Servai	48/13	48/11	48/20	48/4, 48/5	-	-	-	-

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
100	48/13	Ryot	Dry	0.10.50	884 Vellaisamy Servai S/o. Pachaiyan Servai	48/14	48/12	48/19	48/2C, 48/3	-	-	-	-
101	48/14	Ryot	Dry	0.12.00	190 Govindan Servai S/o. Muthaiah Servai	48/15A, 48/15C, 48/26	48/13	48/16A, 48/16B	48/2B, 48/2C	Neem(B) -3, Neem(S) -3, Manjanathi -1	-	-	-
102	48/15A	Ryot	Dry	0.05.50	188 Govindan Servai S/o. Muniyandi Servai	32	48/14, 48/15C	48/15B, 48/15C	48/1B, 48/2B	Manjanathi -1	-	-	-
103	48/15B	Ryot	Dry	0.07.50	1503 Manimekalai W/o. Sannasi	32	48/15C	48/26	48/15A, 48/15C	-	-	-	-
104	48/15C	Ryot	Dry	0.05.50	930 1. Govindan Servai S/o. Muniyandi Servai 2. Maruthan Servai S/o. Chellan Servai	48/15A, 48/15B	48/14	48/26, 48/14	48/15A	Neem(B) -12, Neem(S) -4, Konnai -6, Manjanathi -2, Usil-1, Vevvel -1, Tamarind-1	Round well -1	-	-
105	48/16A	Ryot	Dry	0.00.90	650 Maruthan Servai S/o. Chellan Servai	48/16B	48/19	48/17	48/14	-	-	-	-
106	48/16B	Ryot	Dry	0.00.47	1506 Manimekalai W/o. Sannasi	48/27	48/16A	48/28	48/14	-	-	-	-
107	48/19	Ryot	Dry Manavari	0.02.70	884 Vellaisamy Servai S/o. Pachaiyan Servai	48/16A	48/20	48/18	48/13	-	-	-	-
108	48/20	Ryot	Dry	0.03.40	1503 Manimekalai W/o. Sannasi	48/19	48/23	48/21	48/12	-	-	-	-

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
109	48/24A	Ryot	Dry	0.04.50	56 Mathivanan S/o. Aandiyapan	48/23	48/9	48/24B	48/10B	-	-	-	-
110	48/24B	Ryot	Dry	0.00.80	649 Malaisamy Servai S/o. Chinniah Servai	48/22, 48/23	48/9	48/25	48/24A	-	-	-	-
111	48/26	Ryot	Wet	0.04.50	1503 Manimekalai W/o. Sannasi	32	48/14	48/27	48/15B, 48/15C	-	-	-	-
112	48/27	Ryot	Wet	0. 00.15	1503 Manimekalai W/o. Sannasi	32	48/16B	48/28	48/26	-	-	-	-
113	345/1	Ryot	Dry	0.42.74	80 Avadai Servai S/o. Rengan Servai	33, 48	346	345/2	34	Konnai -1, Vevvel -2, Silai Vagai -1, Atthi-1, Usil -20 Neem (B)-2, Neem (S)-10, Tamarind (B)-3, Tamarind (S)-7, Soobabul -3	-	-	-
114	345/2	Ryot	Dry	0.14.00	80 Avadai Servai S/o. Rengan Servai	48	346	345/3, 345/19	345/1	Jack Fruit Tree -1, Palm Tree(S) -4, Tamarind Tree(B)-2, Neem -3, Teak -1, Konnai -1	-	-	-
115	345/3	Ryot	Dry	0.14.00	80 Avadai Servai S/o. Rengan Servai	345/7, 345/19	346	345/4, 345/5, 345/6	345/2, 346	Tamarind -1, Teak - 17, Coconut Tree (B)-3, Neem (S)-5, Eucalyptus-2	Bore well with electric connection -1	-	-

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
116	345/6	Ryot	Dry	0.00.31	649 Malaisamy Servai S/o. Chinniah Servai	345/7	345/5	345/10, 345/11	345/3	-	-	-	-
117	345/7	Ryot	Dry	0.28.85	1158 Avadai S/o. Rengan Servai	345/19	345/3, 345/6	345/8, 345/9	345/19	Coconut Tree(B) -1, Coconut Tree(S) -3, Teak -1	Round well with electric connection-1	-	-
118	346/4	Ryot	Dry	0.18.34	80 Avadai Servai S/o. Rengan Servai	346/27	346/9	346/5	346/1, 346/2, 346/3	Tamarind (B)-1	Asbestos house -1	-	-
119	346/5	Ryot	Dry	0.14.00	209 Samiraj S/o. Kaliyaperumal Naidu	346/27	346/9	346/6	346/4	-	-	-	-
120	346/6	Ryot	Dry	0.13.50	209 Samiraj S/o. Kaliyaperumal Naidu	346/27	346/9	346/7	346/5	-	-	-	-
121	346/7	Ryot	Dry	0.13.71	80 Avadai Servai S/o. Rengan Servai	346/27	346/9	346/8, 345	346/6	-	-	-	-
122	346/9	Ryot	Dry	0.21.74	189 Govinthammal	346/4, 346/5, 346/6, 346/7, 346/8	346/10	347	346/3, 45	-	-	-	-
123	346/13	Ryot	Dry	0.01.42	1568 Rani W/o. Renga Samy	346/11	346/24, 346/25	346/12	346/14	-	-	-	-
124	346/15	Ryot	Dry	0.17.00	1619 Rani W/o. Rengasamy	346/11	346/22	346/14	346/16	Eucalyptus -1152	-	-	-

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
125	346/16	Ryot	Dry	0.17.83	1619 Rani W/o. Rengasamy	346/11	346/22	346/15	346/17, 346/18, 346/19, 346/20	Eucalyptus -1203		-	
126	346/19	Ryot	Dry	0.00.73	591 Sivagami D/o. Pitchai Poosari	346/18	346/20	346/16	45	-		-	
127	346/20	Ryot	Dry	0.01.77	307 Chinnapayal Poosari S/o. Muthukaruppan Poosari	346/19	346/21	346/22, 346/16	45	-		-	
128	346/21	Ryot	Dry	0.02.34	80 Avadai Servai S/o. Rengan Servai	346/20	46	346/22, 346/23	45	-		-	
129	346/24	Ryot	Dry	0.03.36	80 Avadai Servai S/o. Rengan Servai	346/13, 346/14	346/23, 346/26	346/25	346/22	-		-	
130	346/26	Ryot	Dry	0.00.55	80 Avadai Servai S/o. Rengan Servai	346/24, 346/25	47	347	346/23	-		-	
131	47/1	Ryot	Dry	0.30.50	188 Govindan Servai S/o. Muniyandi Servai	346	47/2B	47/2A	46	-		-	
132	47/2B	Ryot	Dry	0.33.00	H.O	47/1	47/4A	47/3	46	-		-	
133	47/4A	Ryot	Dry	0.07.50	1528 Manickam S/o. Mari	47/3, 47/2B	47/4B	350	47/5I, 47/5J	Eucalyptus -3, Neem -13, Palm -2 Silai vagai-1		-	
134	47/4B	Ryot	Dry	0.05.80	148 Karuppan Poosari S/o. Paari Poosari	47/4A	47/4C	350	47/5K, 47/5L	Neem -1, Eucalyptus -1, Palm -2		-	
135	47/4C	Ryot	Dry	0.06.00	1529 Manickam S/o. Mari	47/4B	47/4D	350	47/5L, 47/5M	Neem(S) -1		Borewell -1	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
136	47/4D	Ryot	Dry	0.10.62	1528 Manickam S/o. Mari	47/4C	46, 350	350	47/5N	Eucalyptus-3, Neem -5, Usil -3	-		
137	47/5G	Ryot	Dry	0.01.55	830 Arumugam S/o. Rengan Poosari	46	47/5H	47/5I, 47/5J, 47/5K	47/5F	-	-		
138	47/5H	Ryot	Dry	0.03.80	1086 1. Pitchai S/o. Muthukarupan Poosari 2. Maruthan S/o. Muthukarupan Poosari 3. Karupan S/o. Chellan Poosari 4. Sadayian S/o. Chellan Poosari	47/5A, 47/5B, 47/5C, 47/5D, 47/5E, 47/5F, 47/5G	46	47/5K, 47/5L, 47/5N, 47/5M	46	Palm Tree -1,	-		
139	47/5I	Ryot	Dry	0.06.00	147 Karuppan Poosari S/o. Chellan Poosari	46	47/5J	47/4A,	47/5G	-	-		
140	47/5J	Ryot	Dry	0.07.50	398 Selvaraju Poosari S/o. Chinnayan Poosari	47/5I	47/5K	47/4A	47/5G	-	-		
141	47/5K	Ryot	Dry	0.06.50	38 Azhagappan Poosari S/o. Mari Poosari	47/5J	47/5L	47/4B	47/5G, 47/5H	Vevvel -20, Neem-5	-		
142	47/5L	Ryot	Dry	0.06.00	591 Sivagami D/o. Pitchai Poosari	47/5K	47/5M	47/4B, 47/4C	47/5H	-	-		
143	47/5M	Ryot	Dry	0.06.50	496 Nadesan Poosari S/o. Aandi Poosari	47/5L	47/5N	47/4C	47/5H	-	-		
144	47/5N	Ryot	Dry	0.11.50	147 Karuppan Poosari S/o. Chellan Poosari	47/5M	46	47/4D	47/5H	Neem -3, Vevvel -8, Usil -3,	-		

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
145	46/1	Ryot	Dry	0.28.14	591 Sivagami D/o. Pitchai Poosari	48	46/2J	47	45	Neem -1		-	
146	46/2J	Ryot	Dry	0.07.00	913 1. Rengan Poosari S/o. Raman Poosari 2. Pitchai Poosari S/o. Muthukaruppan Poosari 3.Chinnapayal S/o. Muthukaruppan Poosari	46/1, 45	46/2K, 46/2L , 46/2M, 46/2N, 46/2O, 46/2P	47	46/2I	Neem -1, Vevvel -1, Usil-1		-	
147	46/2M	Ryot	Dry	0.00.43	147 Karuppan Poosari S/o. Chellan Poosari	46/2J	47	46/2N	46/2L	-		-	
148	46/2N	Ryot	Dry	0.11.87	431 Thangaiyan Poosari S/o. Aandi Poosari	46/2J	47	46/2O	46/2M	Vevvel -2		-	
149	46/2O	Ryot	Dry	0.14.00	307 Chinnapayal Poosari S/o. Muthukaruppan Poosari	46/2J	47	46/2B	46/2N	Usil -6, Vevvel-5		-	
150	46/2P	Ryot	Dry	0.12.00	591 Sivagami D/o. Pitchai Poosari	46/2J	47	47	46/2O	Neem(S) -1		-	
151	53/1A	Ryot	Dry	0.03.50	1276 Karuppiyah S/o. Ganesan Poosari	46	Maruthur Village	53/1B, 53/2B	Maruthur Village	-		-	
152	53/1B	Ryot	Dry	0.04.00	672 Mari Poosari S/o. Govindan Poosari	46	53/1A, 53/2B	53/2A	53/1A	Neem-2, Vakkanathi-1		-	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
153	53/2A	Ryot	Dry	0.14.50	672 Mari Poosari S/o. Govindan Poosari	46	53/2B, 53/2C	53/2D	53/1B	-	-	-	-
154	53/2B	Ryot	Dry	0.13.32	415 Chokku Poosari S/o. Govindan Poosari	53/2A	53/3	53/2C	53/1A, Maruthur Village	Neem -29, Naruvuli-2, Manjanathi-3	-	Pipeline	-
155	53/2C	Ryot	Dry	0.13.00	672 Mari Poosari S/o. Govindan Poosari	53/2A, 53/2D, 53/2E	53/3, 53/4	53/2G	53/2B	-	-	Pipeline	-
156	53/2D	Ryot	Dry	0.06.00	415 Chokku Poosari S/o. Govindan Poosari	46	46/2C	53/2E	53/2A	-	-	-	-
157	53/2E	Ryot	Dry	0.04.00	672 Mari Poosari S/o. Govindan Poosari	46	53/2C	53/2F, 53/2G	53/2D	Vagai-2, Vevvel-1	-	-	-
158	53/2F	Ryot	Dry	0.01.00	958 1. Chokku Poosari S/o. Govindan Poosari 2. Mani Poosari S/o. Govindan Poosari	46	53/2G	53/2G	53/2E	-	-	Round well with electric connection-1	-
159	53/2G	Ryot	Dry	0.28.57	415 Chokku Poosari S/o. Govindan Poosari	46, 53/2F	53/4	53/2H	53/2C, 53/2E	Palm Tree(S) -1, Mango -1	-	Pipeline	-
160	53/2H	Ryot	Dry	0.03.05	672 Mari Poosari S/o. Govindan Poosari	46	52	52	53/2G	-	-	-	-

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
161	53/3	Ryot	Dry	0.23.25	1250 Natarajan S/o. Ayyasamy Pillai	53/2B, 53/2C	53/6	53/4	Maruthur Village	-		Pipeline	
162	53/4	Ryot	Dry	0.36.00	1250 Natarajan S/o. Ayyasamy Pillai	53/2C, 53/2G	53/6	53/5, 52	53/3	-		Pipeline	
163	53/5	Ryot	Dry	0.09.20	1250 Natarajan S/o. Ayyasamy Pillai	53/4, 52	53/6	56	53/4	-		Borewell with electric connection-1, Pipeline	
164	54/1	Ryot	Dry	0.03.40	296 Palanivelu S/o. Govinda Gounder	53	54/2	56	54/2	-		-	
165	54/2	Ryot	Dry	0.70.00	296 Palanivelu S/o. Govinda Gounder	53, 54/1	54/6, 54/7	56	54/3, 54/4	Manjanathi -1		Pipeline	
166	54/3	Ryot	Dry	0.16.00	1411 Nadarajan S/o. Ayyasamy Pillai	53	54/4	54/2	Maruthur Village	-		Pipeline	
167	54/4	Ryot	Dry	0.08.20	1250 Natarajan S/o. Ayyasamy Pillai	54/3	Maruthur Village	54/2, 54/5, 54/7	Maruthur Village	-		Pipeline	
168	54/5	Ryot	Dry	0.42.00	1235 Natarajan S/o. Govinda Gounder	54/7	Maruthur Village	54/7	54/4, Maruthur Village	Palm -1, Neem -1		Borewell with electric connection, Pipeline	
169	54/6	Ryot	Dry	0.08.45	296 Palanivelu S/o. Govinda Gounder	54/2	54/7	56	54/7	-		Pipeline	
170	54/7	Ryot	Dry	0.71.25	1242 1. Natarajan S/o. Govindagounder 2. Palanivelu S/o. Govindagounder	54/2, 54/6	54/5 54/8A Maruthur Village	56	54/4, 54/5	Neem -7		Pipeline	

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Patta number and pattadar name	Boundaries				Trees		Structures	
						North	South	East	West	Variety	Number	Type	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
171	52/3A	Ryot	Dry	0.01.50	637 Periyasamy S/o. Maruthan Poosari	52/2B, 52/3B, 53	53	56	46, 53	Neem -1, Manjanathi-1		-	
			Total	17.62.16									

NOTE: *** The Land was acquired through Private Negotiation and Patta Transferred to Public Works Department / Water Resource Department

Note: ** The Land was acquired through Private Negotiation and Document registered to Water Resources Department.

This declaration is made after hearing of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013)

The number of families likely to be resettled due to land acquisition is 04 for whom rehabilitation and resettlement compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013)

Survey Numbers of Lands to be acquired, 2/17 and others in Village Valiyampatti, Taluk Kulathur, District Pudukkottai , Area 17.62.16 (in hectares) Mines of coal , iron–stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the Office of the Land Acquisition Officer/ Spcial District Revenue Officer (L.A) Cauvery – Vaigai – Gundar Link Canal Project, Pudukkottai, Special Tahsildar (L.A), Unit-2, Cauvery – Vaigai – Gundar Link Canal Project, Keeranur and Executive Engineer, Water Resources Department, Special Division, Cauvery – Vaigai – Gundar Link Canal Project, Pudukkottai on any working day.

A Summary of the Rehabilitation and Resettlement Scheme is appended below:

Part I Basis for Resettlement and Rehabilitation Scheme

[U/s 16(2) of RFCTLARR Act 2013 and 15(2) of Rules 2017]

a) list of families likely to be displaced [Section 16(2) & Rule 15 (2)]				
<i>Sl. No.</i>	<i>Survey No.</i>	<i>Pattadar Details</i>	<i>Details of the families likely to be displaced</i>	<i>Reasons</i>
<i>(1)</i>	<i>(2)</i>	<i>(3)</i>	<i>(4)</i>	<i>(5)</i>
1.	31/1	Palanivel Solagar, S/o. Viralu Solagar	Palanivel Solagar, S/o. Viralu Solagar	The Land owner's house and Cattle shed mentioned in column 4- are situated in the Land under acquisition. Therefore, his family is likely to be displaced
2.	31/1		Durai, S/o. Palanivel	The Land owner's house mentioned in column 4 is situated in the Land under acquisition. Therefore, his family is likely to be displaced
3.	31/1		Krishnan, S/o. Palanivel	The Land owner's house mentioned in column 4 is situated in the Land under acquisition. Therefore, his family is likely to be displaced
4.	346/4	Avadai Servai S/o Rengan Servai	Velusamy, S/o. Avadai	The Land owner's house mentioned in column 4 is situated in the Land under acquisition. Therefore, his family is likely to be displaced
b) List of infrastructure existing in the affected area (Rule 15(2)):				
<i>Sl. No.</i>	<i>Survey No.</i>	<i>Details of Infrastructures available</i>		
1	30/6	Thammanippatti – Valiyampattai Village Tar road, Cauvery Joint Drinking water Pipeline and Panchayat Drinking water pipeline		
c) List of land holdings in the affected area (Rule 15(2)):				
<i>Sl. No</i>	<i>Survey No.</i>	<i>Classification</i>	<i>Details of land owner</i>	<i>Remarks</i>
1.	30/6	Govt. Porompoke Vandipathai	---	Thammanippatti – Valiyampattai Village Tar road, Cauvery Joint Drinking water Pipeline and Panchayat Drinking water pipeline
2	31/1	Rayot-Dry	Palanivel Solagar, S/o. Viralu Solagar	
3	346/4	Rayot-Dry	Avadai Servai S/o Rengan Servai	

d). List of trades/business in the affected area [Rule 15(2)]:			
<i>Sl. No.</i>	<i>Survey No.</i>	<i>Details of the trades/business in the affected area</i>	<i>Reasons</i>
-		-	-
e) List of affected families belonging to disadvantaged groups such as Scheduled Castes or Scheduled Tribes and members thereof and handicapped persons who belong to the affected families (Rule 15(2)):			
<i>Sl. No.</i>	<i>Survey No.</i>	<i>Details of the affected families</i>	<i>Reasons</i>
1	-	-	Lands of Scheduled caste family is not affected
f) List of landless agricultural labourers in the affected areas whose livelihood was primarily dependent on the acquired land (Rule 15(2)):			
<i>Sl. No.</i>	<i>Survey No.</i>	<i>Details of the affected families</i>	<i>Reasons</i>
	--	-	-
g) List Land Owners whose livelihoods are primarily dependent on the lands being acquired (Section 16(2))			
<i>Sl. No.</i>	<i>Survey No.</i>	<i>Details of the affected families</i>	<i>Reasons</i>
-	-		

II. Rehabilitation and Resettlement entitlements

[RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3)]

<i>Sl. No.</i>	<i>Elements of Rehabilitation and Resettlement Entitlements</i>	<i>Entitlement/Provision</i>	<i>Rehabilitation and Resettlement Suggestions</i>	<i>Rehabilitation and Resettlement Compensation No. of families</i>
1.	Provision of housing units in case of displacement	1) If a house is lost in rural areas, a constructed house shall be provided as per the Indira Awas Yojana specifications. If a house is lost in urban areas, a constructed house shall be provided.	In this case, the affected families who lost their homes will be given housing leases and compensation for construction of houses.	Survey No. 1. 31/1 - 3families 2. 346/4- 1Family
2.	Land for Land	In the case of irrigation project, as far as possible and in lieu of compensation to be paid for land acquired, a minimum of one acre of land in the command area of the project for which the land is acquired and in case of land owner belonging to the Scheduled Castes or the Scheduled Tribes will be provided land equivalent to land acquired or two and a one-half acres, whichever is lower.	The residential land status is to be taken from the land owner so the question does not arise.	Nil

<i>Sl. No.</i>	<i>Elements of Rehabilitation and Resettlement Entitlements</i>	<i>Entitlement/Provision</i>	<i>Rehabilitation and Resettlement Suggestions</i>	<i>Rehabilitation and Resettlement Compensation No. of families</i>
3.	Offer for Developed Land	In case the land is acquired for urbanisation purposes, twenty per cent, of the developed land will be reserved and offered to land owning project affected families, in proportion to the area of their land acquired.	At this time the lands were not acquired for the purposes of town organization and therefore no need to provide such rehabilitation and resettlement.	Nil
4.	Choice of Annuity or Employment	Providing jobs where to the affected families where jobs are created through the project/ one time payment of five lakhs rupees per affected family/ annuity policies that shall pay not less than two thousand rupees per month per family for twenty years.	There is no need to pay annuity as the scheme does not affect the land owners who lost their livelihood due to land acquisition and those who were primarily dependent on the acquired land for their livelihood	Nil
5.	Subsistence grant for displaced families for a period of one year	Each affected family which is displaced from the land acquired shall be given a monthly subsistence allowance equivalent to three thousand rupees per month for a period of one year from the date of award.	The evicted families will be given a subsistence allowance of Rs.3000 per month for a period of one year	Survey No. 1. 31/1 - 3 families 2. 346/4- 1 Family
6.	Transportation cost for displaced families	Each affected family which is displaced shall get a one-time financial assistance of fifty thousand rupees as transportation cost for shifting of the family, building materials, belongings and cattle.	Rs.50,000 per family will be given at one time as transport cost for the evicted families	Survey No. 1. 31/1 - 3 families 2. 346/4- 1 Family
7.	Cattle shed/petty shops cost	Each affected family having cattle / petty shop shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees for construction of cattle shed or petty shop as the case may be.	The cow shed is affected by this event and this kind of relief should be provided	one time compensation of Rs.25,000/-
8.	One-time grant to artisan, small traders and certain others	Each affected family of an artisan, small trader or self-employed person or an affected family which owned nonagricultural land or commercial, industrial or institutional structure in the affected area, and which has been involuntarily displaced shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees	Artisan, Small traders or Self employed person not affected in this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
9.	Fishing rights	In cases of irrigation or hydel projects, the affected families may be allowed fishing rights in the reservoirs, in such manner as may be prescribed by the appropriate Government.	There is no scope to fishing in this project. Hence, it is not applicable.	Nil

<i>Sl. No.</i>	<i>Elements of Rehabilitation and Resettlement Entitlements</i>	<i>Entitlement/Provision</i>	<i>Rehabilitation and Resettlement Suggestions</i>	<i>Rehabilitation and Resettlement Compensation No. of families</i>
10.	One-time Resettlement Allowance	Each affected family shall be given a onetime "Resettlement Allowance" of fifty thousand rupees only.	A one time resettlement grant of Rs.50,000 per family will be given to evicted families	Survey No. 1. 31/1 - 3 families 2. 346/4- 1 Family
11.	Stamp duty and registration fee	(1) The stamp duty and other fees payable for registration of the land or house allotted to the affected families shall be borne by the Requiring Body. (2) it shall be free from all encumbrances (3) it may be in the joint names of wife and husband of the affected family.	In this event, there is no need to provide such relief as the land owners whose houses are affected will be given house leases elsewhere and compensation will be given for the construction of houses.	Nil

III. Persons eligible for Rehabilitation and Resettlement Compensation:

<i>Survey No.</i>	<i>Land Acquisition extent (In Ha)</i>	<i>Pattadar Details</i>	<i>Details of the families likely to be displaced</i>	<i>Rehabilitation and Resettlement Elements</i>	<i>Rehabilitation and Resettlement Entitlement (per family)</i>
31/1	0.22.00	Palanivel Solagar, S/o. Viralu Solagar	Palanivel Solagar, S/o. Viralu Solagar	The Land owner's house completely affected by the land Acquisition. Pattadar palanivel and his sons 1.Thiru. Durai and 2.Thiru. Krishnan are residing in three houses separately. Therefore Their families are likely to be displaced	The cases mentioned in Part II can be provided
			Durai, S/o. Palanivel		
			Krishnan, S/o. Palanivel		
346/4	0.18.34	Avadai Servai S/o Rengan Servai	Velusamy, S/o. Avadai	The Land owner's house completely affected by the land Acquisition. Pattadar Thiru. Avadai servai was died. His son Thiru. Velusamy's house completely affected by the land Acquisition	The cases mentioned in Part II can be provided

Cattle shed / Petty shop affected due to Land Acquisition:

<i>Survey No.</i>	<i>Land Acquisition extent (In Ha)</i>	<i>Land Owner Name</i>	<i>Rehabilitation and Resettlement Elements</i>	<i>Rehabilitation and Resettlement Entitlement (per family)</i>
31/1	0.22.00	Palanivel Solagar, S/o. Viralu Solagar, Valiyampatti	Cattle Shed affected by the land Acquisition.	Compensation amount Rs.25000/- Once

IV. Infrastructure facilities will be affected due to Land acquisition:

<i>Sl. No.</i>	<i>Survey No.</i>	<i>Works to be undertaken</i>	<i>Related Department</i>
1.	30/6	New Bridge has to be provided by the Water Resources Department in the Thammanippatti- Valiyampatti road where the canal crosses during execution of project work.	Water Resources Department.
		The Cauvery Joint drinking water pipeline and Panchayat drinking water pipelines are likely to be affected .Therefore they shall be restored by the Water Resources department.	Water Resources Department.

V Rehabilitation and Resettlement- Compensation Details:-

<i>S.No.</i>	<i>Beneficiaries Details</i>	<i>Amount Given for construction of House</i>	<i>Transportation cost Rs.</i>	<i>Subsistence grant Rs.3000 x 12 months</i>	<i>Rehabilitation Amount Rs.</i>	<i>Cattle shed Affected by Land acquisition Rs.</i>	<i>Total Rs.</i>
1	Palanivel Solagar, S/o. Viralu Solagar	170000	50000	36000	50000	25000	331000
2	Durai, S/o. Palanivel	170000	50000	36000	50000	--	306000
3	Krishnan, S/o. Palanivel	170000	50000	36000	50000	--	306000
4	Velusamy, S/o. Avadai	170000	50000	36000	50000	--	306000
Total		680000	200000	144000	200000	25000	1249000

(Rupees Twelve lakhs forty nine thousand only)

The Above Rehabilitation and Resettlement Scheme was approved by Commissioner, Rehabilitation and Resettlement/ Commissioner of Land Administration.

Pudukkottai,
21st Februry 2023.

KAVITHA RAMU,
District Collector.

(ந.க. 187/அ2/கா.வை.கு/2021)

பொதுத்தேவைக்காக, அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் உள்ள வாலியம்பட்டி கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 23.38.73 ஹெக்டேரி நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் வாலியம்பட்டி கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 17.62.16 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
1	2/17	ரயத்து	புன்செய்	0.00.75	726 ஆறுமுகம் உடையார் மகன் முத்துச்சாமி	2/16	11	3	2/16	-		-	
2	3/2	ரயத்து	புன்செய்	0. 07.40	1054 1. பழனிவேல் உடையார் மகன் முருகேசன் 2. பழனிவேல் உடையார் மகன் துரை 3. பழனிவேல் உடையார் மகன் வீர சிங்கம் 4. சின்னப்பொன்னு	புலியூர்; கிராமம்	3/3	3/6	3/1	-		பைப்லைன்	
3	3/3	ரயத்து	புன்செய்	0.13.93	1054 1. பழனிவேல் உடையார் மகன் முருகேசன் 2. பழனிவேல் உடையார் மகன் துரை 3. பழனிவேல் உடையார் மகன் வீரசிங்கம் 4. சின்னப்பொன்னு	3/1, 3/2	3/4	3/6	2	தேக்கு-5		-	
4	3/5A1	ரயத்து	புன்செய்	0.08.00	341 கலியபெருமாள் மகன் சின்னு உடையான்	3/6, 3/7	3/5B1	3/5A2	3/4	-		பைப்லைன்	
5	3/5A2	ரயத்து	புன்செய்	0.06.34	1757 பழனிவேல் மகன் வீரசிங்கம்	3/7, 3/8	3/5B2	3/11	3/5A1	-		பைப்லைன்	
6	3/5B1	ரயத்து	புன்செய்	0.06.00	457 கலியபெருமாள் மகன் தர்மராஜ் உடையார்	3/5A1	3/12, 3/13B	3/5B2	3/13A, 3/4	-		பைப்லைன்	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
7	3/5B2	ரயத்து	புன்செய்	0.01.89	1757 பழனிவேல் மகன் வீரசிங்கம்	3/5A2	3/12	3/11	3/5B1	-		பைப்லைன்	
8	3/6	ரயத்து	புன்செய்	0.18.00	1054 1. பழனிவேல் உடையார் மகன் முருகேசன் 2. பழனிவேல் உடையார் மகன் துரை 3. பழனிவேல் உடையார் மகன் வீரசிங்கம் 4. சின்னப்பொன்னு	புலியூர் கிராமம்	3/5A	3/7	3/2, 3/3,3/4	தென்னை-1		பைப்லைன்	
9	3/7	ரயத்து	புன்செய்	0.14.00	1054 1. பழனிவேல் உடையார் மகன் முருகேசன் 2. பழனிவேல் உடையார் மகன் துரை 3. பழனிவேல் உடையார் மகன் வீரசிங்கம் 4. சின்னப்பொன்னு	புலியூர் கிராமம்	3/5A	3/8	3/6	-		பைப்லைன்	
10	3/8	ரயத்து	புன்செய்	0.16.50	452 நோஞ்சப்புடையார் மகன் தங்கராசு உடையார்	புலியூர் கிராமம்	3/5A	3/9, 3/10	3/7	தென்னை-3		பைப்லைன்	
11	3/9	ரயத்து	புன்செய்	0.07.39	1802 1.கருப்பையா மகன் தங்கராஜ் 2.கருப்பையா மகன் சுப்பிரணியன்	புலியூர் கிராமம்	3/10	5	3/8	தேக்கு-58, பர்மா தேக்கு-1		பைப்லைன்	
12	3/10	ரயத்து	புன்செய்	0.01.85	1054 1. பழனிவேல் உடையார் மகன் முருகேசன் 2. பழனிவேல் உடையார் மகன் துரை 3. பழனிவேல் உடையார் மகன் வீரசிங்கம் 4. சின்னப்பொன்னு	3/9	3/11	5	3/8	தேக்கு-37		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
13	3/12	ரயத்து	புன்செய்	0.00.36	1470 சின்னத்தம்பி உடையார் மகன் சதீஸ்குமார் உடையார்	3/5B	3/13C	3/11	3/13B				பைப்லைன்
14	3/13A	ரயத்து	புன்செய்	0.15.00	342 முத்துச்சாமி மகன் சின்னத்தம்பி உடையார் **	3/4	3/16	3/5B, 3/13B	3/14	அரச மரம் -1, வேம்பு-1, தென்னை -8, மாமரம் -1, பலாமரம் -3		மின் இணைப்புடன் கூடிய வட்டக்கிணறு -1	
15	3/13B1	ரயத்து	புன்செய்	0.07.80	1477 சின்னத்தம்பி உடையார் மகன் சதீஸ்குமார் உடையார்	3/5B	3/13B2	3/12	3/13A, 3/16	-			பைப்லைன்
16	3/13B2	ரயத்து	புன்செய்	0.03.55	35 சுப்பு உடையார் மகன் அய்யாவு உடையார்	3/13B1	3/17	3/13C	3/16	-			பைப்லைன்
17	3/14	ரயத்து	புன்செய்	0.06.00	1054 1. பழனிவேல் உடையார் மகன் முருகேசன் 2. பழனிவேல் உடையார் மகன் துரை 3. பழனிவேல் உடையார் மகன் வீர சிங்கம் 4. சின்னப்பொன்னு	3/4	3/16	3/13A	3/15	தென்னை -7, தேக்கு -10, பா;மா தேக்கு-3, மாமரம் -2, மாதுளை -1, நெல்லி -1		-	
18	3/15	ரயத்து	புன்செய்	0.03.08	1054 1. பழனிவேல் உடையார் மகன் முருகேசன் 2. பழனிவேல் உடையார் மகன் துரை 3. பழனிவேல் உடையார் மகன் வீர சிங்கம் 4. சின்னப்பொன்னு	3/4	3/16	3/14	2	-			-
19	11/3	ரயத்து	புன்செய்	0.16.42	574 நன்னி உடையார் மகன் பிச்சை உடையார்	2	11/4	11/12	11/2	-			-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
20	11/5	ரயத்து	புன்செய்	0.10.40	574 நன்னி உடையார் மகன் பிச்சை உடையார்	11/1, 11/2	11/6	11/4	12	-	-	-	-
21	11/8A	ரயத்து	புன்செய்	0.08.50	84 துரைச்சாமி மகன் ஆறுமுகம் உடையார்	11/12	11/8B	11/11A	11/4	-	-	-	-
22	11/11A	ரயத்து	புன்செய்	0.06.36	1587 சின்னத்தம்பி மகன் சதீஷ்குமார்	11/12	11/11B	11/13A, 11/13B	11/8A	-	-	-	-
23	11/11B	ரயத்து	புன்செய்	0.00.09	1587 சின்னத்தம்பி மகன் சதீஷ்குமா	11/11A	11/9, 11/10	11/13C, 11/14	11/8A, 11/8B	-	-	-	பைப்லைன்
24	11/13A	ரயத்து	புன்செய்	0.00.18	1486 சின்னத்தம்பி உடையார் மகன் சதீஷ்குமார்	3	11/13B	3	11/11A, 11/12	-	-	-	பைப்லைன்
25	12/12B	ரயத்து	புன்செய்	0.02.95	1791 சுப்பிரமணியன் மனைவி விமலாராணி	12/12A	12/20	12/12C	12/16A, 12/16B	-	-	-	-
26	12/22	ரயத்து	புன்செய்	0.01.79	820 அய்யாக்கண்ணு உடையார் மனைவி ராஜம்மாள்	12/10	12/11	11	12/12C	-	-	-	-
27	12/23A	ரயத்து	புன்செய்	0.48.43	1807 கருப்பையா மகன் கிருஷ்ணமூர்த்தி	11	12/23B, 12/24	11	12/11	-	-	-	பைப்லைன்
28	12/23B	ரயத்து	புன்செய்	0.00.28	1807 கருப்பையா மகன் கிருஷ்ணமூர்த்தி	12/23A,	12/24	11	12/23A	-	-	-	பைப்லைன்
29	12/24	ரயத்து	புன்செய்	0.17.50	1193 கருப்பையா உடையார் காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி	12/23A, 12/23B	12/25, 12/26, 13	11	12/21	-	-	-	பைப்லைன்
30	12/25	ரயத்து	புன்செய்	0.02.90	1807 கருப்பையா மகன் கிருஷ்ணமூர்த்தி	12/24	13	12/26	12/24	-	-	-	பைப்லைன்

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
31	15/6	ரயத்து	புன்செய்	0.29.50	1791 சுப்பிரமணியன் மனைவி விமலாராணி **	13	15/5, 15/7	15/10A	15/1B	தைல மரம்-4756		-	
32	15/9B	ரயத்து	புன்செய்	0.28.50	1605 மருதமுத்து மகன் மாரிமுத்து	15/10A, 15/10B	17	15/12C	15/9A	-		பைப்லைன்	
33	15/12B	ரயத்து	புன்செய்	0.00.47	1412 பிச்சைவேலு மகன் துரைராசு	15/12A	15/12C, 15/13A	18	15/10B	-		-	
34	15/12C	ரயத்து	புன்செய்	0.17.40	1491 பிச்சைவேல் மகன் துரைராஜ்	15/12B	17	15/13A, 15/13B, 15/13C	15/9B	உசில்-1, மஞ்சனத்தி-2, மம்மரை-1, வேம்பு-11, பூவரசு-5, மாமரம்-1, கொய்யா-2, பலா-1, தென்னை-4, நெல்லி-1, ஆரஞ்சு-1, நாவல்-1		மின்இணைப்புடன் கூடிய வட்டக்கிணறு-1	
35	15/13C	ரயத்து	புன்செய்	0.00.90	1412 பிச்சைவேலு மகன் துரைராசு	15/13B	17	18	15/12C	-		-	
36	16/4A	ரயத்து	புன்செய்	0 01 04	664 உலகப்பன் உடையார் மகன் மருதமுத்து உடையார்	16/4B, 14	17	14	16/1	-		-	
37	23/6	ரயத்து	நன்செய்	0.00.82	572 உலகப்புடையார் மகன் பிச்சைவேல் உடையார்	23/12	23/49B, 23/52	23/7	23/48A, 23/48B, 23/49A	-		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
38	23/7	ரயத்து	நன்செய்	0.13.66	1105 1. சுப்பையா உடையார் மகன் நல்லுச்சாமி 2. சுப்பையா உடையார் மகன் ராசு 3. சுப்பையா உடையார் மகன் மாரிமுத்து 4. சுப்பையா உடையார் மகன் செல்லதுரை 5. சுப்பையா உடையார் மகன் சேகர்	23/12, 23/56	23/53	23/8	23/6	-	-	-	-
39	23/8	ரயத்து	நன்செய்	0.18.00	1105 1. சுப்பையா உடையார் மகன் நல்லுச்சாமி 2. சுப்பையா உடையார் மகன் ராசு 3. சுப்பையா உடையார் மகன் மாரிமுத்து 4. சுப்பையா உடையார் மகன் செல்லதுரை 5. சுப்பையா உடையார் மகன் சேகர்	23/56, 23/57	30	23/59, 23/60	23/7, 23/53	வேம்பு-2, மஞ்சளத்தி -1	-	-	-
40	23/10	ரயத்து	நன்செய்	0.01.49	1105 1. சுப்பையா உடையார் மகன் நல்லுச்சாமி 2. சுப்பையா உடையார் மகன் ராசு 3. சுப்பையா உடையார் மகன் மாரிமுத்து 4. சுப்பையா உடையார் மகன் செல்லதுரை 5. சுப்பையா உடையார் மகன் சேகர்	17	23/58, 23/64, 23/65, 23/68	23/11, 23/70	23/57	-	-	-	-
41	23/12	ரயத்து	நன்செய்	0.07.06	1491 பிச்சைவேலு மகன் துரைராஜ்	23/54	23/6, 23/7	23/55, 23/56	23/5	-	-	பைப்பலைன்	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
42	23/53	ரயத்து	நன்செய்	0.11.95	1105 1. சுப்பையா உடையார் மகன் நல்லுச்சாமி 2. சுப்பையா உடையார் மகன் ராகு 3. சுப்பையா உடையார் மகன் மாரிமுத்து 4. சுப்பையா உடையார் மகன் செல்லதுரை 5. சுப்பையா உடையார் மகன் சேகர்	23/7	30	23/8	23/51, 23/52	-		செங்கல் கட்டிடம்-1	
43	23/55	ரயத்து	நன்செய்	0.09.50	1491 பிச்சைவேல் மகன் துரைராஜ்	17	23/56	23/57	23/12, 23/54	-		பைப்பலைன்	
44	23/56	ரயத்து	நன்செய்	0.06.00	1491 பிச்சைவேல் மகன் துரைராஜ்	23/55	23/7, 23/8	23/57	23/12	-		-	
45	23/57	ரயத்து	நன்செய்	0.20.68	1105 1. சுப்பையா உடையார் மகன் நல்லுச்சாமி 2. சுப்பையா உடையார் மகன் ராகு 3. சுப்பையா உடையார் மகன் மாரிமுத்து 4. சுப்பையா உடையார் மகன் செல்லதுரை 5. சுப்பையா உடையார் மகன் சேகர்	17	23/8, 23/59	23/10	23/55, 23/56	கொப்பா -1		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
46	23/58	ரயத்து	நன்செய்	0.01.75	1105 1. சுப்பையா உடையார் மகன் நல்லுச்சாமி 2. சுப்பையா உடையார் மகன் ராசு 3. சுப்பையா உடையார் மகன் மாரிமுத்து 4. சுப்பையா உடையார் மகன் செல்லதுரை 5. சுப்பையா உடையார் மகன் சேகர்	23/10	23/59	23/10	23/59	-	-	-	-
47	23/59	ரயத்து	நன்செய்	0.12.70	1105 1. சுப்பையா உடையார் மகன் நல்லுச்சாமி 2. சுப்பையா உடையார் மகன் ராசு 3. சுப்பையா உடையார் மகன் மாரிமுத்து 4. சுப்பையா உடையார் மகன் செல்லதுரை 5. சுப்பையா உடையார் மகன் சேகர்	23/57, 23/58	23/60, 23/64	23/64	23/8	வேம்பு-1, கொய்யா -1, தேக்கு-1, இளவம்பஞ்சு-1, மஞ்சளத்தி-2	-	-	-
48	23/60	ரயத்து	நன்செய்	0.15.00	1105 1. சுப்பையா உடையார் மகன் நல்லுச்சாமி 2. சுப்பையா உடையார் மகன் ராசு 3. சுப்பையா உடையார் மகன் மாரிமுத்து 4. சுப்பையா உடையார் மகன் செல்லதுரை 5. சுப்பையா உடையார் மகன் சேகர்	23/59	30	23/59, 23/64, 23/61	23/8	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
49	23/61	ரயத்து	நன்செய்	0.05.00	1105 1. சுப்பையா உடையார் மகன் நல்லுச்சாமி 2. சுப்பையா உடையார் மகன் ராகு 3. சுப்பையா உடையார் மகன் மாரிமுத்து 4. சுப்பையா உடையார் மகன் செல்லதுரை 5. சுப்பையா உடையார் மகன் சேகர்	23/64	30	23/62	23/60	-	-	-	-
50	23/62	ரயத்து	நன்செய்	0.01.10	1105 1. சுப்பையா உடையார் மகன் நல்லுச்சாமி 2. சுப்பையா உடையார் மகன் ராகு 3. சுப்பையா உடையார் மகன் மாரிமுத்து 4. சுப்பையா உடையார் மகன் செல்லதுரை 5. சுப்பையா உடையார் மகன் சேகர்	23/64	30	23/63	23/61, 23/64	-	-	-	-
51	23/63	ரயத்து	நன்செய்	0.00.13	1105 1. சுப்பையா உடையார் மகன் நல்லுச்சாமி 2. சுப்பையா உடையார் மகன் ராகு 3. சுப்பையா உடையார் மகன் மாரிமுத்து 4. சுப்பையா உடையார் மகன் செல்லதுரை 5. சுப்பையா உடையார் மகன் சேகர்	23/64	30	23/66	23/62	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
52	23/64	ரயத்து	நன்செய்	0.04.20	1105 1. சுப்பையா உடையார் மகன் நல்லுச்சாமி 2. சுப்பையா உடையார் மகன் ராகு 3. சுப்பையா உடையார் மகன் மாரிமுத்து 4. சுப்பையா உடையார் மகன் செல்லதுரை 5. சுப்பையா உடையார் மகன் சேகர்	23/10, 23/59	23/61, 23/62, 23/63	23/65	23/60	-	-	-	-
53	30/3	ரயத்து	புன்செய்	0.13.00	558 சின்னராஜ் சேர்வை மகன் பாலமுத்து சேர்வை	30/15	30/6	30/7, 30/9	30/2, 30/5, 37	-	-	-	-
54	30/5	ரயத்து	புன்செய்	0.03.60	525 விரலு சோளகர் மகன் பழனிவேல் சோளகர்	30/15	30/2, 30/3	30/3	30/4	-	-	-	-
55	30/7	ரயத்து	புன்செய்	0.06.23	884 பச்சையன் சேர்வை மகன் வெள்ளைச்சாமி சேர்வை	30/3, 30/9	30/6	30/8	30/3	-	-	-	-
56	30/9	ரயத்து	புன்செய்	0.15.50	1078 1. சுப்பையா மகன் நல்லுடையார் 2. சுப்பையா மகன் ராகு உடையார் 3. சுப்பையா மகன் மாரிமுத்து 4. சுப்பையா மகன் செல்லதுரை	30/15	30/8, 30/7	30/10A	30/3	-	-	-	-
57	30/10A	ரயத்து	புன்செய்	0.19.00	188 முனியாண்டி சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	30/15	30/8, 30/10B	30/11	30/9	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
58	30/10B	ரயத்து	புன்செய்	0.18.50	650 செல்லன் சேர்வை மகன் மருதன் சேர்வை	30/10A, 30/11	30/6	30/12	30/8	-	-	-	-
59	30/11	ரயத்து	புன்செய்	0.12.84	884 பச்சையன் சேர்வை மகன் வெள்ளைச்சாமி சேர்வை	30/15	30/12, 30/10B	30/14	30/10A	-	-	-	-
60	30/12	ரயத்து	புன்செய்	0.18.00	308 பரட்டையன் சேர்வை மகன் சிவசாமி சேர்வை ***	30/11	30/6	30/13	30/10B	வேலிக்கருவேல்-1, வேம்பு-1, மஞ்சளத்தி-1	-	-	-
61	30/19C	ரயத்து	புன்செய்	0.04.90	558 சின்னராஜ் சேர்வை மகன் பாலமுத்து சேர்வை	30/6	31	31	30/19B	-	-	-	-
62	30/20	ரயத்து	புன்செய்	0.08.00	884 பச்சையன் சேர்வை மகன் வெள்ளைச்சாமி சேர்வை	30/6	30/23	30/21	31	-	-	-	-
63	30/22	ரயத்து	புன்செய்	0.12.75	525 விரலு சோளகர் மகன் பழனிவேல் சோளகர் **	30/23	30/27, 30/28	30/25	31	பனை -1	-	-	-
64	30/23	ரயத்து	புன்செய்	0.09.23	190 முத்தையா சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	30/20	30/22	30/24	31	-	-	-	-
65	30/27	ரயத்து	புன்செய்	0.03.77	190 முத்தையா சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	30/22, 30/25	31	30/26	30/28	-	-	-	-
66	30/28	ரயத்து	புன்செய்	0.12.00	190 முத்தையா சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	30/22	31	30/27	31	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
67	31/1	ரயத்து	புன்செய்	0.22.00	525 விரலு சோளகர் மகன் பழனிவேல் சோளகர் **	30	31/2	30	30	தேக்கு -1, வாகை-6, தைலம் -1, பூவரசு-1, மஞ்சளத்தி-5, வேம்பு-18, பனை-1, பலா-2, மாமரம்-1, கொய்யா-1, முந்திரி-1, நார்த்தங்காய்-1, எலுமிச்சை-1, தென்னை-2,	மின் இணைப்புடன் கூடிய ஆழ்க்குழாய் கிணறு-1, கூரை கொட்டகை-2, ஆஸ்பெஸ்டாஸ் வீடு-2, பாத்தூம்-1, கட்டுமான அடித்தளம்-1		
68	31/2	ரயத்து	புன்செய்	0.19.70	190 முத்தையா சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	31/1	31/5	30	31/3A, 31/3B	பனை-3	-		
69	31/3A	ரயத்து	புன்செய்	0.00. 60	650 செல்லன் சேர்வை மகன் மருதன் சேர்வை	30	31/3B	31/2	37	-	-		
70	31/5	ரயத்து	புன்செய்	0.17.50	190 முத்தையா சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	31/2, 31/3B	32	31/6, 30	31/4, 37	தென்னை -5	மின் இணைப்புடன் கூடிய வட்டக்கிணறு -1		
71	31/6	ரயத்து	புன்செய்	0.05.50	190 முத்தையா சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	30	32	31/7	31/5	-	-		
72	31/7	ரயத்து	புன்செய்	0.02. 80	190 முத்தையா சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	30	32	31/8	31/6	-	-		
73	32/10	ரயத்து	நன்செய்	0.01.80	650 செல்லன் சேர்வை மகன் மருதன் சேர்வை	31	31/8, 31/12	32/11	32/9	-	-		

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
74	32/11	ரயத்து	நன்செய்	0.11.50	190 முத்தையா சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	31	32/12, 32/13	32/15	32/10	-	-	-	-
75	32/12	ரயத்து	நன்செய்	0.00.90	56 ஆண்டியப்பன் மகன் மதிவாணன்	32/10, 32/11	32/6, 32/7	32/13	32/8	வாகை-1, வக்கனத்தி-1, வேம்பு (பெ)-1, வேம்பு (சி)-1,	-	-	-
76	32/13	ரயத்து	புன்செய்	0.08.33	56 ஆண்டியப்பன் மகன் மதிவாணன்	32/11	48	32/14	32/6, 32/12	மஞ்சளத்தி-1, பிரா மரம்-2 புங்கை மரம்-2 வக்கனத்தி-1, பனை மரம்-1 உசிலை-2	-	-	-
77	32/14	ரயத்து	நன்செய்	0.19.00	901 1. சின்னராசு சேர்வை மகன் பாலமுத்து சேர்வை 2. சின்னராசு சேர்வை மகன் ஆறுமுகம் சேர்வை	32/15, 32/16	48	32/17A, 32/17B	32/13	-	-	-	-
78	32/15	ரயத்து	நன்செய்	0.11.50	190 முத்தையா சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	31	32/14	32/16	32/11	-	-	-	-
79	32/16	ரயத்து	நன்செய்	0.12.00	310 வெள்ளச்சாமி சேர்வை மகன் சின்னையா சேர்வை	31	12/14, 12/17A	32/21	32/15	-	-	-	-
80	32/17A	ரயத்து	நன்செய்	0.07.00	650 செல்லன் சேர்வை மகன் மருதன் சேர்வை	32/16	32/17B	32/19, 32/20	32/14	வேம்பு-1, வாகை-1, மஞ்சளத்தி-1, உசில்-1	-	-	-
81	32/17B	ரயத்து	நன்செய்	0.08.00	188 முனியாண்டி சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	32/17A	48	32/18, 32/19	32/14	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
82	32/20	ரயத்து	நன்செய்	0.02.80	884 பச்சையன் சேர்வை மகன் வெள்ளைச்சாமி சேர்வை	32/21, 31	32/19	32/22, 32/23, 32/24	32/17A, 32/21	-	-	-	-
83	32/21	ரயத்து	நன்செய்	0.02.70	80 ரொங்கன் சேர்வை மகன் ஆவடை சேர்வை	31	32/20	32/20	32/16	மஞ்சனத்தி-1	-	-	-
84	34/6	ரயத்து	புன்செய்	0.00.28	558 சின்னராஜ் சேர்வை மகன் பாலமுத்து சேர்வை	33	34/1, 34/4, 34/5, 34/7, 34/8	345	34/1, 35	-	-	-	-
85	34/7	ரயத்து	புன்செய்	0.00.41	884 பச்சையன் சேர்வை மகன் வெள்ளைச்சாமி சேர்வை	34/6	346	34/8	34/5	-	-	-	-
86	34/8	ரயத்து	புன்செய்	0.06.68	1234 ஆவடை சேர்வை மகன் மாரிமுத்து சேர்வை **	34/6	346	345	34/7	புளிய மரம்-2, உசில்-1, வேலிக்கருவை -1750கிகி வேம்பு-3	-	-	-
87	48/1A	ரயத்து	புன்செய்	0.11.16	308 பரட்டையன் சேர்வை மகன் சிவசாமி சேர்வை **	32	48/2A	48/1B	32	பனை(சி)-1, மஞ்சனத்தி-1	-	-	-
88	48/1B	ரயத்து	புன்செய்	0.03.00	188 முனியாண்டி சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	32	48/2B	48/15A	48/1A	-	-	-	-
89	48/2B	ரயத்து	புன்செய்	0.01.00	188 முனியாண்டி சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	48/1B	48/2C	48/14, 48/15A	48/2A	-	-	-	-
90	48/2C	ரயத்து	புன்செய்	0.08.00	884 பச்சையன் சேர்வை மகன் வெள்ளைச்சாமி சேர்வை	48/2A, 48/2B	48/3	48/13, 48/14	32, 33	தென்னை-1	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
91	48/3	ரயத்து	புன்செய்	0.00.86	884 பச்சையன் சேர்வை மகன் வெள்ளைச்சாமி சேர்வை	48/2C	48/4	48/13	33	-	-	-	-
92	48/4	ரயத்து	புன்செய்	0.00.86	884 பச்சையன் சேர்வை மகன் வெள்ளைச்சாமி சேர்வை	48/3	48/5	48/12	33	-	-	-	-
93	48/5	ரயத்து	புன்செய்	0.05.60	1063 1. விசலு சேர்வை மகன் பழனிவேலு 2. விசலு சேர்வை மகன் சின்னையா 3. விசலு சேர்வை மகன் ஆண்டியப்பன்	48/4	48/6	48/9, 48/10A, 48/11, 48/12	33	வேம்பு (பெ)-2, வேம்பு (சி)-1 மம்மரை-1, நாவல்-1, மஞ்சளத்தி-1	-	-	-
94	48/6	ரயத்து	புன்செய்	0.00.25	901 1. சின்னராசு சேர்வை மகன் பாலமுத்து சேர்வை 2. சின்னராசு சேர்வை மகன் ஆறுமுகம் சேர்வை	48/5	33	48/9	33	-	-	-	-
95	48/7	ரயத்து	புன்செய்	0.14.60	901 1. சின்னராசு சேர்வை மகன் பாலமுத்து சேர்வை 2. சின்னராசு சேர்வை மகன் ஆறுமுகம் சேர்வை	48/9, 48/6	345	48/8	33	புளியமரம்-1, உசில்-1	-	-	-
96	48/8	ரயத்து	புன்செய்	0.05.71	901 1. சின்னராசு சேர்வை மகன் பாலமுத்து சேர்வை 2. சின்னராசு சேர்வை மகன் ஆறுமுகம் சேர்வை	48/9	345	345	48/7	பனை-2	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
97	48/9	ரயத்து	புன்செய்	0.28.30	901 1. சின்னராசு சேர்வை மகன் பாலமுத்து சேர்வை 2. சின்னராசு சேர்வை மகன் ஆறுமுகம் சேர்வை	48/10A, 48/10B, 48/24A, 48/24B	48/7, 48/8, 345	48/25, 48/29	48/5, 48/6	-	-	-	-
98	48/10B	ரயத்து	புன்செய்	0.03.00	56 ஆண்டியப்பன் மகன் மதிவாணன்	48/11	48/9	48/24A	48/10A	-	-	-	-
99	48/12	ரயத்து	புன்செய்	0.10.00	188 முனியாண்டி சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	48/13	48/11	48/20	48/4, 48/5	-	-	-	-
100	48/13	ரயத்து	புன்செய்	0.10.50	884 பச்சையன் சேர்வை மகன் வெள்ளைச்சாமி சேர்வை	48/14	48/12	48/19	48/2C, 48/3	-	-	-	-
101	48/14	ரயத்து	புன்செய்	0.12.00	190 முத்தையா சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	48/15A, 48/15C, 48/26	48/13	48/16A, 48/16B	48/2B, 48/2C	வேம்பு (பெ)-3, வேம்பு (சி)-3, மஞ்சளத்தி-1	-	-	-
102	48/15A	ரயத்து	புன்செய்	0.05.50	188 முனியாண்டி சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	32	48/14, 48/15C	48/15B, 48/15C	48/1B, 48/2B	மஞ்சளத்தி-1	-	-	-
103	48/15B	ரயத்து	புன்செய்	0.07.50	1503 சன்னாசி மனைவி மணிமேகலை	32	48/15C	48/26	48/15A, 48/15C	-	-	-	-
104	48/15C	ரயத்து	புன்செய்	0.05.50	930 1. முனியாண்டி சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை 2. செல்லன் சேர்வை மகன் மருதன் சேர்வை	48/15A, 48/15B	48/14	48/26, 48/14	48/15A	வேம்பு (பெ)-12, வேம்பு (சி)-4, கொன்னை-6, மஞ்சளத்தி-2, உசில்-1, வெவ்வேல்-1, புளியமரம்-1	வட்டக்கிணறு -1	-	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
105	48/16A	ரயத்து	புன்செய்	0.00.90	650 செல்லன் சேர்வை மகன் மருதன் சேர்வை	48/16B	48/19	48/17	48/14	-	-	-	-
106	48/16B	ரயத்து	புன்செய்	0.00.47	1506 சன்னாசி மனைவி மணிமேகலை	48/27	48/16A	48/28	48/14	-	-	-	-
107	48/19	ரயத்து	மானாவாரி	0.02.70	884 பச்சையன் சேர்வை மகன் வெள்ளைச்சாமி சேர்வை	48/16A	48/20	48/18	48/13	-	-	-	-
108	48/20	ரயத்து	புன்செய்	0.03.40	1503 சன்னாசி மனைவி மணிமேகலை	48/19	48/23	48/21	48/12	-	-	-	-
109	48/24A	ரயத்து	புன்செய்	0.04.50	56 ஆண்டியப்பன் மகன் மதிவாணன்	48/23	48/9	48/24B	48/10B	-	-	-	-
110	48/24B	ரயத்து	புன்செய்	0.00.80	649 சின்னைய்யா சேர்வை மகன் மலைச்சாமி சேர்வை	48/22, 48/23	48/9	48/25	48/24A	-	-	-	-
111	48/26	ரயத்து	நன்செய்	0.04.50	1503 சன்னாசி மனைவி மணிமேகலை	32	48/14	48/27	48/15B, 48/15C	-	-	-	-
112	48/27	ரயத்து	நன்செய்	0.00.15	1503 சன்னாசி மனைவி மணிமேகலை	32	48/16B	48/28	48/26	-	-	-	-
113	345/1	ரயத்து	புன்செய்	0.42.74	80 ரொங்கன் சேர்வை மகன் ஆவடை சேர்வை	33, 48	346	345/2	34	கொன்னை-1, வெவ்வேல்-2, சிலை வாகை-1, அத்தி-1, உசிலை மரம்-20, வேம்பு (பெ)-2, வேம்பு (சி)-10, புளிய மரம் (பெ)-3, புளிய மரம் (சி)-7, சூபாபுல்-3	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
114	345/2	ரயத்து	புன்செய்	0.14.00	80 ரொங்கன் சேர்வை மகன் ஆவடை சேர்வை	48	346	345/3, 345/19	345/1	பலாமரம்-1, பனை (சி)-4, புளிய மரம் (பெ)-2, வேம்பு-3, தேக்கு-1, கொன்னை-1		-	
115	345/3	ரயத்து	புன்செய்	0.14.00	80 ரொங்கன் சேர்வை மகன் ஆவடை சேர்வை	345/7, 345/19	346	345/4, 345/5, 345/6	345/2, 346	புளியமரம்-1, தேக்கு-17, தென்னை (பெ)-3, வேம்பு (சி)-5, தைலம்-2		மின் இணைப்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு-1	
116	345/6	ரயத்து	புன்செய்	0.00.31	649 சின்னையா சேர்வை மகன் மலைச்சாமி சேர்வை	345/7	345/5	345/10, 345/11	345/3	-		-	
117	345/7	ரயத்து	புன்செய்	0.28.85	1158 ரொங்கன் சேர்வை மகன் ஆவடை	345/19	345/3, 345/6	345/8, 345/9	345/19	தென்னை (பெ)-1, தென்னை (சி)-3, தேக்கு-1		மின் இணைப்புடன் கூடிய வட்டக்கிணறு-1	
118	346/4	ரயத்து	புன்செய்	0.18.34	80 ரொங்கன் சேர்வை மகன் ஆவடை சேர்வை	346/27	346/9	346/5	346/1, 346/2, 346/3	புளிய மரம் (பெ)-1,		ஆஸ்பெஸ்டால் வீடு-1	
119	346/5	ரயத்து	புன்செய்	0.14.00	209 கலியபெருமாள் நாயுடு மகன் சாமிராஜ்	346/27	346/9	346/6	346/4	-		-	
120	346/6	ரயத்து	புன்செய்	0.13.50	209 கலியபெருமாள் நாயுடு மகன் சாமிராஜ்	346/27	346/9	346/7	346/5	-		-	
121	346/7	ரயத்து	புன்செய்	0.13.71	80 ரொங்கன் சேர்வை மகன் ஆவடை சேர்வை	346/27	346/9	346/8, 345	346/6	-		-	
122	346/9	ரயத்து	புன்செய்	0.21.74	189 கோவிந்தம்மாள்	346/4, 346/5, 346/6, 346/7, 346/8	346/10	347	346/3, 45	-		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						(7)				(8)		(9)	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
123	346/13	ரயத்து	புன்செய்	0.01.42	1568 ரெங்க சாமி மனைவி ராணி	346/11	346/24, 346/25	346/12	346/14	-	-	-	-
124	346/15	ரயத்து	புன்செய்	0.17.00	1619 ரெங்கசாமி மனைவி ராணி	346/11	346/22	346/14	346/16	தைலமரங்கள்-1152	-	-	-
125	346/16	ரயத்து	புன்செய்	0.17.83	1619 ரெங்கசாமி மனைவி ராணி	346/11	346/22	346/15	346/17, 346/18, 346/19, 346/20	தைலமரங்கள்-1203	-	-	-
126	346/19	ரயத்து	புன்செய்	0.00.73	591 பிச்சை பூசாரி மகள் சிவகாமி	346/18	346/20	346/16	45	-	-	-	-
127	346/20	ரயத்து	புன்செய்	0.01.77	307 முத்துகருப்பன் பூசாரி மகன் சின்னப்பயல் பூசாரி	346/19	346/21	346/22, 346/16	45	-	-	-	-
128	346/21	ரயத்து	புன்செய்	0.02.34	80 ரெங்கன் சேர்வை மகன் ஆவடை சேர்வை	346/20	46	346/22, 346/23	45	-	-	-	-
129	346/24	ரயத்து	புன்செய்	0.03.36	80 ரெங்கன் சேர்வை மகன் ஆவடை சேர்வை	346/13, 346/14	346/23, 346/26	346/25	346/22	-	-	-	-
130	346/26	ரயத்து	புன்செய்	0.00.55	80 ரெங்கன் சேர்வை மகன் ஆவடை சேர்வை	346/24, 346/25	47	347	346/23	-	-	-	-
131	47/1	ரயத்து	புன்செய்	0.30.50	188 முனியாண்டி சேர்வை மகன் கோவிந்தன் சேர்வை	346	47/2B	47/2A	46	-	-	-	-
132	47/2B	ரயத்து	புன்செய்	0.33.00	நிலுவை (H.O)	47/1	47/4A	47/3	46	-	-	-	-
133	47/4A	ரயத்து	புன்செய்	0.07.50	1528 மாரி மகன் மாணிக்கம்	47/3, 47/2B	47/4B	350	47/5I, 47/5J	தைலமரம்-3, வேம்பு -13, பனைமரம் -2, சிலை வாகை-1	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
134	47/4B	ரயத்து	புன்செய்	0.05.80	148 பாரி பூசாரி மகன் கருப்பன் பூசாரி	47/4A	47/4C	350	47/5K, 47/5L	வேம்பு-1, தைலமரம்-1, பனைமரம்-2	-		
135	47/4C	ரயத்து	புன்செய்	0.06.00	1529 மாரி மகன் மாணிக்கம்	47/4B	47/4D	350	47/5L, 47/5M	வேம்பு (சி)-1,	ஆழ்குழாய் கிணறு-1		
136	47/4D	ரயத்து	புன்செய்	0.10.62	1528 மாரி மகன் மாணிக்கம்	47/4C	46, 350	350	47/5N	தைலமரம்-3, வேம்பு-5, உசிலை-3	-		
137	47/5G	ரயத்து	புன்செய்	0.01.55	830 ரெங்கன் பூசாரி மகன் ஆறுமுகம்	46	47/5H	47/5I, 47/5J, 47/5K	47/5F	-	-		
138	47/5H	ரயத்து	புன்செய்	0.03.80	1086 1. முத்துகருப்பன் பூசாரி மகன் பிச்சை 2. முத்துகருப்பன் பூசாரி மகன் மருதன் 3. செல்லன் பூசாரி மகன் கருப்பன் 4. செல்லன் பூசாரி மகன் சடையன்	47/5A, 47/5B, 47/5C, 47/5D, 47/5E, 47/5F, 47/5G	46	47/5K, 47/5L, 47/5N, 47/5M	46	பனை-1	-		
139	47/5I	ரயத்து	புன்செய்	0.06.00	147 செல்லன் பூசாரி மகன் கருப்பன் பூசாரி	46	47/5J	47/4A,	47/5G	-	-		
140	47/5J	ரயத்து	புன்செய்	0.07.50	398 சின்னையன் பூசாரி மகன் செல்வராஜா பூசாரி	47/5I	47/5K	47/4A	47/5G	-	-		
141	47/5K	ரயத்து	புன்செய்	0.06.50	38 மாரி பூசாரி மகன் அழகப்பன் பூசாரி	47/5J	47/5L	47/4B	47/5G, 47/5H	வெவ்வேல்-20 வேம்பு-5	-		
142	47/5L	ரயத்து	புன்செய்	0.06.00	591 பிச்சை பூசாரி மகன் சிவகாமி	47/5K	47/5M	47/4B, 47/4C	47/5H	-	-		
143	47/5M	ரயத்து	புன்செய்	0.06.50	496 ஆண்டி பூசாரி மகன் நடேசன் பூசாரி	47/5L	47/5N	47/4C	47/5H	-	-		

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
144	47/5N	ரயத்து	புன்செய்	0.11.50	147 செல்லன் பூசாரி மகன் கருப்பன் பூசாரி	47/5M	46	47/4D	47/5H	வெம்பு-3, வெவ்வேல்-8, உசிலை-3,	-		
145	46/1	ரயத்து	புன்செய்	0.28.14	591 பிச்சை பூசாரி மகன் சிவகாமி	48	46/2J	47	45	வேம்பு-1	-		
146	46/2J	ரயத்து	புன்செய்	0.07.00	913 1. ராமன் பூசாரி மகன் ரெங்கன் பூசாரி, 2. முத்துகருப்பன் பூசாரி மகன் பிச்சை பூசாரி 3. முத்துகருப்பன் பூசாரி மகன் சின்னப்பயல்	46/1, 45	46/2K, 46/2L , 46/2M, 46/2N, 46/2O, 46/2P	47	46/2I	வேம்பு-1, வெவ்வேல்-1, உசிலை-1,	-		
147	46/2M	ரயத்து	புன்செய்	0.00.43	147 செல்லன் பூசாரி மகன் கருப்பன் பூசாரி	46/2J	47	46/2N	46/2L	-	-		
148	46/2N	ரயத்து	புன்செய்	0.11.87	431 ஆண்டி பூசாரி மகன் தங்கையன் பூசாரி	46/2J	47	46/2O	46/2M	வெவ்வேல்-2	-		
149	46/2O	ரயத்து	புன்செய்	0.14.00	307 முத்துகருப்பன் பூசாரி மகன் சின்னப்பயல் பூசாரி	46/2J	47	46/2B	46/2N	உசிலை-6, வெவ்வேல்-5	-		
150	46/2P	ரயத்து	புன்செய்	0.12.00	591 பிச்சை பூசாரி மகன் சிவகாமி	46/2J	47	47	46/2O	வேம்பு (சி)-1	-		
151	53/1A	ரயத்து	புன்செய்	0.03.50	1276 கணேசன் பூசாரி மகன் கருப்பையா	46	மருதூர் கிராமம்	53/1B, 53/2B	மருதூர் கிராமம்	-	-		
152	53/1B	ரயத்து	புன்செய்	0.04.00	672 கோவிந்தன் பூசாரி மகன் மாரி பூசாரி	46	53/1A, 53/2B	53/2A	53/1A	வேம்பு-2, வக்கனத்தி-1,	-		
153	53/2A	ரயத்து	புன்செய்	0.14.50	672 கோவிந்தன் பூசாரி மகன் மாரி பூசாரி	46	53/2B, 53/2C	53/2D	53/1B	-	-		

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
154	53/2B	ரயத்து	புன்செய்	0.13.32	415 கோவிந்தன் பூசாரி மகன் சோக்கு பூசாரி	53/2A	53/3	53/2C	53/1A, மருதூர் கிராமம்	வேம்பு-29, நருவுளி-2, மஞ்சளத்தி-3		பைப்லைன்	
155	53/2C	ரயத்து	புன்செய்	0.13.00	672 கோவிந்தன் பூசாரி மகன் மாரி பூசாரி	53/2A, 53/2D, 53/2E	53/3, 53/4	53/2G	53/2B	-		பைப்லைன்	
156	53/2D	ரயத்து	புன்செய்	0.06.00	415 கோவிந்தன் பூசாரி மகன் சோக்கு பூசாரி	46	46/2C	53/2E	53/2A	-		-	
157	53/2E	ரயத்து	புன்செய்	0.04.00	672 கோவிந்தன் பூசாரி மகன் மாரி பூசாரி	46	53/2C	53/2F, 53/2G	53/2D	வாகை-2, வெவ்வேல்-1		-	
158	53/2F	ரயத்து	புன்செய்	0.01.00	958 1. கோவிந்தன் பூசாரி மகன் சோக்கு பூசாரி 2. கோவிந்தன் பூசாரி மகன் மணி பூசாரி	46	53/2G	53/2G	53/2E	-		மின் இணைப்புடன் கூடிய வட்டக்கிணறு -1	
159	53/2G	ரயத்து	புன்செய்	0.28.57	415 கோவிந்தன் பூசாரி மகன் சோக்கு பூசாரி	46, 53/2F	53/4	53/2H	53/2C, 53/2E	பனை(சி)-1, மாமரம்-1		பைப்லைன்	
160	53/2H	ரயத்து	புன்செய்	0.03.05	672 கோவிந்தன் பூசாரி மகன் மாரி பூசாரி	46	52	52	53/2G	-		-	
161	53/3	ரயத்து	புன்செய்	0.23.25	1250 அய்யாச்சாமி பிள்ளை மகன் நடராஜன்	53/2B, 53/2C	53/6	53/4	மருதூர் கிராமம்	-		பைப்லைன்	
162	53/4	ரயத்து	புன்செய்	0.36.00	1250 அய்யாச்சாமி பிள்ளை மகன் நடராஜன்	53/2C, 53/2G	53/6	53/5, 52	53/3	-		பைப்லைன்	
163	53/5	ரயத்து	புன்செய்	0.09.20	1250 அய்யாச்சாமி பிள்ளை மகன் நடராஜன்	53/4, 52	53/6	56	53/4	-		மின் இணைப்புடன் கூடிய ஆழ்க்குழாய் கிணறு-1 பைப்லைன்	
164	54/1	ரயத்து	புன்செய்	0.03.40	296 கோவிந்த கவுண்டர் மகன் பழனிவேலு	53	54/2	56	54/2	-		-	

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	பட்டா எண்/ பட்டாதாரர் பெயர்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
165	54/2	ரயத்து	புன்செய்	0.70.00	296 கோவிந்த கவுண்டர் மகன் பழனிவேலு	53, 54/1	54/6, 54/7	56	54/3, 54/4	மஞ்சளத்தி -1		பைப்லைன்	
166	54/3	ரயத்து	புன்செய்	0.16.00	1411 அய்யாச்சாமி பிள்ளை மகன் நடராஜன்	53	54/4	54/2	மருதூர் கிராமம்	-		பைப்லைன்	
167	54/4	ரயத்து	புன்செய்	0.08.20	1250 அய்யாச்சாமி பிள்ளை மகன் நடராஜன்	54/3	மருதூர் கிராமம்	54/2, 54/5, 54/7	மருதூர் கிராமம்	-		பைப்லைன்	
168	54/5	ரயத்து	புன்செய்	0.42.00	1235 கோவிந்த கவுண்டர் மகன் நடராஜன்	54/7	மருதூர் கிராமம்	54/7	54/4, மருதூர் கிராமம்	பனைமரம் -1, வேம்பு-1		மின் இணைப்புடன் கூடிய ஆழ்க்குழாய்க்கிணறு -1, பைப்லைன்	
169	54/6	ரயத்து	புன்செய்	0.08.45	296 கோவிந்த கவுண்டர் மகன் பழனிவேலு	54/2	54/7	56	54/7	-		பைப்லைன்	
170	54/7	ரயத்து	புன்செய்	0.71.25	1242 1. கோவிந்த கவுண்டர் மகன் நடராஜன் 2. கோவிந்த கவுண்டர் மகன் பழனிவேலு	54/2, 54/6	54°5, 54°8A, மருதூர் கிராமம்	56	54/4, 54/5	வேம்பு -7		பைப்லைன்	
171	52/3A	ரயத்து	புன்செய்	0.01.50	637 மருதன் பூசாரி மகன் பெரியசாமி	52/2B, 52/3B, 53	53	56	46, 53	வேம்பு-1, மஞ்சளத்தி -1		-	
			மொத்தம்	17.62.16									

குறிப்பு *** தனிநபர் பேச்சு வார்த்தை மூலம் நிலம் கையகம் செய்யப்பட்டு தற்போது பொதுப்பணித்துறை/ நீர்வளத்துறை பெயரால் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு ** தனிநபர் பேச்சு வார்த்தை மூலம் நிலம் கையகம் செய்யப்பட்டு கேட்புத்துறை (நீர்வளத்துறை) பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு புற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை. 4 இவர்களுக்கான மறுகுடியமர்வுப் பகுதியானது கண்டறியப்பட்டுள்ளது. அவை தொடர்பான விவரங்கள் பின்வருமாறு:-

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளத்தூர் வட்டம் வாலியம்பட்டி கிராமத்தின் பரப்பளவு 17.62.16 ஹெக்டேரில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

இத்திட்டத்திற்கான நில திட்ட அறிக்கையை யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலர்/தனி மாவட்ட வருவாய் அலுவலர்(நி.எ) காவேரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம், புதுக்கோட்டை அலுவலகத்திலும், தனிவட்டாட்சியர் (நி.எ), அலகு-2 காவிரி வைகை குண்டாறு இணைப்புக்கால்வாய்த்திட்டம், கீரனூர்; மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, சிறப்பு திட்டக்கோட்டம், காவேரி வைகை குண்டாறு இணைப்புக்கால் வாய்த் திட்டம், புதுக்கோட்டை அலுவலகத்தில் பார்வையிடலாம்.

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமாவு திட்டத்தினுடைய சுருக்கக் குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

I. மறு வாழ்வு மற்றும் மறு குடியமர்த்துதல் செயல்திட்ட வரைவு:

[U/s 16(2) of RFCTLARR Act 2013 and 15(2) of Rules 2017]

அ) இடமாற்றம் செய்யப்பட உள்ள குடும்பங்களின் பட்டியல் [பிரிவு 16(2) & விதி 15(2)]

வ. எண்	புல எண்	பட்டாதாரர் விபரம்	இடமாற்றம் செய்யப்பட உள்ள குடும்ப விபரம்	காரணம்
(1)	(2)	(3)	(4)	(5)
1.	31/1	விரலு சோளகர் மகன் பழனிவேல் சோளகர்	விரலு சோளகர் மகன் பழனிவேல் சோளகர்	கலம் -4இல் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பம் வசிக்கும் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான கால்நடை கொட்டகை நில எடுப்பு பகுதிக்குள் உள்ளது
2.	31/1		பழனிவேல் மகன் துரை	கலம் -4இல் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பம் வசிக்கும் வீடு நில எடுப்பு பகுதிக்குள் உள்ளது
3.	31/1		பழனிவேல் மகன் கிருஷ்ணன்	கலம் -4இல் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பம் வசிக்கும் வீடு நில எடுப்பு பகுதிக்குள் உள்ளது
4.	346/4	ரெங்கன் சேர்வை மகன் ஆவடை சேர்வை	ஆவடை மகன் வேலுச்சாமி	கலம் -4இல் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பம் வசிக்கும் வீடு நில எடுப்பு பகுதிக்குள் உள்ளது

ஆ) பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளின் பட்டியல் (விதி 15(2))

வ. எண்	புல எண்	உட்கட்டமைப்பு வசதிகள் விபரம்
1.	30/6	தம்மாணிப்பட்டி - வாலியம்பட்டி கிராம தார்ச்சாலை காவேரி கூட்டுக்குடி நீர் இணைப்புக் குழாய் மற்றும் கிராம ஊராட்சிக்குட்பட்ட குடிநீர் இணைப்புக்குழாய் செல்கிறது

இ) பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் நிலப்பகுதிகளின் பட்டியல் விதி 15(2)

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில உரிமையாளர்கள் விபரம்	குறிப்பு
1.	30/6	அரசு புறம்போக்கு வண்டிப்பாதை	--	தம்மாணிப்பட்டி - வாலியம்பட்டி கிராம தார்ச்சாலை காவேரி கூட்டுக்குடிநீர் இணைப்புக்குழாய் மற்றும் கிராம ஊராட்சிக்குட்பட்ட குடிநீர் இணைப்புக்குழாய் செல்கிறது
2.	31/1	ரயத்து புன்செய்	விரலு சோளர் மகன் பழனிவேல் சோளகர்	
3.	346/4	ரயத்து புன்செய்	ரெங்கன் சேர்வை மகன் ஆவடை சேர்வை	

ஈ) பாதிக்கப்பட்ட இடத்தில் வணிக/வியாபார விவரங்களின் பட்டியல்

வ. எண்	புல எண்	வணிக/வியாபார விபரங்கள்	காரணம்
--	--	--	--

உ) பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினர் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபர்கள் போன்ற சாதகமற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல் விதி 15(2):			
வ. எண்	புல எண்	பாதிக்கப்பட்ட குடும்ப விபரம்	காரணம்
1.	--	--	இந்நில எடுப்பினால் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடிய பட்டியல் இனத்தவர் குடும்பங்கள் ஏதும் இல்லை.
ஊ) கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தைத் தனது முதன்மை வாழ்வாதாரமாகக்கொண்டிருக்கும் , பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பட்டியல் (விதி 15(2)):			
வ. எண்	புல எண்	பாதிக்கப்பட்ட குடும்ப விபரம்	காரணம்
--	--	--	--
எ) தற்போதைய நில எடுப்பின் காரணமாக வாழ்வாதாரம் பாதிப்படையக் கூடிய குடும்பங்கள் (பிரிவு 16(2)):			
வ. எண்	புல எண்	பாதிக்கப்பட்ட குடும்ப விபரம்	காரணம்
--	--	--	--

II. மறு வாழ்வு மற்றும் மீள் குடியமர்வு உரிமைகளின் கூறுகள்:

[RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3)]

வ. எண்.	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
1)	வெளியேற்றப்படும் போது தொகுப்பு வீடுகள் வழங்குதல்	ஊரகப்பகுதியில் ஒருவீட்டை இழந்திருக்கின்ற போது, IAY வீடு வழங்குதல். நகரப்பகுதியில் ஒரு வீட்டை இழந்தால், கட்டப்பட்ட வீட்டை வழங்குதல்.	இந்நேரவில் வீடு இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கி வீடு கட்டுவதற்கான இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட வேண்டும்.	புலஎண் 1) 31/1-இல் 3 குடும்பம் 2) 346/4-இல் 1 குடும்பம்
2)	நிலத்துக்குநிலம்	நீர்மின் திட்டம் எனில், இயன்றவரை விவசாய நிலத்தை இழந்திருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்குதல் வேண்டும். அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இணையான நிலம் அல்லது இரண்டரை ஏக்கர் நிலம் (எது குறைவோ) கொடுக்க வேண்டும்.	நில உரிமையாயாளரிடமிருந்து குடியிருப்பு நிலம் நில எடுப்பு செய்யப்பட உள்ளது. எனவே இக்கேள்வி எழவில்லை.	இல்லை
3)	மேம்படுத்தப்பட்ட நிலத்திற்கு விருப்பறிவிப்பு	நிலம் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கும் பொழுது, வளர்ச்சி மேம்பாட்டுக்கு 20% நிலத்தை ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.	இந்நேரவில், நிலங்கள் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப் படவில்லை. எனவே, இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை

வ. எண்.	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
4)	ஆண்டுப்பணம் / ஆண்டுத்தொகை	இத்திட்டத்தின் மூலம் வேலை உருவாக்கப்பட்டால், குடும்பத்தில் ஒருவருக்காவது வேலை கொடுப்பது/ஒரே முறை வழங்கும் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) / ஆண்டுத் தொகை வழங்குதல்.	இத்திட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்துவதால் வாழ்வாதாரங்களை இழந்த நில உரிமையாளர்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வாழ்வாதாரத்திற்காக முதன்மையாக சார்ந்திருந்தவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதால் ஆண்டுத்தொகை வழங்கத் தேவையில்லை.	இல்லை
5)	வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மான்யம்	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஓராண்டு காலத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000/-க்கு இணையான வாழ்வாதார மான்யம் வழங்க வேண்டும்.	வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு ஓராண்டு காலத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3000/- வாழ்வாதார மான்யம் வழங்கப்படும்.	புலஎண் 1) 31/1-இல் 3 குடும்பம் 2) 346/4-இல் 1 குடும்பம்
6)	வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கான போக்குவரத்து செலவுகள்	வெளியேற்றப்படும் குடும்பத்தினருக்கு போக்குவரத்து செலவாக ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கப்படுதல் வேண்டும்.	வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு போக்குவரத்து செலவாக ஒரே நேரத்தில் குடும்பத்திற்கு ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) வழங்கப்படும்.	புலஎண் 1) 31/1-இல் 3 குடும்பம் 2) 346/4-இல் 1 குடும்பம்
7)	கால்நடைகொட்டில் / பெட்டிக்கடைகள் செலவு	பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கால்நடை கொட்டில்/பெட்டிக் கடை கட்டிக் கொள்வதற்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- நிதி உதவியை ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேரவில், மாட்டுக் கொட்டகை பாதிக்கப்படுகிறது. இவ்வகை நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.	ஒரே தடவையில் ரூ.25,000/- இழப்பீட்டுத்தொகை .
8)	கைவினைஞர் / சிறுவியாபாரிகள் ஒரே தடவையில் கொடுக்கப்படுவது	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கைவினைஞர் குடும்பம்/சிறு வியாபாரி /சுயமாக வேலை செய்யும் நபர் நிலம் கையகப்படுத்தப்பட்டால், குறைந்த பட்சம் ரூ.25,000/- நிதி உதவியாக ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேரவில் நில உரிமையாளர்களில் கைவினைஞர்/சிறுவியாபாரி எவருமில்லை. இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுவழங்கதேவையில்லை.	இல்லை
9)	மீன்பிடி உரிமை	நீர்ப்பாசனத்திட்டம்/நீர்மின் திட்டத்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அணைக்கட்டுகளில் மீன் பிடிப்பதற்கு உரிமை அளித்தல்.	இத்திட்டத்தின்கீழ் நீர்தேக்கங்கள் ஏதும் இப்பகுதியில் இல்லை என்பதால் மறுவாழ்வு மற்றும்மீள் குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
10)	ஒரே தடவையில் கொடுக்கப்படும் மீள் குடியமர்வுபடித் தொகை	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மீள்குடியமர்வு படித்தொகையாக ஒரே தடவையில் ரூ.50,000/- கொடுத்தல் வேண்டும்.	வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு ஒரே தடவை கொடுக்கப்படும் மீள் குடியமர்வு படித்தொகை குடும்பத்திற்கு ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) வழங்கப்படும்.	புலஎண் 1) 31/1-இல் 3 குடும்பம் 2) 346/4-இல் 1 குடும்பம்
11)	முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம்	பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் நிலம்/வீடு பதிவு செய்யப்படும்பொழுது, அதற்கான முத்திரைத் தீர்வை மற்றும் இதர கட்டணங்களை தேவை குழு செலுத்துதல் வேண்டும்.	இந்நேரவில் வீடு பாதிக்கப்படும் நில உரிமையாளர்களுக்கு வேறு இடத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட உள்ளதாலும் மேலும் வீடு கட்டிக்கொள்ள தொகை வழங்கப்பட உள்ளதாலும் இவ்வகை நிவாரணம் வழங்கத் தேவையில்லை.	இல்லை

III. மறு வாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் பட்டியல்.

புல எண்.	நிலஎடுப்பு விஸ்தீர்ணம்	பட்டாதாரர் விபரம்	இடமாற்றம் செய்யப்பட உள்ள வீட்டின் உரிமையாளர் விபரம்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்
31/1	0.22.00	விரலு சோளகர் மகன் பழனிவேல் சோளகர்.	1) திரு.பழனிவேல் சோளகர் த/பெ. விரலு சோளகர், வாலியம்பட்டி. 2) திரு.துரை த/பெ. பழனிவேல், வாலியம்பட்டி. 3) திரு.கிருஷ்ணன் த/பெ. பழனிவேல், வாலியம்பட்டி.	இந்நிலஎடுப்பினால் நில உரிமையாளர்களின் வீடு முழுமையாக கவரப்படுகிறது. மேலும் பட்டாதாரர் திரு. பழனிவேல் மற்றும் அவரது மகன்கள் 1. திரு. துரை மற்றும் 2. திரு. கிருஷ்ணன் ஆகியோர் தனிதனியாக மூன்று வீட்டில் வசித்து வருகின்றனர். எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டியுள்ளது	பகுதி II-ல் கூறப்பட்டுள்ள இனங்கள் வழங்கலாம்..
346/4	0.18.34	ரெங்கன் சேர்வை மகன் ஆவடை சேர்வை	திரு. வேலுச்சாமி த/பெ. ஆவடை, வாலியம்பட்டி	இந்நிலஎடுப்பினால் நில உரிமையாளரின் வீடு முழுமையாக கவரப்படுகிறது. மேலும் பட்டாதாரர் திரு. ஆவடை த/பெ ரெங்கன் என்பவர் இறந்துவிட்டார் அவரது மகன் திரு. வேலுச்சாமி த/பெ ஆவடை என்பவரின் வீடு முழுமையாக இந்நில எடுப்பின் கீழ்க் கவரப்படுகிறது. எனவே அவரது குடும்பம் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டியுள்ளது	பகுதி II-ல் கூறப்பட்டுள்ள இனங்கள் வழங்கலாம்..

நிலஎடுப்பால் பாதிக்கப்படும் மாட்டுக்கொட்டகை / பெட்டிக்கடை

புல எண்.	நிலஎடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வுக்கான கூறுகள்	மறு வாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்
31/1	0.22.00	திரு.பழனிவேல் சோளகர் த/பெ. விரலு சோளகர், வாலியம்பட்டி.	நில எடுப்பால் கால்நடை கொட்டகை பாதிப்பு	ஒரே தடவை ரூ.25000/- இழப்பீட்டு தொகை

IV பாதிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்.

புல எண்.	விபரம்	தொடர்புடைய கேட்புத்துறை
30/6	கையகப்படுத்தப்பட உள்ள பரப்பில் தம்மாணிப்பட்டி கிராமத்திலிருந்து வாலியம்பட்டி கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலை கையகப்படுத்தப்படவுள்ள பரப்பில் அமைந்துள்ளதால் நீர்வளத்துறை மூலமாக பாலம் அமைக்கப்பட வேண்டும்.	நீர்வளத்துறை
	கையகப்படுத்தப்பட உள்ள பரப்பில் காவேரி கூட்டுக் குடிநீர் இணைப்புக்குழாய் மற்றும் கிராம ஊராட்சிக்குட்பட்ட குடிநீர் குழாய் செல்வதால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் நிலையில் நீர்வளத்துறை மூலமாக சரி செய்யப்பட வேண்டும்.	நீர்வளத்துறை

V. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு விபரம்.

வ. எண்.	பயனாளியின் பெயர்	வீடு கட்டிக் கொள்ள வழங்கப்படும் தொகை ரூ.	போக்குவரத்து செலவு ரூ.	வாழ்வாதார மான்யம் ரூ.3000 x 12 மாதம் =	மீள் குடியமர்வு தொகை ரூ.	நில எடுப்பால் மாட்டுக் கொட்டகை பாதிப்பு ரூ.	மொத்தம் ரூ.
1	விரலு சோளகர் மகன் பழனிவேல் சோளகர்	170000	50000	36000	50000	25000	331000
2	பழனிவேல் மகன் துரை	170000	50000	36000	50000	--	306000
3	பழனிவேல் மகன் கிருஷ்ணன்	170000	50000	36000	50000	--	306000
4	ஆவடை மகன் வேலுச்சாமி	170000	50000	36000	50000	--	306000
	மொத்தம்	680000	200000	144000	200000	25000	1249000

(ரூபாய் பன்னிரெண்டு லட்சத்து நாற்பத்தி ஒன்பதாயிரம் மட்டும்)

மேற்கண்ட மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு செயல்திட்டம் ஆணையர், மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு / நில நிர்வாக ஆணையரால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,
2023 பிப்ரவரி 21 .

கவிதா ராமு,
மாவட்ட ஆட்சித்தலைவர்.